



ரீங்கால அரசர் வரிசை

வள்ளக்கள் 4

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

கழக இவளியீடு : எடுக

சங்கால அரசர் வரிசை - து.

४

வள்ளல்கள்



ஆசிரியர்
புலவர் கா கோவிந்தன் எம் ஏ



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.
திருநெல்வேலி-6 சென்னை-1.

1961

நாங்கேய முதலியார் கோவிந்தன் (1917)

© THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.

Ed 1 Dec 1954
Reprint Mar 1961

V211.1:67 "C

K1

வினாதன் அச்சகம், 33, தோண்ஸ் தெரு, சென்னை-1—G. 800

பதிப்புரை

‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் ரவார்மேல் நிற்கும் புகழ்’ என்பது வளர்னாவர் காட்டும் உண்மை. இவ்வாறு இல்லையென் நிரப்பார்க்கும், இரவாது வாட்டங்கண்டு ஏழைகட்டுகும் ஈந்து புகழ்பெற்றேர் நம் தமிழக வள்ளல்கள் ஆவர்.

பூந்தலை அரூப் புனைகொடி மூல்லையின் வாட்டங்கண்டு பொறுத் தசரனெஞ்சுகடையான் வள்ளல் பாரியாவன்; இவ்னை யொத்த நன்னெஞ்சப் பாங்குகொண்ட ஒரி காரி, பேகன் போன் றவர் ஏனைய வள்ளல்களாவர்.

இவ்வள்ளல்கள் ஏழுவர் எனப் பண்டையோர் வகுத்து ரமைத்தனர். அவர்கட்குப்பின் வாழ்ந்த குமணன், ஒய்மானுட்டு நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் ஏனைய எழுவரோடு சேர்த்து வள்ளல் ஒன்பதின்மராக ஆக்கித் திரு. புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலை உதவி யுள்ளார்கள்.

இற்ணொச் சங்ககால அரசியல் வரிசையில் நான்காவ நாக நன்முறையில் செப்பஞ்செய்து வெளியிட்டுள்ளோம்.

வளமைசெறிந்த இந்நால், நம் தமிழ் மாந்தர்கள் கையக்கூட்டும் நாவகத்தும் சென்றேற்றிப் பரவி நாட்டுக்கு கலம்பல பயக்குமென நம்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தார்.

உள்ளுறை

		பக்கம்
	தொற்றுவாய்	1
க.	அஞ்சி	5
உ.	ஆய்	18
ந.	ஒரி	22
ச.	காரி	36
கு.	நன்ஸி	46
கு.	பாரி	52
எ.	பேகன்	74
அ.	ஒய்மான் நல்லியக்கோடன்	86
கு.	குமணன்	92

வள்ளல்கள்

தோற்றுவாய்

“பொப்பண்ண காங்கெயர் கோன்அளித்த
சோற்றுச் செருக்கல்லவோ தமிழ்மூன்று உரைசொல்வித்ததே.”
(சிலப், அடி, வரலாறு)

என்று கூறுகிறார் புலவர் ஒருவர்: ஓல்காப் புகழ்கொண்ட தொல்காப்பியம் உடையது எங்கள் தமிழ்; எட்டுத்தொகை உடைமையால் ஈடிலாப் புகழ்கொண்டது எங்கள் தமிழ்; பத்துப் பாட்டால் பாரோர் புகழ் கொண்டது எங்கள் பைஞ் தமிழ்; வன்னுவன் வழங்கிய வான்குறள் உடையது எங்கள் தமிழ்; நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றேர் மணியாரங்கொண்டது எங்கள் தமிழ்; முச்சங்கம் கண்டது எங்கள் தமிழ்; இயல் உடையது; இசையுடையது; இனிய கூத் துடையது எங்கள் தமிழ் என்றெல்லாம் இன்று பெருமையாராட்டுகிறோம் நாம்.

அப் பெருமையை இன்று நாம் அடைய, அன்று அவற்றை ஆக்கி அளித்தார்கள் புலவர் பெருமக்கள் பல்லோர்; அப் புலவர்கள் ஆன்றவிந்தடங்கிய அறிவுடைய ராய், அருந்தமிழுப் பாக்களை ஆக்கி அளித்த அப்பணியினை, அன்று மேற்கொண்டமையினுலேயே, இன்று நாம் பெருமை கொள்கிறோம்; அவர்கள் அருந்தமிழுப் பாக்களை ஆக்கி அளிக்கும் அப்பணியைக் கைவிட்டு, எல்லோரையும் போன்று, தம் வயிற்று வாழ்விற்காவனவே தேடி அலையும் அப்பணியை மேற்கொண்டிருப்பரேல் அன்று அருந்தமிழுப் பாக்கள் தோன்றியிரா, இன்று நாமும் பெருமை கொண்டிருத்தல் இயலாது; அப் புலவர் பெருமக்கள் தம் வாழ்விற்காம் வகைதேடி உழலாது அமிழ்தினும் இனிய

அருந்தமிழ்ப் பாக்களைப் பாடிக் கிடக்கும் பணியினராக அன்று வழிசெய்து தந்தவர், அன்று நாடாண்ட அரசர் கனும் அவ்வரசர்களே போலும் சிருடைச் செல்வர் கில ருமே யாவர். அவர்கள், அப்புலவர்கள் வேண்டும்டோ தெல்லாம், வேண்டிய பொருளை விரும்பி அளித்து வந்தனர்; அரசரும், பிறரும் பொருள் அளித்துப் பேணிப் புரங்களைபால், புலவர்கள் பொருள் தேடியலைடிம் பணியற்றவராயினர்; வாழ்வு பற்றிய கவலை அவர்க்கு இலதாயிற்று; அதனால் அவர்கள் உள்ளத்தே அமைதி நிலவிற்று; அவர்வைமைதி நிறைந்த உள்ளத்தோடு உலகத்தை ஊன்றி ஊன்றி நோக்கினார்கள்; உலகம் அவர் உள்ளத்தே உருப்பெற்றது; ஆண்டு உருப்பெற்ற உலகம், அவர் உரையில் இடம் பெற்றது; உயிரோவியமாக வெளிப் போந்தது; உலகியல் உணர்த்தும் பாக்கள் பலப்பல உண்டாயின.

ஆகவே, அரிய பாக்களைப் பாடி அன்று மொழி வளர்த்தவர், அவ் அருந்தமிழ்ப் புலவர்களே எனினும், உண்மையில் தமிழ் வளர்த்தோர், அப் புலவர்களுக்குப் பொருள் அளித்துப் பேணிய புரவலர்களே ஆவர். ஆகவே இன்று அம்மொழிகொண்டு பெருமைகொள்ளும் நாம் அனைவரும், அன்று வரைபாது வழங்கித், தமிழ் வளரத் துணைபுரிந்த அவ்வள்ளியோர்க்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்வராவோம்.

பண்டு ஷபந்தமிழ் நாடாண்ட பேரரசர் சிற்றரசர் ஆய அனைவரும் அவ்வாறு வழங்கி வாழ்வுபெற்றவரே எனினும், வள்ளல்கள் என, அக்காலப் புலவர்களாலேயே வாழ்த்தப் பெற்றவர், அதிபமான் நெடுமானஞ்சி, ஆய அண்டிரன், வல்லில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, கண்ணரக்க் கோப்பெருங்களி, பறம்பிற்கோமான் பாரி, வைபாக்கிக் கோப்பெரும் பேகன் எனும் எழுவருமே யாவர்:

“வளனம் வாய்த்த வளமலைக் கவான்

கான மஞ்ஞஞஞக்குக் கவிங்கம் நல்கிய

அருங்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ மூல்லைக்குப் பெருங்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையகம் மருள
சர நன்மொழி இரவாலர்க் கீந்த
அழல்திகழின் திமைக்கும் அஞ்சவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழி
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவங் தாங்கிய சாந்துபுலர் திணிதோன்
ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக்
கமழ்ப்புஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவினை திங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும், கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
மூட்டாது கொடுத்த முனைவினங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்ச நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை
நறும்போது கஞ்சிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஒரிக் குதிரை ஒரியும் எனவாங்கு,
எழுசமம் கடங்த எழுவுறழ் திணிதோன்
எழுவர் முண்ட சகைச் செந்துகம்
விரிகடல் வேலி வியலகம் வினங்க.”

(சிறுபாண் : அச-ககச)

என, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனுரும்,

“ முரசகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்கு வெள்ளருவி சல்லலைத்து ஒழுகும்
பறம்பிற் கோமான் பாரியும், பிறங்கு மிசைக்
கொல்லியாண்ட வல்லில் ஒரியும்,
காரி யூர்ந்து பேரமர்க் கடங்த
மாரி யீகை மறப்போர் மலையனும்,
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினிழும்
சர்ந்தன் சிலம்பின் இருள் தாங்கு நளிமழை

அருந்திறல் கடவுள் காக்கும், உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும், திருந்துமொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருஞ் உலைவு நனிதீரத்
தள்ளாது சயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஒட்டிய நன்றியும், எனவாங்கு
எழுஷர் மாய்ந்த பின்றை.” (புறம் : கடுஅ)

எனப் பெருஞ்சித்திரனுரும், அவ்வெழுவரையும் எடுத்
தோதிப் பாராட்டியிருத்தலின், சங்ககால வள்ளல்கள்
என வாழ்த்தப் பெறுவோர் அவ்வெழுவரே ஆவர்.
ஆகவே, அவ்வள்ளல்கள் எழுவர் வரலாற்றினை, அவ
ரைப் பாடிய புலவர்களின் பாக்கள் துணைகொண்டு
இப்பன்ற அளவு எடுத்துரைக்கிறது இந்தால்; இவ்வெழுவர்
வரலாற்றேடு, ஒய்மானுட்டு நல்லியக்கோடன், குமணன்
ஆக இருவர் வரலாறும் உடன் உரைக்கப்படுகிறது; இவ்
விருவரும், வள்ளல்கள் வரிசையில் வைத்து வாழ்த்தப்
பேறவில்லையெனினும், அவ்வெழுவர் அளித்த கொடைப்
பொருள் அளித்தையும் ஒருவனே அளித்தவன் எனவும்,
அவ்வெழுவரும் மறைந்த பின்னர், அவரேபோல் கொடைத்
தொழிலாற்றிய கோண் எனவும் முறையே பாராட்டப்
பெறுதலின், அவ்விருவர் வரலாறும் ஈண்டே உரைக்கப்படு
கிறது.

“ எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்
விரிகடல் ஜேவி வியலகம் விளங்க
திருத்தர்ன் தாங்கிய உரனுடை நோன்தாள்.” (சிறபாண் : ககந-கநு)
(சிறபாண் : ககந-கநு)

“ எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்
பாடி வருங்கும், பிறரும் கூடி
இரங்தோர் அற்றம் தீர்க்கு என, விரைந்திவண்
உள்ளி வந்தனென்.” (புறம் : கடுஅ).

என, அவ்விருவரையும் பாராட்டிக் கூறுதலறிக.

க. அஞ்சி

சேலம் மாவட்டத்துத் தாமபுரி, பண்ணி தகடூர் எனும் பெயர்கொண்டு விளங்கிற்று; தகடூரைத் தலைகராகக் கொண்டு, சேலம் மாவட்டத்தின் வட பகுதியை ஆண்டு வந்தனர் அதியர் என்ற குறுநில அரசர்கள். அவ்வதியர் சேர மரபினரோடு உறவுடையவர்; அதனால், “போந்தை, வேம்பே, ஆர் எனவரும் மா பெருந்தானை மலைந்தபூவும்” எனக் கூறியவாறு, அச்சேரர்க்கு உரித்தெனப்பட்ட பனங் தோட்டையே இவர்களும் மாலையாகப் பெற்றிருந்தனர்; கொல்லிக் கூற்றமும், குதிரை மலையும் இவர்க்கு உரியவாய் இருந்தன. கி. பி. இரண்டாம் நூற்றுண்டு எனப்படும் சங்ககாலத்தே வாழ்ந்த இவர்கள், கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண்டிலும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் குருக்குத் துணைவர்களாக விளங்கினர் என அறியப்படுத் ஸால், இவர்களும் மூவெந்தர்களைப் போன்றே நெடி தாண்ட பெருமரபினர் என்பது புலனும்; பெற்றகரும் பெருமை வாய்ந்த கரும்பைப் பிற நாட்டினின்றும் முதற்கண் இவன் கொணர்த் தெருமை, இவ்வதியர்க்கே உரித்து எனப் புலவர்கள் பாராட்டுவர் :

“அமரர்ப் பேணியும் ஆவதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொண்ணிலை மரபின் நின் முன்னோர்.” (புறம் : கக)

தகடூர், போரிடை வெற்றியல்லது தோல்வி காணுப் போரண்மையான்றையே பெற்றகரும் பேரூகக் கருதும் வீரர் பஸர் வில்லேந்திக் காத்து நிற்கும் காவற் காட்டான் சூழப்பெற்று; அநங்கருள் அரசர் புகழ் பாடிவரும் இரவலர் நுழைதல் இயலுமேயல்லால், பகைகொண்டு வருவார் எவரும் கணவிலும் நுழைய நினைபார்; அத்துணைக் காவல் அமைந்தது அநங்கர்; காட்டிற் சென்று மேயும் ஆஜிரைகள், ஆங்கே தமக்கு ஊறுசெய்யும் பகை விலங்கு

கன் இல்லாகைமர்ஸ், மேப்ந்து மாலை வந்ததும், வீடுநோக்கி வருவதொழின்து தம் கன்றுகளோடு அக் காட்டிலேயே தங்கும்; நடந்து நடந்து, வெந்த காலுடைய வழிப் போவார், வழி, *ஆற்கீல் கள்வர் அற்றது ஆதலின், அவர் அலைப்பரே என அஞ்சி அரண் அமைந்த இடம் தேடி ஒழியிருப்பார்கள், தாம் விரும்பும் இடங்களிலே இருந்து இளைப்பாறுவர்; நாடு கள்வர் அற்றது ஆதலின் நெல்முதலாம் பொருட் குவியல்கள், காப்பார் எவ்வரையும் பெருமல், கனங்களில் தனித்தே கிடக்கும்; அத்துணைக் காவல்நலாம் சிறந்தது அந்நாடு.

“பல்பயன் விலைஇய கடறுடை வைப்பின்
வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடுர்.” (பதிற்று : எஅ)

“ஆர்வலர் குறுகி னல்லது காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியனகர்.” (புறம் : உகு)

“கன்றமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகல கடிந்த கலங்காச் செங்கோல்.” (புறம் : உகு)

இத்துணை வாழ்வும், வனப்பும் மிக்க நாட்டிலே, அத்துணைப் பிடும் பெருமையும் மிக்க மரபிலே, அஞ்சி என்பா ஞெருவன் இருந்தான்; அவன், அதியர் மரபிலே வந்த பல்லோருள்ளும் சிறந்தோனுதலின், கிழார் என்ற வேளாளர் குடியிலே பிறந்து சிறந்தமையால், பெரிப் புராண ஆசிரியர், இயற்பெயரான் அன்றி, சேக்கிழார் எனக் குலப்பெயரான் அழைக்கப்படுதலேபோல், இவ்வும் இயற்பெயரான் அன்றிக் குலப்பெயரால் அதியமான் எனவும், அதியர் மரபிலே வந்த அரசருள் சிறந்தோன் என்ற பொருளில் அதியமான் நெடுமான் எனவும், அச் சிறப்புப் பெயர்களோடு இயற்பெயர் இணைப் பெயரான்

நெடுமானஞ்சி எனவும் குலப்பெயர் தொடராது, சிறப் படை ஒன்றே தொடர நெடுமானஞ்சி எனவும் இயற் பெயர் ஒன்றே தோன்ற அஞ்சி எனவும் அழைக்கப் பெறுவன். ஒரோவழி, அவன் எழினி எனவும் அழைக்கப் பெறுதலும் உண்டு; ஆய்க்குக் கவிரமும், ஓரிக்குக் கொல்லி யும், காரிக்கு முள்ளுரும் பாரிக்குப் பறம்பும், பேகனுக்குப் பொதினியும் உரிமையுடையவாதலைப் போன்றே, அஞ் சிக்குக் குதிரை எனும் பெயருடையதோரு பெருமலை உரிமையுடைத்தாம்:

“நெடுநெறிக் குதிரைக் கூரவேல் அஞ்சி.” (அகம்: நங்க)

“ஊராது ஏந்திய குதிரைக் கூரவேல்

கூவிளாங் கண்ணிக் கொடும்பூண் எழினி.” (புறம்: கஞ்ச)

அஞ்சி, குணங்களால் நிறைந்த கொற்றவனுவன்; பாவலர் பரவும் பண்புகள் பல அவன்பால் பொருந்தி யிருந்தன; உலகம் வாழ வாழும் பெரியோர், ‘புகழ் எனின் உயிரும் கொடுப்பர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளல்ல’ என்றார் பெரியார் ஒருவர்; ‘நல்லாறெனினும் கொள்ள தீது’ என்றார் வள்ளுவர்; இதனால், ‘கொள்’ எனக் கொடுப்பதின்றி, ‘சு’ என இரத்தல் இழிவுடைத் தாதல் பெறப்படும்; இவ்விழிபண்புணை அஞ்சிபால் காணல் அரிதினும் அரிதாம்; அதிபமான், ஏழரசர் ஆட்சியை எள்ளனவும் வழுவின்றி எப்தியும் அமைத்திகொள்ளா ஆசை உடையனே பெனினும், நாடுகளைப் போரில் வென்று கொள்வதல்லது, பிறர் கொடுக்க ஏற்றுக்கொள் ளும் இழிகுண்டதை அவன்பால் காணல் இயலாது; உயர்ந்த உச்சிகளை யுடைமையால் வளம் நிறைந்த மலை நாடேயாயினும், கொள் எனக் கொடுக்க ஏற்றுக்கொள்ளா உயர்பேர் பண்பாளன் எனப் புலவர்கள் அவனைப் பார்க்குவார்:

“கோடுயர் பிறங்குமலை கெழீஇய

நாடுடன் கொடுப்பாவும் கொள்ளா தோனே.”

(புறம்: உங்க)

அதியமான்பால், பாராட்டத்தக்கழைமற்றெலுரு பண்பும் உண்டு; ஓடுமீன் ஓட, உறுமீன் வருமானும் வாடியிருக்கும் கொக்கேபோல் ஏற்றகாலத்தை எதிரோக்கியிருப்பன்; அக்காலம் வரும்வரை, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதைப்போல் ஏதும் அறியாதான்போல் அடங்கி யிருந்து, காலம் வந்தவிடத்துப் புலியெனப் பாய்ந்து காரி யத்தை முடிப்பன்; “கொக்கொக்க கூட்டும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து” என்பது வள்ளுவாகண்ட போர்முறை; அதியமான் நெடுமானாஞ்சி, இப்போர்முறையுணர்ந்த பேரறிவாளானுவன்; அவன், தன் ஆற்றலை வெளியிடுதற்காம் காலம் வருதற்கு முன்னர்த்தன்பால் அவ்வாற்றல் இருப்பதாகவே காட்டிக் கொள்ளான்; ஆனால் அக்காலம் வந்துவிட்டது எனிலோ, தன் ஆற்றல் அவ்வளவையும் வெளியாக்கி வெற்றி பெறுவன்; மக்கள் தமக்கு வேண்டும் நெருப்பினை உண்டாக்கப் பண்டு மேற்கொண்ட முறைகளுள், தீக்கட்டோல் கொண்டு தீ உண்டாக்குவதும் ஒன்றும்; கடைந்தவழிப் பெரு நெருப்பை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த அத் தீக்கட்டோல், தொழில்படுதற்கு முன்னர், சிறிதும் தீங்கற்ற சிறந்த பொருளாகக் கருதப்பட்டு, வீட்டுக் கூரைகளிலும் செருகி வைக்கப்பெறும்; அத்தீக்கட்டோல் கோலைப்போன்றே தன் ஆற்றலைக் காட்டவேண்டிய இடம் வந்தவிடத்துத் தீக்கட்டோலினின்றும் வெளியாம் தீ, கொடுமைகளுக்கெல்லாம் நிலைக்களாயிரும் மாறுவதேபோல், சினங்கொண்டு பயகவரைக் கொன்று குவிப்பதில், கூற்றுவன் போலும் கொடுமையுடையனும் அதியமான், மற்றக் காலங்களில் எவரிடத்தும் இனியனுயப் பழகும் பண்புடையனுவன்:

“ நெடுமான் அஞ்சி,

இல்லிரைச் சௌரைய ஞாவிகோல் போலத்

தோன்று திருக்கவும் வல்லன்; மற்றதன்

கான்றுபடு களையெரி போலத்

தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே.”

(புறம்: ஈக்கு)

சிறந்த பல பண்புகட்டருநிலைக்களனுப் அதியமான், தன் புகழ் பரவும் புலவர் பெருமக்களைப் புரக்கும் பேருள்ளாமும் கொண்டிருந்தான் எனக்கற்றல் வேண்டாவன்றே; அஞ்சி, சிறிது நேரமும் ஒழியாமல், மாரிபோல் ஈயும் வண்மையுடையான்; அகமும், முகமும் மலர அரசவையமர்ந்து அண்டிவருவார்க்குத் தேரும் பிறவும் பல வழங்கி மகிழ்ந்த நாட்கள், அவன் வாழ்நாளில் பலவாம். ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; பலநாள் தொடர்ந்து பலரோடு சென்று இரப்பினும், அவ்விரவலர்பால், முதல்நாள் கொண்ட அன்பிற்சிறிதும் குறையாத பேரன்பே காட்டும் பேரருட் கொடையாளனுவன்; பரிசில் அளிக்குங்கால், அவன் ஒரோவழி காலங் கடத்துவன் எனினும், பரிசில் அளிப்பது தவறுது; அளித்தே அனுப்புவான்; யானையின் கையால் பற்றுண்டு, அதன் இரு கொம்புகளுக்கிடையே கிடக்கும் உணவுப் பொருள், அதன் வாயுட் புகுதல் எத்துணை உறுதியோ, அத்துணை உறுதியாம், அதியன் வாயில் வந்து நின்றோர், அவன்பால் பரிசில் பெறுவது; ஆகவே, அவன்பால் சென்றால், அவன் புகழ் பாடினால், பரிசில் அளிப்பனால், மறுப்பனால் என மயங்கார் புலவர். அதியமான் நெடுமானஞ்சி, இத்தகைப் பெருந் தகையாய்ப் புகழ்ப்பரவ வாழ்ந்த காரணத் தால், பரணர் பாடினார்; பெருஞ்சித்திரனுர் புகழ்ந்தார்; அவன் அத்தை மகன் நாகையார் என்ற நல்லிசைப் புலமை மெல்லியலாரும் பாராட்டினார்: கடைபெயழு வள்ளல்களுள் ஒருவனுவன் என உயர்த்திக் கூறினார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

“ ஓவரது ஈயும் மாரி வண்கைக் கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி.” (குறுங் : கக)

“ கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி சர நெஞ்சம் ஓடிச்சேண் விளங்கத் தேர் வீசிருக்கை.” (நற் : நாக)

“ ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லுலம்;
பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!

அனிடுன் அனிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறுங்க காலம்
நீட்டினும், நீட்டாதாசினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே.” (புறம் : கடக)

நீண்ட பெரிய தேர்; தலை உயர்த்தி நடக்கும் மதம்
மிக்க களிறு; விரைந்து செல்லும் சூதிரை; வேலேந்திய
வீரர் ஆகிய நால்வகைப் படைகளாலும் நிறைந்தது அதிப
மான் பெரும்படை; இந் நாற் படைகளே அன்றி, வாழ்விள்
ஏஞ்சையென வில்லையல்லாமல்வேறு கானுதவரும், எதிர்த்து
வருவார் எத்துகீண ஆற்றல் வாய்ந்தோராயினும், இன்னல்
விளைத்து இயற்கைபோடு இரண்டறக் கலக்கச் செய்யாது
விடாத இயல்பினரும் ஆகிய மழவர் என்ற ஒருவகைப்
போர்வீரர் சூழுவையும் பெற்றிருந்தான்; இவ்வாறு
பெரும்படைத் தலைவனும் விளங்கியதோடு, அப் பெரும்
படையைப் பணிகொள்ளும் பெருவீரனும், அதற்கேற்ற
ஆற்றலும், ஆண்மையும், முழவெனப் பருத்த தோரும்,
முழங்கால் அளவும் நீண்ட கைகளும், அகன்ற வலிய மார்
பும் கொண்ட உறுதி மிகக் டூலஸமைப்பும் உடையனவன்;
தான் பெற்றிருந்த பெரும்படைத் துணையால், தன் நாடு
டைச் சூழ ஆண்டிருந்த அரசர் அனைவரையும் வென்று
திறைகொண்டு வாழ்வானுயினான்; அவன் படை வீரர்,
படை வர் நாட்டுட் புக்குப் போரிட்டுக் கைப்பற்றிக்
கொணர்ந்த அவர் நாட்டு ஆனிரைகள் அளவிறந்தனவாம்.

“ சில்பரிக் குதிரைப் பலவேல் எழினி
கெடலருங் துப்பின் விடுதொழில் முடிமார்
கனையெரி நடந்த கல்காய் கானத்து
விணைவல் அம்பின் வீழுத்தொடை மறவர்
தேம்பீழி நறுங்கல் மகிழின் முளைகடந்து
வீங்குமென் சுரைய ஏற்றினம் தருகம்.” (அகம் : கடி)

‘ நெடுநெறிக் குதிரைக் கூரவேல் அஞ்சி
கடுமுளை யலைத்த கொடுவில் ஆடவர்
ஆகொள் பூசல்.’’ (அகம் : நஏல்)

“ துகம்படக் கடக்கும் பலவேல் எழினி
முனியான் பெருங்கை : ”

(குறுகி : 40)

அதியமான், இவ்வாறு பெரும்படையும், பேரசும் பெற்றிருந்தும் சிறந்த அரசரிமையைப் பெற்றுள்ளோம் எனப் பெருமைகொண்டு, அதுவே போதும் என அமைதி கொள்ளும் உள்ளத்தானல்லன் ; தன் காலத்தில் தன்னி னும் சிறந்தானாக ஓர் அரசன் வாழ்தலை வெறுத்தது அவன் உள்ளாம் ; அவன் காலத்தே, தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூர்க்கண் மலையமான் வழிவந்த அரசன் ஒரு வன் ஆண்டு வந்தான் ; அவன், அவன் முன்னோர்களைப் போன்றே ஆற்றல் மிக்கோனவன் ; தமிழ் வேந்தர் மூவரும், அவனைத் தன் படைத்துணையாகப் பெறுவதைப் பெரிதும் விரும்புவார். மூவேந்தரிடையே மூன்று போரில், அவன் பார்க்குப் படைத்துணை புரிவதே அவரே வெற்றி பெறுவார் ; அத்துணைப் போர்ப் பயிற்சி யுடையானவன். இது, அதியமானுக்கு அளவிலாப் பொறுமையை உண்டாக்கிறது ; உடனே பெரும் படைகொண்டு, கோவலூரைத் தாக்கினான் ; கோவலூர் முற்றும் அழிந்தது ; மலையமானும் தோற்றுன் ; ஆங்கு அதியன் பெற்ற வெற்றியைப் பரணர் பாராட்டினார் ; அதியமான் போர் வேட்கை அதன் பின்னரே ஓர் அளவு தணிந்தது :

“ எழுபொறி நாட்டத்து எழாகுத் தாயம்
வழுவின் நெய்தியும் அமையாய், செகுவேட்டு
இமிழ்குரல் மூரசின் எழுவரொடு மூரணிச்
சென்றமர் கடங்குதின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை ; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்றும்
மூரணமிகு கோவலூர் நூற்றின்
அரண்டு திசிரி ஏந்திய தோளே.” (புறம் : கக)

அதியமான், இவ்வாறு ஆண்மையும், அருளும் ஒருங்கே பெற்று உயர்ந்தோர் வாழ்த்த வாழ்கிறுன் என்பதற்கு ஒளவையார், அவன்பால் சென்று, அவனைக் கண்டு பாராட்டி, அவன் அளிக்கும் பரிசில் பெற விரும்பினார்.

காடும் மலையும் பல கடந்து, தகரூர் சென்று சேர்ந்தார் ; அரசன்மனைவாயில் அடைந்து, ஒள்ளைவு வந்துள்ளான் அதிய மானைத் தேடி என அறிவித்துச் சிறிது இருந்தனர் ; அதிய மான், ஆண்டு விரைந்து வந்தான்ல்லன் ; ஒள்ளைவுக்கு ஆற் ஜூனுச் சினம் மூண்டது ; உடனே காவலைன விளித்து, “வாயிலோயே ! உங்கள் அரசன் வாயிற்கண் வந்து நிற்கும் எம் போலும் புலவர்கள் பொருளால் வறியப்பே ஆயினும், புலமையால் வறியர் அல்லர் ; அவர்கள் பாடிப் பிழைப்பார் எனினும், வழியில் போவார் ஏவரையும் பாடிப் பரவும் இழிவுடையாரல்லர் ; வண்ணமையுடையாரை வரிசையான் அறிந்தே பாடுவர் ; அவர் பாடிய பாடல் பயனற்றுப் போனது இது வரையில்லை ; வள்ளல்களைப் பாடிய பாடல்கள், அப் புலவர்கள், உள்ளத்தே உள்ளிப்பதை முடித்துத் தருவதில் ஒருபோதும் தவறியது இல்லை ; அத்தகைய இரவவர் தமக்கு இல்லை என்று கூறி அடைக்கும் வாயில் அன்று உங்கள் அரசன் வாயில் என அறிந்தே யானும் இங்கு வந்தேன் ; ஆனால், அதியமான் அன்புடன் வரவேற்றான் இல்லை ; என் உண்ணமையுபரவை உள்ளவாறு உணரும் அறிவு அவன்பால் இல்லையோ ? அல்லது, அவன் தான், தன் உண்ணமை நிலை நினை உயர்த்தி மதிப்பிட்டு விட்டனானே அறியேன் ; என் வாருயினும் ஆகுக ; புலவர்தம் உயர்கவை உள்ளவாறு உணரும் அறிவும், அவரை அன்புடன் ஏற்றுப், போற்றிப் புரப்பதான் பெறும் புகழும் உடையார் அளைவரும் அழிய, உலகம் வறுமை எப்திவிடைவில்லை ; ஆகவே, புறப்படுகிறேன் வந்த வழி நோக்கி ; மரத்தொழிலீல் மாண்புறக் கற்றார், ஏற்ற கருவிகளுடன், எந்தக் காட்டிற்குள் சென்றாலும், அவர்க்கு அக் காடு முற்றும் பயன் அளிப்பதே போன்று, நாங்கள் எங்குச் செல்லினும், மங்காது எங்கள் புகழ் ; கற்றேர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பி,” என்று சினந்து கூறித் திரும்பினார்.

“ வாயிலோயே ! வாயிலோயே ! !

வள்ளியோ செலிமுதல் வயங்குமொழி வித்தித், தரம் உள்ளியது முடிக்கும், உரலுடையுள்ளத்து

வரிசைக்கு வருக்கும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயில் வோயே !! !
கடுமான் தோன்றல், நடுமான் அஞ்சி,
தன்அறி யவன்கொல் ? என்அறி யவன்கொல் ?
அறிவும், புகழும் உடையோர் மாப்க்கென
வறுக்கை உடையும் அன்றே : அதனால்
காவீனாம் கலனே ; சுருக்கினாம் கலப்பை ;
மரங்கொல் தச்சன் கைவல் சிருஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே !
எத்திசைச் செலினும் அத்திசைச் சோடே.”

(புறம் : 20க)

அதியமான் காதிற்கு எட்டியது இச் செய்தி ; விரைந்
தான் ஒளவையார் இருந்த வாயில் நோக்கி ; அகமும், முக
மும் மலர் அங்புமொழி கூறி வரவேற்றின் ; அவர்க்கும்,
அவர் உடன் வரும் சுற்றத்தார்க்கும் வேண்டுவன அளித்து
வழிபட்டான். அதியமான் வழிபட, அவன் அரசவைப்
புலவராய் அமர்ந்திருந்தார் ஒளவையார் ; ஒருநாள் அதிய
மானுக்கு அருமையான நெல்லிக்கனியொன்று கிடைத்தது;
தகடுர்க் கண்மையில் ஒரு பெருமலை; அம் மலை முடி, அடை
தற்கரிய உயரமும் அருமையும் உடையது ; அங்கேயுள்ளது
ஓர் அருமையான நெல்லி மரம்; அதிலுள்ள கனி, உண்டார்
உடலே ஊறுதின்றி நெடுநாள் வாழுச்செய்யும் ஆற்றல் வாய்ந்
தது ; அக்கனியில் ஒன்றை அரும்பாடுபட்டுக் கொணர்ந்
தான் அதியமான் ; அக்கனியிடன் அரங்மனை நுழைந்த
அதியமான், ஆங்கு ஒளவையார் இருப்பது உணர்ந்தான் ;
அவன் எண்ணம் மாறிற்று ; தன்னினும், உலகில் வாழுத்
தக்கார் அவரே ; தான் வாழுவதினும், அவர் வாழுவின் உல
க்கிற்குப் பெரும்பயன் உண்டாம் என எண்ணினான் ஆசவே,
அந் நெல்லிக்கனியை ஒளவைவாட்டுக் கூடியித்தல் வேண்டும்
எனத்துணிந்தான் ; ஆனால், ஒளவையார் அக்கனியின்
அருமை அறியின் ; அதை அவர் உண்ண மறுப்பார் ; தன்
னீயே உண்ண வற்புறுத்துவர் என்பதையும் உணர்ந்த
அவன், அக்கனியின் அருமை பெருமைகளை அவர்க்கு முன்
கூட்டி அறிவியாதே அளித்தான் ; ஒளவையாரும், அதை

வ.—2

வாங்கி வாயிலிட்டு உண்டார்; அவர், அதை உண்டுவிட்டார் என்பது உணர்ந்த ஒலைவபாரை கோக்கி, “அறிவு சான்ற ஒளைவையே! தாங்கள் இப்போது உண்ட நெல்லீக்கனி, ஏனைப் கனிகளைப் போன்றதன்று; உண்டார், கேடின்றி இந்நிலவுகில் நீண்டநாள் வாழ்வார்; அத்துணை அருமை யடையது அது; மேலும் எனிதில் கிடைக்கக் கூடியது மன்று; நானும் இவ்வகுமும் வாழ்வது, தங்கள் அறிவுடை மைபால்; தங்களைப் போலும் பெரியோர்கள் வாழ்வதா வேயே உலகம் வாழ்கிறது; ஆகவே, தாங்கள் வாழுவேண் மூடும் பல்லாண்டு என விரும்பினேன்; ஆகவே, தங்களுக்கு களித்தேன் இக்கனியினை; கனியின் சிறப்பைத் தங்கட்கு முன்னரே அறிவிப்பின், அதைத் தாங்கள் உண்ண மறுப்பிரி; என்பால்கொண்ட அன்பின் மிகுதியால் என்னையே உண்ணவேண்டுவீர் என்று அறிந்தே அதை முன்னர் அறிவி பேறுயினேன்,” என்று கூறினான்.

அதியமானின் இச் செயல், ஒளைவபார் உள்ளத்தே, அளவிலா மகிழ்வெழச் செய்தது; எவரும் முதற்கண் தாம் வாழுவே விரும்புவார்; தாம் வாழ்ந்த பின்னரே, பிறர் நல் வாழுவு குறித்து நாட்டம் கொள்வார்; இதுவே உலகியல்; ஆனால், அதியமான் செயல், உலகியற் போக்கையே மாற்றி விட்டது கண்டார்; தன் வாழுவு குறித்துக் கவலைகொள் ளாது, பிறர் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட அதியமான் செயல், சிவபெருமான் செயல் ஒன்றை நினைவுட்டுவதா யிற்று; சாவா மருந்தாகிப அமிழ்தினைப்பெறத் தேவர்கள், பாற்கடலைக் கடைந்த காலத்தில் முதற்கண் அதில், அமிழ் தத்திற்குப் பதிலாக, ஆலகாலப் பெருஞ்சு தோன்றிற்று; அதுகண்டு அஞ்சினர் அணைவரும்; சிவன் அவர்களுக்கு நேர இருந்த கேட்டைப் போக்க, அவ் வாலகால நஞ்சைத் தான் உண்டு, சாவா மருந்தாகிப அமிழ்தை அவர்களுக்கு அளித்தான்; அதனுலேயே நஞ்சண்ட நீலகண்டன் என்பதும் அவனுக்குப் பெயராயிற்று; இவ்வாறு கேட்டினைத் தான் கொண்டு வாழ்வைப் பிறர்க்கனித்தான் அவனும்.

அதியமானும், நீடிய வாழ்வு தான் பெறுவதை வெறுத்து ஒளாவையார்க்கு அவ்வாழ்வளித்தான்; ஆகவே, அதியமான் நீலகண்டனுக்கு நிகராயினான்; அதைப்போன்றே, நெடு நாள் வாழ்வதை அதியமான் வெறுத்தானுயினும், அவன் நெடுநாள் வாழ்வன்; அவன் வாழுவேண்டும் என அவனுக்கு நல்வாழ்த்துக் கூறினார் ஒளாவையார்; அதியமானின் செயற் கரும் இச்செயல், ஒளாவையாராலேயே யல்லாமல் வேறு பல ராலும் பாராட்டும் பெருமை பெற்றது :

‘போரடு திருவின் பொலங்தார் அஞ்சி !

பால்புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.’’

(புறம் : கூக)

“ மால்வரைக்

கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவினை தீங்கனி ஒளாவைக்கு ஈங்த
உரவுச்சினம் கனாலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகன்.” (சிறுபாண் : கூக-காங்)

“ இனிய கனிகள் என்றது, ஒளாவையிடுண்ட நெல்லிக் கனிபோல அமிழ்தாவனவற்றை.”

(குறள் : காங், பரிமேலழகர்)

அதியமான் போர்வேட்கைமிக்க பெருவீரனுப் பிளங்கினான்; அதனால் அவனுக்குப் பகைவர் பலராயினார்; அதியமான் அளித்த அருநெல்லிக் கனியிடுங்கு அவன் அரசவையில் வாழுந்திருந்த ஒளாவையார், அவன் பகைவர் கைப்பட்டுப் பாழுருவன்னாம் காத்தல் தம்கடன் என உணர்ந்தார்; அதியமானுக்கும், அவன் பகைவர்க்கும் அறிவுரை பலகூறிப் போர் ஒழிக்க முயன்றார் ஒளாவையார்; அதியமான் பகை

வருள் ஒருவனும், தொண்டைபர்குலத்தோன்றலும், பெரும் படையுடையாலும் ஆய தொண்டைமான் என்னும் அரசன் பால் தூதுசென்று அவனிடத்தே, அதியமான் பீடும் பெருமையும் தோன்றக்கூறி, அத் தொண்டைமான், அதியமானேடு போரிட அஞ்சமாறு பண்ணியும் மீண்டார் ; ஆனால், அந்தோ ! அமரைத் தடுத்தல் அவரால் இயலாது போயிற்று ; அதியமான் போர்வேட்கை, அவனுக்குப் பார்க்குமிடமென்கும் பகைவர்களைத் தோன்றச்செப்துவிட்டது ; அவன் பகைவர் அணைவரும், யாணைப்படையாலும், குதிரைப் படையாலும் சிறந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசன் தலைமையில் ஒன்றுக்கு அதியமானை எதிர்க்கத் துணிந்தனர் ; பகைவர் பலரும் ஒன்று சேர்ந்துவிட்டனம்யால். அவர் வளிமை, தன் வளியினும் பெரிதாகிவிட்டது தெரிந்த அதியமான், அப் பகைவரை எதிர்சென்று தாக்குவது ஒழித்துத் தகரூர்க் கோட்டையின் உள்ளே தங்கியிருந்தான் ; அஞ்சி, பகைவர்க்கு அஞ்சித் தகரூர்க்கண் அடங்கியது கண்டும், அடங்கினால்லர் அவன் பகைவர் ; அழிக்கவாக அடண்டலாமெட்தது அவன் தகரூர்க்கோட்டை என்பதையும் எண்ணினால்லர் ; அரண்மிக்க அக்கோட்டைபை அழித்து, அவனையும் கொன்றனர்.

அமர்க்களாத்தில் அல்லலுறும் அந்நிலையிலும், தம்பால் வந்து இரந்தாஸைப் புரக்கவல்ல அதியமான் அந்தோ ! மறைந்துவிட்டான் ; அருநெல்லிக்கணியினை ஒள்ளவையார்க்கு கந்த அதியமான், அந்தோ ! மறைந்துவிட்டான் ; அரும் பெற்ற கரும்பை இவன் கொணர்த அதிபர்குலத் தோன்றல் அதியமான், அந்தோ ! மறைந்துவிட்டான் ; அவன் உடலை ஸமத்தீயிட்டு எரித்து, எரித்த அவ்விடத்தில் அவன் பீடும், பெருமையும் பொறித்த கல்லீநட்டு, அக்கல்லிற்குப் பிளியும், மாலீஸும் சூடு வழிபட்டுக் கல்நாட்டு விழாவும் செய்து முடித்தனர். அதியமான் அரசவை அமர்ந்து, அவன் அளித்த அருநெல்லிக் கணி அருந்திய ஒள்ளவையாரே யல்லாமல் அவன் பகைவனுப், அவனை

அழித்து வெற்றியுற்ற வேந்தனைய பெருஞ்சேரல் இரும் பொறையின் பேரவைப் புலவராப், அவன் புகழ்பாடும் அரிசில் கிழாரும், அதியமான் அழிவுகண்டு வருந்தி, அவன் ஆருயிரைக் கொள்ளோகொண்ட கூற்றுவளைப் பழித் துரைப்பார் எனின், அதியன் புகழை அவன் பெருமையை அளவிட்டுக் கூறலும் இயலுமோ!

2. ஆய்

மேலைக் கடற்கரையை அடுத்துப், பொதியில் மலையைச் சூழ அமைந்துள்ள நாடு வேண்டு எனும் பெயருடைய தாகும்; வடக்கே சேரர்க்குரிய குட்டாடும், தெற்கே பாண் டியர்க்குரிய தென்பாண்டி நாடும் கிடக்க, இடைப்பட்ட வேண்டு, வேளிர் இருந்து ஆண்ட நாடுகளுள் ஒன்றும்; தமிழக மலைகளுள் தலை சிறந்ததாகக் கருதப்படும் பொதிய மலையும், அதைச் சூழ உள்ள சிறு நாடும், ஆய்நாடு என்ற பெயரானும் வழங்கப் பெறும்; இற்றைக்கு 1800 ஆண்டு கட்கு முன்னர்த் தமிழகம் போந்து, அந்நாடு முழுதும் சுற்றி, அக்காலத்து நில இயல்புகளையும், அரசியல் நிலை களையும் பற்றிய நீண்ட குறிப்பொன்று எழுதி வைத்த நில நூல் பேராசிரியராய தாலமி எனும் யவனசிரியர் ஆய் நாட்டையும், அந் நாட்டகத்து ஜெர்து துறைமுகங்களையும் குறிப்பிட்டுள்ளார்; ஆய்குடி என்ற பெயரானும் வழங்கப் பெறும் ஆய்நாடு, கி. பி. ஒன்பதாம் நூற்றுண்டு வரையிலும், தமிழ்நாட்டு அரசியலில் தலை சிறந்த இடம் பெற்றுத்திகழுந்தது.

கடையெழுவள்ளுக்களுள் ஒருவனுப் ஆய் அண்டிரனுல் தோற்றுவிக்கப்பட்ட ஆய்குடி, நன்மை பல செறிந்தது; தமிழகத்தின் தென்பாற்கண் உள்ளது; அந்நாட்டு மலைகள் தெய்வ அருட்டன்மை உடையன; அம்மலையின் பக்கமலைகளுள் கவிரம் எனும் பெயருடையதொரு சூன்றும் உண்டு: அனுகுதற்காக அருமையுடையது அக் குன்று; அம் மலைக்கண் மலிந்து கிடக்கும் மலர்நிறை சௌகரியில் சூரை மகளிர் மகிழ்ந்து ஆடுவர்; வானவர் உறையும் இமயம் வடக்கண் உளதாயினும், தென்திசைக் கண்ணதாய ஆய் குடி இன்றுயின், உலகியலே கீழ்மேலாகத் தடுமாறும் எனக் கூறப்படுமாயின் ஆய்நாட்டின் பெருமையினை என்னென்பது !

“ தெனுஅது

ஆய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பில்

கவிரம் பெயரிய உருகெகழு கவான்

நேர்மலர் நிறைச்சீன உறையும்

சூர் மகள்.”

(அகம்: ககஈ)

“ வடத்தைச் சூரிய வான்தோய் இமயம் ;

தென்தைச் சூரியகுடி இன்றூயின்

பிறழ்வது மன்னே இம்மலர் தலை உலகே.” (புறம்: கநட)

ஆய் நாட்டிற்குரியோனுகிய ஆய், வேளிர் வழி வந்தவ னவன்; அவன், “மாவேள் ஆய்” எனவும், “தேர்வேள் ஆய்” எனவும் அழைக்கப் பெறுதலால் விளங்குவது காண்க. ஆய், ஆய் அண்டிரன் எனவும் அழைக்கப் பெறுவன்; அண்டிரன் என்பது, ஆந்திரன் என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாம் எனக்கொண்டு, இவன் தெலுங்கு நாட்டினன்; அகத்திய முனிவர், தமிழ்நாடு போந்தகாலை உடன் கொணர்ந்த பதினெண்குடி வேளிருள் ஒருவன் என்றெல்லாம் ஆராப்சியாளர் கூறுவர்:

ஆய் ஆற்றல் மிக்க பெருவீரனுவன்; அவனுக்குரிய பொதியில் மலைக்கண், ஆடியும், பாடியும் பரிசில் பெற்றுப் பிழைக்கும் ஆடல் மகளிர் அனுகுதல் இயலுமே யல்லால், படைப் பெருமையால் பீடுற்றேம் எனப் பெருசு வாழும் பேரரசர் அனுகுதல் இயலாது; அத்துணை அரண் செறிந் தது ஆய்குடி;

“ கழல்தொடி ஆய் மழைத்தாழ் பொதியில்

ஆடுமகள் குறுகி னல்லது

பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.” (புறம்: கலஈ)

பகைவர் அனுகற்கும் அஞ்சும் அரண் அமையப் பெற்ற ஆய், பகைவர்க்குரிய அரண் பலவற்றையும் வென்று பாழ்செய்து, ஆங்குக் கிடக்கும் அரிய பெரிய பொருள்களை வாரிக்கொண்டும் வண்மையும், அவ்வன் மைக்கு ஆக்கந்தரும் ஆற்றல் மிக்க வீரரையும் பெற்றிருந்தான்.

“அம்புடைக் கையர்; அரண்பல நூறி
நன்கலம் தருஷம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும்பூண் ஆயும்.”

(அகம் : சுக)

நாடோடி வாழ்வின்ரும், வில்லாண்மை மிக்காரும் ஆய கொங்கர் எனும் கூட்டத்தார், தமிழகத்துட் புகுந்து, ஆங்காங்கு இருந்த அரசுகளுக்கு அழிவு பல தந்து வந்த னார்; அவர்தரும் தொல்லையினைத் தாங்க மாட்டாத வேந்தர் மூவரும், அவர்களைத் தங்கள் தங்கள் நாடுகளினின் றும் துரத்துவதில் கருத்துடையராயினர்; கொங்கரை வென்று அவர் நாட்டை அகப்படுத்தினான் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனும் சேரவேந்தன்; கொங்கரை வென்று புறங்கண்டான் சூராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், கொங்கரைப் பணிவித்த சோழர்க்குப் படைத்துளை னின் றுன் பழையன் எனும் பெருவீரன்; கொங்கரை ஓட்டி நாடு பல தந்தான் பசும்பூட் பாண்டியன்; அப்போரில், பாண்டியர் படைக்குத் தலைமை பூண்டு பெரும் பணிபுரிந்தான் அதிகன் எனும் ஆற்றல்சால் மறவன் என்றெல்லாம் தமிழ் நால்கள் கூறுகின்றன; இவ்வாறு பேரரசர்க்கும் பேரச்சம் தந்து வந்த கொங்கரைக் குடகடல்வரை துரத்தி வெற்றி கண்டான் ஆய்; அவனுக்குத் தோற்று ஓடிய கொங்கர் கைவிட்டுச் சென்ற வேற்படைகள் மிகப் பலவாகும் :

“கொங்கர்க்

குடகடல் ஓட்டிய ஞான்றைத்

தலைப்பெய்ந்த திட்ட வேலினும் பலவே.” (புறம்: கந் ०)

கடைபெழு வள்ளல்களுள் ஒருவனுப் ஆயை, இடைக் கழி நாட்டு நல்லூர் நத்தத்தனூர், உமட்டுர்கிழார் மகனூர் பரங்கொற்றனூர், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், காரிக் கண்ணனூர், குட்டுவன் கீரனூர், துறையூர் ஓடை கிழார், பரணர், பெருஞ்சித்திரனூர் முதலாம் புலவர் என்மர் பாராட்டியுள்ளனர்; அவனைப் பாடிய புலவர் அனைவரும் அவன் கொடைப்பெரும்பையினையே பாராட்டியுள்ளனர்; ஆயின் வள்ளல்தன்மையை விபந்து பாராட்ட, ஆய், தனக்கு நாகம் நல்கிய நீலநிற நல்லாடையினை ஆலமர் நீல

கண்டனுக்கு அளித்து மகிழ்ந்தான் என்ற—ஒருக்கதையினை ஆயும் அக்கால மக்கள் கட்டினிட்டிருந்தனர் :

“ நீல நாகம் நல்கிய கவிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தன் கொடுத்த
சாவங் தாங்கிய சாங்துபுலர் திணிதோன்
அவ் நன்மொழி ஆய்.” (சிறுபாண் : கசு-க)

கார்காலத் தொடக்கத்தே, உலகத்து உயிர்ப்பன்மை கள் எல்லாம் உள்ளம் உவக்குமாறு பலபல உருவத்தோடு எழுகின்ற மேகத்திரளைக் கண்ட புலவர் காரிக் கண்ணானார், அக்காட்சி, இரவலர் வருகையை எதிர்நோக்கி அவர்க்கு, அளித்தற் பொருட்டுத் தன் மனைமுன் றிற்கண் சேர்த்து வைக்கும் யானைத்திரள்போல் தோன்றுகிறது எனக்கூறி, ஆயின் வள்ளன்மையினை வாயார வாழ்த்தி யுள்ளார் :

“ இரவலர் வருஷம் அளவை அண்டிரன்
புரவெதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப வோதரு
வேறுபல் உருவின் ஏர்தரு மழையே.” (நற் : உந்த)

ஆய் அண்டிரன் தன் வாயில் முன் வந்து வாழ்த்தி நிற்கும் இரவலர்க்கு அவர் வேண்டுவனவற்றை ஆரவழங்கும் அருள் உள்ளம் உடையனவன்; தன்னைப் பாடி வருவார்க்கு அவன், ஆடியும் அசைந்தும் நடைபோடும் அழுகிய குதிரைகளைக் கொடுப்பன்; களிறுகள் கணக்கில் கொடுப்பன்; நெடிய பலதேர் தருவன்; வற்றுது வளங் கொழிக்கும் தன் நாட்டை நல்குவன்; தான் இருந்து வாழும் ஊரையே விரும்பினும் உவந்து தருவன் என உளம் மகிழ்ந்து பாராட்டி யுள்ளார், அவன் நாட்டிற்கு அண்டை நாட்டுப் புலவராய் குட்டுவன் கீரனார்.

“ ஆடுநடைப் புரவியும், களிறும், தேரும்
வாடா யானர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்.” (புறம் : உசுட)

கிழிந்த உடையின் தைபலுக்கிடையே வாழும் பேண் ஒருபால் துன்புறுத்த, தம்மையும், தம் சற்றத்தையும்

வாட்டும் பசினோம் ஒரு சார் துன்புறுத்த, யாண்டேனும் சென்று பொருள் பெற்று மீளின், வழியில் அப் பொருளையும் பறித்துக் கொள்ளும் ஆற்றிலைகள்வர் அளிக்கும் கொடுமை பெருந்துபார்தர வருந்தும் புலவர்கள் தம் வறுமைவாழ்வின் துபரெலாம் அறிந்து போக்கி அருள் புரிய வல்லான் ஆய் அண்டிரனே எனக் கண்ட துறையூர் ஒடைகிழார், அவனை அடைந்து, “ஆய், இங்ஙனம் வறுமையால் வருந்தும் எம்போல்வார்க்குக் கொடுப்பதே கொடை; எமக்கு வழங்குவோரே, உண்மை வள்ளல்களாவர்; எம்போல்வாரல்லார்க்குக் கொடுத்தல் கொடைபாகாது; அது, யாதோ ஒரு பயன் கருதிக் கொடுப்பதாகுமாகையால், அவ்வாறு அளிப்பார், பிறர்க்குக் கொடுத்தோராகார்; தமக்கே கொடுத்துக்கொண்டவராவர்; ஆகவே அன்றை வள்ளல்கள் என வாழ்த்துப் பெருர்; ஆகவே, ஆய்! நின் தகுதிக்கு ஏற்கும் வகை எமக்கு வழங்கி வாழ்வளிப்பாயாக!” என அவன்பால் தாம் கொண்ட உரிமை தோன்றப் பொருள் வேண்டியுள்ளார்:

“ ஆங்கு, எனைப்பகையும் அறியுநன் ஆய்
எனக் கருதிப், பெயரேத்தி
வாயார, நின் இசைநம்பிச்
சுடர்ச்சுட்ட சரத்தேறி
இவண்வந்த பெருநசையேம்;
எமக்கு சுவோர், பிறர்க்குசுவோர்;
பிறர்க்குசுவோர் தமக்குசுபளன
அணைத்துரைத்தனன் யானுக
நினக்கொத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில்.”

(புறம் : கந்த)

ஆய், தன்பால் வந்து பொருள் வேண்டி நிற்போர், அப் பொருள் பெறும் தகுதியுடையராயினும், அல்லராயினும் அவர்கள் அணைவர்க்கும், மிடாக்களில் ஆக்கிவைத் திருக்கும் சோற்றை, அவர்கள் கையிற் கொணரும் உண்கலன் நிறையத் கொடுப்பன்; அவன் காடு, யானைகள் நிறைந்தது; அக்காடுகளுக்கிடையே, அவனுக்கு உரிமை

யாய் இருந்தது தலையாறு என்னும் ஊர் என, அவன் கொடைப்பையும், நாட்டையும் பாராட்டினார் பரணர்.

“ வல்லினும், வல்லா ராயினும் சென்றேர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்
மால் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்.”

(அகம் : கடிட)

ஆய் அண்டிரளைப் பாடிய புலவர் பலாயினும், அவன் புகழெலாம் தோன்றப் பாடிய புலவர், உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் ஒருவரே; ஆயைப் பாராட்டும் பெருஞ் சித்திரனார் எனும் புலவர், அவா மோசியார் பாராட்டிய பெருஞ்மையுடையான் என்று பாராட்டியுள்ளமை யுணர்க.
“ திருந்துமொழி, மோசி பாடிய ஆயும்” (புறம்: கடுஅ)
அதியமான நெடுமானஞ்சிக்கு ஒளாவையார் போலவும், பரிசிவேட்குக் கபிலர் போலவும், ஆய் அண்டிரனுக்கு அவைக்களாப் புலவராய் இருந்து பாராட்டியவர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியாரே யாவர்.

ஆய், தன்னைப் பாடிவரும் பாணர், பொருநர், புலவர், கூத்தர் முதலாயினேர்க் கெல்லாம் யானை பல அளித்து மகிழும் இயல்புடையன்; அவன் இவ்வாறு பாளைகளையே பரிசாக அளிப்பதைக் கண்ட புலவர் முடமோசியார்க்கு ஓர் ஜூபம் உண்டாயிற்று; உடனே அவளை அடைந்து “ஆய்! நின்னைப் பாடிவருங்கார்க்கு நீ பரிசாக அளிக்கும் யாளைகளை எண்ணக் காணல் இயலவில்லை; இவ்வாறு வருவார்க் கெல்லாம் யாளைகளையே அளிக்கின்றனனேயே; அத்தனை யாளைகளை நீ யாங்குப் பெறுகின்றனை; நின் நாட்டுப் பெண் யாளைகள், ஒரு முறை கருவுற்றவழிப் பத்துக் கண்று களோப் பெற்றுத் தருகின்றனவோ?” எனத் தன் ஜூயமும், வியப்பும் ஒருங்கே தோன்ற அவளை வினவுவாயினர்.

“ விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னட்டு
இளம்பிடி ஒருகுல் பத்து சனும்மோ !” (புறம் : கநி)

யானைகள் நிறைந்த காட்டான்றைக் கண்டார் புலவர் முடமோசியார்; ஆயைப் பாடிப் பரிசில் பெறும் இரவலரிடத்து மட்டுமே யானைகள் மிகுதியாகக் காணப்படுமென அறிவேன்; ஆனால், இக் காடும் எண்ணற்ற யானைகளைக் கொண்டுள்ளது; இவ்வாறு யானைகளை மிகப் பலவாகப் பெற்றுள்ள இக் காடும் ஒரு கால் ஆயைப் பாடிப் பரிசில் பெற்றிருக்கும் போலும் என்று எண்ணி அமைதி கொண்டார்.

“அண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ?

களிறு மிகவுடைய இக்கவின்பெறு காடே..”

(புறம் : கங்க)

ஆய், பரிசாக அளித்த யானைகளின் எண்ணிக்கை போடு வானத்து மீன்களின் எண்ணற்றைகயினை ஒருங்கு வைத்துக் காணல் இயலாது; வானத்து மீனினும் அவன் அளித்த யானைகள் அதிகமாம்; விண்மீன்கள், வானத்தின் இடையிடையே வெற்றிடம் தோன்ற இடம் பெற்றுள்ளது போலன்றி, வானிடமெல்லாம் வெண்ணிறமே விளங்கு மாறு, வான் முழுதுமே இடம் பெறுவதாயினும், அக் காலைய அவற்றின் எண்ணிக்கையும் ஆய் அளித்த யானைகளின் எண்ணிக்கையொடு நிகராகாது எனக் கூறி, அவன் பானைக் கொட்டையை மேலும் பாராட்டினார் புலவர்:

“ஆய் அண்டிரன் அடுபோரண்ணல்,

இரவலர்க் கீத்த யானையிற், கரவின்று

வானம் மீன்பல பூப்பின் ஆனது,

ஒருவழிக் கருவழி யின்றிப்

பெருவெள் ஜென்னிற் பிழையாது மன்னே.”

(புறம் : கங்க)

ஆய் அண்டிரன் யானைப் பரிசிலைச் சிறப்பித்துப் பாராட்டிய புலவர் மோசியார், அவன் பாணர் முதலாம் இரவலரைத் தன்னின் வேறாகக் கருதானுய்த, தன் பொருள் எல்லாம் அவர் சிபொருளே எனக் கருதும் இனிய உள்ள மும் உடையனும் பண்பினைப் பாண்றும், புலவரும், பொரு

நரும் அவனுக்குரிய யானை, சூதிரை, தேர் ஆய் இவற்றையே யன்றி, அவன் பொருளாணைத்தினையும் தம்முடையவாக் கருதி வளைத்துக் கொள்வராயின், ஆய் அப் பொருளை எனது எனத் தான் கவர்ந்துகொள்வானல்லன்; அவர் வளைத்துக் கொண்டன அனைத்தையும் அவர்க்கே அளித்து மகிழும் மாண்புடையனுவன் எனக் கூறிப் பாராட்டி யுள்ளார் :

“ களிறும் அன்றே ; மாவும் அன்றே ;
 ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே ;
 பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர்
 தமதெனத் தொடுக்குவ ராயின், எமதெனப்
 பற்றல் தேற்றுப் பயங்கெழு தாயம்.” (புறம் : கந்து)

ஆயின் கொடைப் புகழை எத்துணைதான் புகழினும், புகழ்வார் உள்ளாம் அமைதியுறுது ; அவன் கொடைச் சிறப் பினையும், கொடாதே சேர்த்து வைக்கும் செல்வர் தம் சீரின்மையும் ஒருங்கே கூறின் ஓரளவு அவர் உள்ளாம் அமைதியுறும் ; இவ்வண்மை யுணர்ந்த உறையூர் ஏணிக் சேரி முடமோசியார், “ உண்டற்கிணிய அருசவையோடு கூடிய உணவினைப் பிறர்க்கு அளித்து உண்ண எண்ணு ராய்த் தாமே தனித்து உண்டு கொழுத்தும், உயர்ந்தோ ரால் உயர்த்திக் கூறப்பெறும் புகழினைப் பெறுதலன்றிப் பெருஞ் செல்வத்தை வறிதே சேர்த்து வைத்தும் வாழும் செல்வர் தம் சீரிலா மன்றம், தன்னைப் பூாடி வந்தார்க்கு வழங்கிவிட்டமையால், கன்றுகள் இல்லாமையால், கானமயில்கள் களித்து ஆடும் கட்டுத்தறிகளையும், அணிகளையெல்லாம் அவர்க்கே அளித்துவிட்டமையால், எடுத்துப் பிறர்க்கு வழங்கலாகா அணியாகிய மங்கல அணியன்றிப் பிறிதணி எதுவும் இல்லாத அவன் உரிமை மகளிரையும் கொண்டுள்ளமையால் பொலிவிழுந்து தோன்றுகிறது எனப் பிறராற் கூறப்பெறும் ஆய் அண்டிரனின் அரண் மனை முன்றிலொடு நிகருடையதாகாது ” என்று கூறிக் கொடுத்து வறிப்பும் ஆயைப் போற்றியும் புகழ்ந்தும் பாராட்டினார்.

“ பாடின பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில்
கான மஞ்சை கணங்கு சேப்ப,
சகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆய் கோயில்.

சவைக்கு இனிதாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவின்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஒங்குபுகழ் ஓரீஇய
முரைசுகெழு செல்வர் நகர் போலாதே.”

(புறம் : கடல)

உலகத்தில் அறம் செய்வார் இருவகையராவர்; அருள்
னன்றே கருதி அறம் செய்வார் ஒருசிலர்; இப் பிறப்பில்
நல்லன செய்யின், மறு பிறப்பில் நல்லன பெற்று நன்கு
வாழலாம் என்ற எண்ணமுடையாராய் அறம் செய்வார் ஒரு
சிலர்; இவற்றுள், முன்னரதே அறம் எனச் சிறப்பிக்கப்
பெறும்; ஆய், “வறியார்க் கொன்று ஈவதே ஈகை” என்ற
அறிவுடையன்ப், பொருளின்றி வந்தார்க்கே வழங்கும்
வள்ளியோனுவன்; அவ்வாறு வழங்குமிடத்தும், இம்மை
யில் வழங்கின, மறுமையில் வளமுடன் வாழலாம் என்ற
வாணிக உள்ளங்கொண்டு வழங்குவானல்லன்; வறியார்க்கு
வழங்குவது ஆன்றேர் கண்ட அறவழி; ஆகவே வழங்கு
கின்றேன் என்றே வழங்கும் வழக்கம் உடையனுவன்.
ஆயின், இவ்வருள் உள்ளத்தையும் உணர்ந்து பாடியுள்
நார் உறையூர்ப் புலவர் முடமோசியார் :

“ இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்; பிறரும்
சான்றேர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே.”

(புறம் : கந்த)

உலகிற் பிறந்தார் ஓவ்வொருவரும் புகழ்பெற்றுத்
திகழ்தல் வேண்டும்; புகழ் பலவழியானும் வரும்
எனினும், வறியூர்க்கு ஈந்து, அதனால் வரும் புகழ் உடை
மையே உண்மைப் புகழாம்; உயர்வடைப் புகழாம்;

“உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்று சுவார்மேல் நிற்கும் புகழ்”! என்ப. ஞாயிறு உலகிற்கு உபர்ந்த இடத்தே இருந்து உலகெலாம் காண விளங்கு கிறது ஆயினும், அதன் காட்சி, வருவார்க்கெலாம் வழங்கும் வள்ளியோனுய ஆயின் புகழ்க்காட்சிபோல் உயர் வடையதாகாது என்று கூறுகிறார் முடமோசியார் :

“கழல்தொடி ஆய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னேனே.”

(புறம்: நஎச)

இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னிறம்பெறும்; மலரோடு சேர்ந்த நாரும் மணம்பெறும் என்றெல்லாம் கூறுவர்; ஆய், அருட்பெரும் வள்ளல்; ஆகவே, அவன் நாட்டு வாழ்வாற்பாலும் அவ்வருள் உள்ளாம் குடிகொண்டு விட்டது: அவன் நாட்டுக் குறவர்கள், பானர் முதலாம் இரவல்லரை எதிரே காணின், உடனே, தம் வில்லால் வீழ்த்திய முளளம்பன்றியின் கொழுத்த ஊனையும், தம் மலையகத்தே கிளைத்துவாரும் சந்தனக் கட்டையையும், யாளைக் கோடுகளையும் புலித்தோலில் வைத்து வழங்கி வழி படுபவர் எனின், வருவார்க்கு வழங்கும் ஆயையும், அவன் நாட்டையும் வாழ்த்தாதார் உள்ரோ:

“சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேம் வயப்புவி வரியதட் குவைஇ
விருங்கிறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடி ஆய் அண்டிரன்.” (புறம்: நஎச)

ஆய் அண்டிரன், தன் அரசனை அமர்ந்து, ஆங்கு வரும் இரவலர்க்கெல்லாம் வழங்கும் நெடியபல தேர்களையும், அத் தேரிற் கட்டிய மனிகளின் ஒலியையும் கண்டும், கேட்டும், அவன் நாளோலக்கச் சிறப்பினை நனிமிகப் பாராட்டியுள்ளார் நற்றினைப் புலவர்ஒருவர்.

“ஆுஅய்,
வண்மகிழ் நாள்வைப் பரிசில் பெற்ற
பண்ணமை செடுங்தேர்ப் பாணியின் ஒலீக்கும்”

(நற்: கசன)

இவ்வாறு கொடையாற் சிறந்த குன்றென நின்ற ஆய் அண்டிரன் இறந்துவிட்டான்; வருவார்க்கெல்லாம் வாரி வழங்கிப் வள்ளலாய் ஆய், இம்மையில் இறப்ப உயர்ந்த வாழ்வுடையனுணதைப் போன்றே, மறுமையிலும் வாழ்வாங்கு வாழ்தல்வேண்டும் என விரும்பினர் அக்கால மக்கள் எல்லாம்; அவர் உள்ள வேட்கை, உறையூர்ப் புலவரின் உள்ளத்தே ஓர் அழகிப் பாட்டாக உருப்பெற தெழுந்தது; முடமோசியார், இரவலர்க்குத், தேர்ப்பல ஈந்த இனியோனுப் ஆய், விண்ணவர் வேந்தனும் பிறரும் முரச முதலாயின் முழங்க, ஆடல் மகளிர் சூழவந்து வரவேற்றுப் பெருமைசெய்ய, ஆண்டு இனிதுவாழும் வாழ்க்கையினைத் தம் அக்கண்களால் கண்டார்; ஆங்கு அவனை வரவேற்குங்கால் எழுந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டும் அசு மிக மகிழ்கிறா :

“தின்டேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வருஉம் என்ன, ஒண்டொடி
வச்சிரத் தடக்கை செடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசம்பி ஞனே.” (புறம்: உசக)

முடமோசியார், ஆய் ஆண்டுப்பெறும் இன்ப வாழ்வு கண்டு அகம் மகிழு, குட்டுவன் கீரனூர், ஆயை இழுந்த புலவர் முதலாம் இரவன்மாக்கள், வறுமையால் வாடி வற்றிப் பயிற்றினராய், ஒளிஇழுந்த கண்ணராய், ஒட்டிய உடலினராய்த் தம் பெருஞ் சுற்றம் தம்மைப்போன்றே வருந்தித் தம் பின்தொடர்ந்துவரத் தம்மைப் பேணிப் புரக்கும் பிறநாடுகளைத் தேடித்திரியும். அவலங்கிலையை எண்ணி பெண்ணி இரங்குவார்போல், ஆயின் பிரிவுகண்டு பெரிதும் வருந்துவராயினர்; இவ்வாறு உலகெலாம் வருந்த, மறைந்த ஆயின் மாண்புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோமாக !

“ஆடுநடைப் புரவியும், களிறும், தெரும்
வாடா யாணர் நாடும், ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆய் அண்டிரன்
.....
மேலோர் உலகம் எய்தினன்
.....
புல்லென் கண்ணர், புரவலர்க் காணுது
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியராகிப் பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே.” (புறம்: १८०)

மேற்குத்தொடர்ச்சி மலைக்கண், கொல்லி என்னிரும் மலையுண்டு; முதிர்ந்த கனிகளும், முற்றிய தேனும் நிறைந்த அம்மலையின் குடிசைக்கண் அழகிய பாவை பொன்று உண்டு. அழகெலாம் ஓர் உருச்கொண்டாலன்ன அப் பாவை கடவுளால் ஆக்கப்பட்டது; காற்று மோதி யடித்தாலும் மழை விரைந்து வீசினாலும், இடி சினங்து முழங்கி மோதினாலும், இவைபோலும் பிற ஊறுபாடுகள் ஒருங்குவந்து உறுத்தினாலும், உலகமே உருத்தெழுங்து எதிர்த்தாலும் தன் இயல்பில் இம்மியும் குறையாதது என் நெல்லாம் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தது அப் பாவை:

“கொல்லி, ஒளிருநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவை.”

“கொல்லி,
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர்புகழ் பாவை.” (அகம்: கூ—௨୦க)

“கொல்லிக்,
கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை.” (குறுங்: அக)

“கொல்லிக் குடவரைப்
பூதம் புனர்த்த புதிதியல் பாவை.”

“செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
தெய்வங் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு
அவ்வெள் எருவிக் குடவரை யகத்துக்
கால்பொருது இடிப்பினும் கதழ்வை கடுகினும்
உருமுடன்று ஏற்யினும் ஊறுபல தோன்றினும்,
பெருங்கெள் கிளரினும் திருவில உருவின்
மாயா இயற்கைப் பாவை.” (நற்: ககூ—௨୦க)

கொல்லிமலீ நாட்டார், உழுதொழில் தவறி உண் வின்றி வருந்தும் நிலை வர்த்துற்ற காலத்தே, காட்டில்

வேட்டையாடிக் கொன்ற யானைகளின் கோடுகளை விலை யாகத்தந்து பெற்ற உணவுண்டு உமிர்வாழ்வர் :

“காங்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்
கடுங்கண் வேழுத்துக் கோடுகளாடுத் துண் ஞும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரை.” (குறுங்: கா00)

இக் கொல்லி மலையையும், அம் மலையைச் சூழ அமைந்த சிறு நாட்டையும் ஆண்டிருந்தான் ஓரி எனும் பெயருடையானாலேரு குறுங்கில் மன்னன்; ஓரி விற்போர் வல்லவன்; வில்லேந்தி வேட்டம்புரியும் வகை நன்கறிந்த வன்; அதனால் வல்வில் ஓரி என வழங்கப்பெற்ற சிறப் புடையவன்; இவன் வில்லாற்றல் வன்மையை நேரிற்கண்டு விபந்து பாராட்டினாரும் உளர்; ஓரியின் கைவில்லினின் அம் புறப்படும் ஓர் அம்பு விரைந்துசென்று தொடக்கத்தில் வலிய வேழுத்தை வீழ்த்தும்; பின்னர்ப் புலியின் உயிரைப் போக்கும்; ஆண்டுநின்றும் புறம் போந்து மானை மாளச் செய்யும்; பன்றியின் உயிரைப் பறிக்கும்; இறுதியாகப் புற்றில் அடங்கிக் கிடக்கும் உடுமபின் உட விற் சென்று தைத்துச் செயலறும் எனின் அவன் வில் காண்மையினை வியவாது நிற்பாரும் உளராமோ !

“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறது உற்றிப்
புழற்றலைப் புகர்க்கலை உருட்டி, உரற்றலைக்
கேழல் பன்றி வீழி, அயலது
ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருங்தோன்.”
(புறம்: கடு0)

வில்லாண்மை மிக்க வீரனாக விளங்கிய வல்வில்ஓரி, வரையாது வழங்கும் வண்மையு முடையனுவன்; மாரி போல் வழங்கும் மனவளம் உடைய ஓரி, தன்கைப் பாடி வரும் பாணர் முதலாயினார்க்குத் தேர் பல உவந்தளிக்கும் தெளிந்த உள்ளமும் உடையனினுன்; “ஶாரிவண் மகிழ் ஓரி” என்றும், “திண்டேர்க் கைவள் ஓரி” என்றும்

இவன் வண்மையினை வியந்து பாராட்டுவர் ; பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர், அவன்பால் பல காலங்களில் சென்று, பரிசிற் பொருளாகத் தேர் பல பெற்று வருவர் ; அவ்வாறு பெற்று மீணும் தேர்களிற் பூண்ட குதிரைகளின் கால்களால் மிதியுண்டு மிதியுண்டு, கொல்லி மலைமேல் ஏறுதற்காம் கல்லிடைச் சிறுநெறி, ஆண்டு வரும் இரவலர் துயர் ஒழித்து இனிது ஏறுதற்கேற்ற செவ்வியுடைத்தாயிற்று எனக் கூறிப் பாராட்டுமளவு, அக் கொல்லி நகர்க் கோவின் கொடை உயர்ந்து விளங்கிறது :

“பாணர்,

பரிசில் பெற்ற விரியுனை என்மான்

கவிகுளம்பு பொருத கன்மீசைச் சிறுநெறி

இரவலர் மெலியாது ஏறும் பொறையன்

உரைசால் உயர்வுரைக் கொல்லி.” (நற்: கஅடு)

ஓரி தன்னைப் பாடிவரும் பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர் தமக்குப் பொன்னுலாய மலர்களை, மணிகளுக்கிடையிடையே யிட்டு, வெள்ளியாலாய நாரில் தொடுத்து அனிவிப்பன் ; பொன்னும் பொருஞும் அனிப்பன் ; ஊர்ந்து செல்லற்காம் களிறுகள் கணக்கில் தருவன் ; இதனால் அவர்கள் வறுமையான் வருந்துவ தொழிந்தனர் ; பொருள் வேண்டிப் பிறரைப் பாடவேண்டும் நிலையிலராயி னர் ; ஆகவே, தங்கள் தொழில்களாம் ஆடல் பாடல்களை யும் அறவே மறந்தனர் ; ஓரி அனிக்கும் கொடை அத்துணை உயர்வுடைத்தாம் எனக் கூறிப் பாராட்டுகின்றார் வன்பரனர் :

“எம் கண்ணுளங்கும்பே,

பனிகீர்ப் பூவா மணிமிடை குவனை

வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்

யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்

பசியா ராகல் மாறுகொல், விசிபினிக்

கூடுகொள் இன்னியங் கறங்க

ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறக்கேதே.”

(புறம்: கடுகு)

வல்வில் ஓரி வரையாது வழங்கும் “வள்ளியோனு வண்; தன்பால் பரிசில் வேண்டி வந்தாரை வறிதே அனுப்பியறியான் அவன்; அவன் அன்னனுகவே, அவன் பால் பொருள் வேண்டிச் சென்றிருள் யாரேனும் எக்காரணத்தாலோ பொருள் பெற்றாயின், அவர், அவன்பால் பரிசில் பெற்றாகாத் தம் ஆகூழ் இன்மையினைப் பழிப்பட்டேயல்லாமல், அதுகுறித்து அவனைப் பழித்தறியார் எனக்குறி, அவன் வண்மையினை வாயார வாழ்த்தியுளார் கழைத்தின்யானியார் :

“புள்ளூழ், பொழுதும் பழித்தல் அல்லதை
துள்ளிச் சென்றேர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி! விசம்பின்
கருவி வானம் போல
வரையாது சரக்கும் வள்ளியோய் வின்னே.”

(புறம் : 20ச)

ஓரிபால் மற்றோர் உயர் குணமும் ஒன்றியிருந்து அவன் உயர் புகழிந்குக் காரணமாயது; அறிவு உரு திருவான் நிறைந்த ஆண்டேர், தம்மைத் தம் முன்னரே சிறர் புகழிந்துரைத்தலைப் பொருர்; அவர் புகழ்வன கேட்கப் பெரிதும் உளம் நானுவர்; இந் நாணமே அவர்க்கு நல்லதோர் அணிகலமாம்; “சாண்டேர், புகழும் முன்னர் நானுப” (குறுங் : 2ஞ்சி); “தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம்துஞ்ச” (கலி : ககக) எனக் கூறுதல் காண்க. இச் சிரிய பண்பு வல்வில்ஓரிபாலும் சிறந்து விளங்கிறது; ஓரியின் வில்லாற்றலை நேரிற் கண்டு களித்த வர் வன்பரணா; வன்பரணார் நாடு பல சுற்றியவர்; தாம் சென்ற நாடுகளில் யாண்டும், இவனை பொத்த வில்லாளர் இன்மையறிந்த அவர், அவனை வியந்து பாராட்டச் சொல்லெடுத்தார்; அவர் கூறும் புகழுரைகளைக் கேட்க நானிற்று அவன் உள்ளம்; ஆகவே, அவர் மேலும் சொல்லாடாவாறு இடைபுக்குத் தடுத்து விட்டான்; என்னே! அவன் பண்பு நலம்!

“கோவெனப் பெயரிய காலை, ஆங்கது
தன்பெயயரி ராகவின் நாணி, மற்றுயாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின்னெனுப் போர்னன
வேட்டது மொழியவும் விடாஅன்.” (புறம் : கடுஇ)

கடையெழு வள்ளல்களுள் ஒருவனுய்க் குமண்ணுக்கும்
ஓய்மானுட்டு நல்லியக்கோடதுக்கும் முற்பட்டோனுய்
வாழுந்த வல்வில்லூரி, தன் பெயரே பூண்ட குதிரைமீது
அமர்ந்து அமர் உடற்றும் பெரு வீரனுதலோடு, தன் படை
யுள், மழவர் என்ற சிறந்த வீரரையும் பெற்றிருந்தான்;

“ ஓரிக்குதிரை ஓரி.” (சிறுபான் : ககக)

“ மழவர் பெருமகன் மாவள் ஓரி.” (நற்றினை : இஇ)

தன் நாட்டின் எல்லைக்குட்பட்ட ஒரு மலையையும்,
அதைச் சூழ உள்ள சிறு நாட்டையும் பிற்னெருவன்
உரிமை பூண்டு ஆள்வதைப் பொறுத்துயினான் அக்காலைச்
சேர நாட்டரசனுக் விளங்கிய தகடூர் ஏறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை; அவன் கொல்லி மலையைத் தன் தாக்கிக்
கொள்ளத் துணிந்தான்; அவன் கருத்தறிந்தான் அவன்
நண்பனுய மலையமான் திருமுடிக்காரி; உடனே கொல்
வியை அடைந்து ஓரியொடு போரிட்டு அவனை அழித்தான்;
அவ் வெற்றிச்சிறப்புத் தோன்ற, அக்கொல்லி நகர்க்கண்
வெற்றித்திருவலா வந்தான்; வென்ற கொல்லியைச் சேர
ஆக்கு உரிமையாக்கினான்; ஓரிக்கு உரிமையாய கொல்லி,
சேரக்கு உரித்தாயிற்று; ஓரியும் உயிர் இழந்து உயர்ந்
தோர் உலகம் புகுந்தான் :

“ காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரி.” (சிறுபான் : ககப-ககக)

“ முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க் கித்த
செல்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.”
(அகம் : 20க)

“பழவிறல்

ஓரிக் கொன்ற ஒருபெருங் தெருவில்

காரி புக்க நேரார் புலம்.”

(நற் : நூ. 0)

இவ்வாறு ஆற்றலும், அருளும் தோன்ற வாழ்ந்த வல்வில் ஓரியைக் கயிலர், கல்லாடர், கழைதின்யாணையார், நல்லூர் நத்தத்தனூர், பரணர், பாலத்தனூர், பெருஞ்சித்திரனூர், வண்பரணர் முதலாம் புலவர் எண்மர் இனிது மராட்டியுள்ளனர்! வாழ்க அவன் கொற்றம்! வளர்க அவன் கொடை!

ச. காரி

தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவெந்தர் வழிவங்தோர் ஆண்டுகொண்டிருந்த அந்தக் காலத்திலேயே, அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் அதியர், ஆவியர், மலையர், வேளிர்போன்ற வேறு பிற இனத்தரசர்களும் ஆண்டுவங்துள்ளனர்; மூவெந்தர்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நாட்டை ஆண்டுவந்தது போன்றே, இக் குறுநில மன்னர்களும் தங்கள் ஆட்சிக் குரிய நிலமாக ஒர் எல்லைக்குட்பட்ட சிறுநாட்டைப் பெற்று விளங்கினர்; அத்தகைய அரச இனங்களுள் ஒன்றுகிய மலையர் அல்லது மலையமான்கள் என்பார், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், பெண்ணையாற்றின் கரைக்கண்ணதாய திருக்கோவலுரைத் தலைநகராகக் கொண்டதும் ஆய சிறு நாடொன்றை ஆண்டுவந்தனர்; அந்நாடு பண்டைக்காலத்தில் மலாடு அல்லது மலைய மானுடு என்று பெயர் பெற்றிருந்தது; அந்நாடு, காடும், மலைகளும் சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலால் கலக குறுவதோ பகைவரால் பாழுறவுதோ அற்றது; அந் நாட்டிடையே முள்ளார் என்ற அழகிய பாபன்மிக்க மலையொன்றும் இருந்தது; சந்தன மரங்கள் செறிந்த அம் மலையும், அம் மலையகத்துக் கானகமும் கடிமணம் நாறும் கவின் உடையது; அந்தணர் பலரும் அகமுவந்து வாழ்தற்காம் அத்துணை வளமுடிக கொண்டது அம் மலாடு :

“ துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுங்தேர்க் காரி கொடுங்கான் முன்துறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்.”

(அகம் : ஈடு)

“ கடல்கொளப் படாஅது; உடலுநர் ஊக்கார்;
கழல்புணை திருந்தடிக் காரி நின்னுடே:
அழல்புறந் தருஷம் அந்தண ரதுவே..” (புறம்: கடல்)
“ பெண்ணையம் படப்பை நாடுகிழ் வோயே.”

(புறம்: கடல்)

“ எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும்.” (குறுங்: ககசு)

“ முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளுர்க் கானம் நாற்.” (குறுங்: ரகு)

கிழக்கே சோண்டும், மேற்கே சேரநாடும் கிடக்க,
இடைப்பட்ட இடத்தே கிடந்ததால், மலாடு, அவ்விரு
பேரரசுகளின் வெற்றி தோல்விகட்கும் பெரிதும் காரண
பாய் விளங்கிறது. அவ்விருபெரு வேந்தர்கட்கிடைபே
நிகழும் போரில், மலையமான்கள் யாவர் பக்கம் படைத்
துணை நிற்கின்றனரோ, அவர்களே வெற்றிபெறுவர் என்ற
பெருமைக்குரியவராயினர்; சேரநும் சோழனும் பகை
கொண்டு மேற்கொள்ளும் போர்க்கண், இவ்வெற்றி மலைய
மான் தந்தது என வெற்றிபெற்றேனும் மலையனையே
பாராட்டுவன்; பகைவன், மலையன் படைத் துணை பெற்றில்
னேல் யானே வெற்றியுற்றிருப்பன் எனத் தோற்றேனும்
மலையமான் மாவலியினையே மனதாரப் பாராட்டுவன்; இவ்
வாறு அக்காலத் தமிழகத்தின் அரசியல்வாழ்வை வகுத்
துக் காட்டும் வன்மையுடையராய் விளங்கிய மலையமானுட்
டார், அவ்வக்கால அரசியல் நிலைகட்கு ஏற்பச், சிலகால்
சேர்க்கும், சிலகால் சோழர்க்கும் படைத் துணை புரிவா
சாயினர்.

“ கடந்துஅட்டு வென்றேனும் ஸ்ரீ ரும்மே,
‘வெலிஇயோன் இவன்’ எனக்; ”
‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்ல னுயீன்,
நல்லமர் கடத்தல் எளி துமன் நமக்கு’ எனத்
தோற்றேன் தானும் ஸ்ரீ ரும்மே.” (புறம்: சுடு)

மலைய மன்னர்களுள், திருமுடிக்காரி என்பவன்
சிறந்தவனாவன்; காரி என்ற தன் பெயரே பூண்ட குதிரை
மீது ஏறிப் போரிடும் பெருவீரன்; பகைவர்க் காட்டுப் பச
நிரைகளைக் கவர்ந்து வருவதில் தன்னை ஒப்பாரும், மிக்

காரும் இல்லா உரவோனுவன்; முள்ளூர் மலையினைக் கைப் பற்றவேண்டும் என்ற பேராசை கொண்டு பெரும்படை யுடன் வந்து தங்கிய ஆரிய அரசர்களை அலற அலறத் தாக்கி வென்று துரத்தி வீறெப்தியவன்.

“காரி ஊராந்து பேரமர்க் கடந்த
மாரி சகை மறப்போர் மலையன்.” (புறம்: கடுஅ)

“முனையூர்ப்
பல்லா நெடுங்கரை வில்லின் ஒய்யும்
தேர்வன் மலையன்.”

“மாயிரு முள்ளூர் மன்னன் மாழூராந்து
எல்லித் தரீஇய இனங்கரைப்
பல்லான் கிழவரின் அழிந்த.” (நம்: கா00,உகுக)

“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒன்வாள் மலையனது
ஒருவேற்கு ஒடியாங்கு.” (நம்: கா10)

முள்ளூர் மலைநாட்டை மலைப்பான் திருமுடிக்காரி ஆண்டிருந்த காலத்தே, அதியமான் நெடுமானஞ்சி என்பா வென்று குறுஙில் மன்னன் சேரநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, இன்று தர்மபுரி என வழங்கும் தகடுர்க்கண் இருந்து ஆண்டுவந்தான்; தன்குலத்தவரும், தன் பகைவருமாய் சேர்க்குப் படைத்துகிண அளிக்கின்றான் மலையன் என்ற காரணத்தாலோ அன்றி வேறு எக்காரணத்தாலோ மலையனைடு பகைகொண்டான் அதியன்; தன் படை கொண்டு மலை புக்குத் திருக்கோவலூர்க்குப் பேரழிவும் உண்டாக்கினை; அவன் ஆண்டுப்பெற்ற வெற்றி பரணரும் பாராட்டுமளவு பெரும் வெற்றியாயிற்று; கோவலூர்க்கண் அதியன் பெற்ற வெற்றியைப் பரணர் பாராட்டினார் எனக் கூறியுள்ளார் அருந்தமிழ் முதாட்டி ஒளவையார் :

“பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரங்கிழு கோவலூர் நூற்றின்
அரண்து திகிரி ஏந்திய தோனே.” (புறம்: கக)

அதியன்பால் தோல்விகண்ட மலையன், அவனை எவ் வாறேனும் வெற்றிகோட்டை விரும்பினான்; அக்காலைச் சேரநாட்டில் பெருஞ்சேரல் இரும்பொறை என்பானென்று பெருவேந்தன் வாழ்ந்திருந்தான்; அவன் அதியன்பால் பகைகொண்டுள்ளன் என்பதற்கு மலைப்பான் அவன் துணைகொண்டு அதியனை அழிக்கத் துணிந்தான்; ஆனால் பெருஞ்சேரல் இரும்பொறையின் எண்ணமெல்லாம் பிறி தோரிடத்தே பினிப்புண்டிருந்தது; தன் நாட்டில் ஒரு பகுதியை அதியமான் ரெடுமான் அஞ்சி கைப்பற்றி ஆண்டு கொண்டிருத்தலைப் போன்றே, மற்றெல்லா பகுதியாம் கொல்லிமலையை வல்வில் ஒரி எனும் வில்லாண்மை மிக்க வீரன் ஒருவன் கைப்பற்றிக் கொண்டிருந்தான்; அதியமா னுயின், சேரர்குலத் தொடர்புடையவன்; ஓரிக்கு அவ்வற வொற்றுமையும் இல்லை; ஆகவே, அதியனினும், ஓரி யையே முதற்கண் ஒழித்தல் வேண்டும் என்ற எண்ண முடையனுயினான் பெருஞ்சேரல் இரும்பொறை; இதை அறிந்தான் மலைப்பான்; அவன்தன் குறை முடித்தல் வேண்டுமாயின், தான் அவன்குறை முடித்தல் இன்றியமையாததாம் என உணர்ந்தான்; உடனே கொல்லியை நோக்கிப் படையொடு சென்றான்; ஓரியையும் கொன்றான்; கொல்லியைச் சேரர்க்கு உரிமையாக்கினான்; ஆண்டுத் தான் பெற்ற வெற்றி விளங்கித் தோன்றுமாறு, அக் கொல்லி நகர்த் தெருக்களில், நால்வகைப் படையும் சூழ்ந்துவர, பேரார வாரத்துடன் வலம்வந்து வெற்றிவிழாக் கொண்டாடினான்:

‘ மூன்றார் மன்னான் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.’

(அகம்: १०)

“ ஓரிக் கொன்ற ஒருபெருங் தெருவில்
காரிபுக்க நேரார் புலம்போல்
கல்லென் றன்றுல் ஊரே.”

(நம்: ११०)

ஒரியை வென்று காரி அளித்த கொல்லிமலையைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்ட பெருஞ்சேரல் இரும் பொறை, அம்மலையன் உளம் உவக்குறுமாறு தகடுரை முற்றி அதியனை அழித்தான்; தன்னைப் பகைத்த அதியன் அழிவு கண்டு மலையமான் திருமுடிக்காரியும் மனம்மி கமகிழ்ந்தான்.

மூவேந்தர்கள் ஒற்றுமையுடன் உலகாண்டவரல்லர்; அவர் ஒவ்வொருவரும் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணமுடையராவர்; ஒருகுடியில், ஒரு காலத்தே ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் தோன்றி விட்டால், அவன் பிற அரசகளை யெல்லாம் பணியவைத்துப் பேரரசனுப் பாழ்வேண்டும் என்று எண்ணுவதும், அவன் ஆற்றலும் செல்வமும் கண்டு மனம் பொறுத ஏனைய அரசர்கள் அனை வரும் ஒன்று கூடி அவனை அழிக்க வழி கோலுவதும் அக்கால வழக்கமாம்; ஒரு குடியிற் பிறந்தார், பிற குடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு நின்றாரல்லர்; ஒரு குடியிற் பிறந்தவர்களே ஒருவரோ டொருவர் பகைத்துப் போர் மேற்கொள்வர்: அம்மட்டோ! தந்தை மகனை எதிர்ப் பன்; மகன் தந்தைமேல் போருக்கு எழுவன்; இதுதான் பழைய தமிழகத்தின் அரசியல் நெறி.

மலையமான் திருமுடிக் காரியும், பெருஞ்சேரல் இரும் பொறையும் வாழ்ந்த காலத்தே, சோன்னாண்ட சோழ வேந்தருள் சிறந்து விளங்கினான் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான்; மலையமான தன் பகைவேந்த னைய பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் படைத்துகினை அளிக்கின்றன் என்ற காரணத்தாலோ. அல்லது சோன்னடில் நடைபெறும் அரசியற் றலைமைப் போராட்டத்தில் தன் தாயத்தார்க்குத் துகை புரிந்தான் அல்லது புரிவான் என்ற காரணத்தாலோ, கிள்ளிவளவன் மலையமான் திருமுடிக்காரிபால், மாற்றெழுஞைச் சினங்கொண்டான்; மலையமா ஞெடு போரிட்டு வென்று அவன் மக்கள் இருவரையும் கைப்பற்றிக் தொண்டு போய்த் தன் யானையின் காற்கீழிட்டுக் கொல்லவும் துணிந்தான்.

அக்காலை ஆண்டிருந்த கிள்ளிவளவன் அவைக்களாப் புலவருள் ஒருவராய கோஹுர்கிழார், அவ்வளவனை அனுகி “வளவி ‘உற்ற துபர் ஒழித்து உயர் வாழ்வளிக்க வேண்டு கின்றேன்’ என வாட்திறந்து குறைகூறும் வகையற்ற புரைப் போலும் சிற்றுயிர்க்குற்ற துயரையும் போக்கும் உயர்குண முடையோர் நின்முன்னேர்; நின் யானையால் கொல்லப்பட விருக்கும் இவர்களோ, அறிவுடைப் பெருமக்கள் வறுமை யால் வாடுவதஞ்சித் தம்மிடத்துள்ளன எல்லாம் அளித்து வாழும் அருட்குணமுடையோர் வழி வந்தவராவர்; இவ் வாறு அடைக்கலம் புகுந்தாரை ஆதரிக்கும் அருட்குணமுடையோர் வழி வந்த நீ, அண்டியோரை ஆதரிக்கும் அக்குணமே உடைபேர் வழிவந்த இவரை அழிக்க எண்ணுதல் அரச்செயலாமோ? மேலும், இவர்கள் நின்னேடு பகைத்துப் போரிடும் பருவமுற்றாரும் அல்லர்; தாம் எங்கே யிருக்கிறோம்? எத்தகைய துயா நிலை தமக்கு வரப்போகி றது என்பதை அறியாமல், அறிமுகம் இல்லா இடத்தில் வந்துள்ளமையால் வருந்தி யழுது, தம்முன் வந்து நிற்கும் யானையை, அது தம்மைக் கொல்ல வந்து நிற்கிறது என் பதையும் அறியாமல், அதைக் கண்டு களித்து அக் களிப்பால் தம் அழுகையை மறந்து, மறுவலும் தம்மைச் சூழ்ந்து நிற்பாருள் தாமறிந்தார் ஒருவரும் இலராதல் கண்டு அழுகைமேற் கொள்ளும் அத்துணை இனையரன்றே? இத்துணை இனையரைக் கொல்வது நினக்கு இழுக்கன்றிப் புகழாமோ?” என்று கூறிய அறவுரையால், மலையமான் மக்கள் மட்டும் உயிர் பிழைத்தனர்; தேர்வன் மலையன் என்றும், மலையமான் சோழிய ஏனுதி திருக்கண்ணன் என்றும் அழைக்கப் பெற்றாரும், பாரிமகளிரை மணந்தாரும், கோஹுர்கிழாரான் உயிர் பிழைத்த மலையமான் திருமுடிக்காரியின் மக்களாவர்.

‘ஈயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகளை;
இவரே புலனுழுது உண்மார் புஞ்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிமல் வாழ்நர்;

களிறுகண்டு அழுஷம் அழாஅல் மறந்த
புளதலீச் சிருஅர்; மளறு மருண்டு நோக்கி
விருங்கிப் புன்கடேனு வுடையர்;
கேட்டசீன யாயின்கீ வேட்டது செய்ம்மே.' (புறம்: சக)

ஆண்மையும், ஆற்றலும் விளங்க வாழுந்த மலையமான்
திருமுடிக்காரி, தன்னாடு நோக்கிவரும் பாணர், கூத்தர்,
புலவர் முதலாம் இரவலர்கட் கெல்லாம், களிறும், தேரும்
கொடுத்துச் சிறந்த கொடைக் குணமும் உடையனுமினன்.
காரி, கடைபெழுவாள்களுள் ஒருவனுவன் எனப் பெருஞ்;
சித்திரனுரும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனுரும்
கூறிப் பாராட்டுவர்; கொடைபானும், கொற்றத்தானும்
சிறந்த காரியின் புகழ்கீட்டட் புலவர் கபிலர், அவனைப்
பாடிப் பரிசில் பெறுதல் பெருமைக் குரியதாகக் கொண்
டார்; உடனே, போரானும், நீரானும் பாழாகா அவன்
நாட்டின் சிறப்பு, மூவேந்தர்க்குத் துணைபோகும் அவன்
வெற்றிக் சிறப்பு, கற்புநெறிபிறழூ மனைவியோடிருந்து
நடாத்தும் அவன் இல்லற மாண்பு, ஆகிப் பூவைகளை விளக்
கும் பாட்டொன்றைப் பாடிச் சென்று காரியைக் கண்டார்.

காரியின் அவைக்கண், கபிலரைப் போன்றே, வேறு
பல புலவர்களும் வந்து அவனைப் பாடினர்; அவர்கள் பாடல்
களைக் கேட்ட காரி, அனைவர்க்கும் பரிசில் அளித்தான்;
அவன் அளித்த பரிசிலைக் கபிலர் கண்டார்; பெரும் புலவ
ராய் தமக்குத் தூம் தகுதி நோக்கிப் பெருமதிப்புத் தாசா
மல், பிற புலவர்களைப் போன்றே தம்மையும் மதித்து
விட்ட அவன் செயல், அவருக்கு வருத்தத்தைக் கொடுத்
தது; தம் தகுதிக்குப் பொருந்தாத பரிசிலைப்பெற அவர்
விரும்பவில்லை; வரிசை அறியா அவன் செயல் தமக்கு
மட்டுமே யல்லாமல், தம்மைப் போன்றே வரிசைக்கு
வருந்தும் பரிசிலராகிய பெரும் புலவர் அனைவர்க்குமே
இழிவாம் என்று கருதினார்; உடனே, கடவுள் காரியை
அனுகினார்.

“பெருங்கொடைவள்ளலே! யான் கூறுவனவற்றைச்
கூறிது அருள்கூர்ந்து கேட்பாயாக; வள்ளல் ஒருவன்

வாழுந்தால், அவன்பால் பரிசில் பெறப் பலரும் வருவர்; வந்தவர்க்கெல்லாம் தம்மிடம் உள்ளதை இல்லையென்னுது கொடுப்பது எவர்க்கும் எளிது; அதை எவரும் செய்வார்; அதற்கு மனம் ஒன்றே போதும்; ஆனால், பரிசில் பெற வருவோர் அணைவரும் ஒரே தகுதியுடையவரல்லர்; ஆகவே, அவர்களின் தகுதி நோக்கி, இவர் மிகச் சிறந்தார்; இவர் சிறந்தார்; இவர் அத்துணைச் சிறந்தாரல்லர் என அறிந்து அதற்கேற்பப் பரிசில் அளிப்பது எனிதன்று; அதற்கு மனம் ஒன்றே யிருத்தல் போதாது; வரிசை அறியும் அறி வும் தேவை; நின்பால் அவை பிரண்டும் இருக்கும் என எண்ணியே வந்தேன்; ஆனால் வரிசை அறியும் அறிவு நின் பால் இருக்கக் காண்கிலேன்; நீ மனம் ஒன்றே படைத்தவ ஞதலை விரும்பவில்லை; மனத்தோடு வரிசையறியும் அறிவும் பெற்ற மனனாகவே உண்ணைக் காண விரும்புகின்றேன்; பொது நோக்கு நோத்காது, வரிசையா நோக்குதல், என் போல்வார்க்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, நும்போல் வார்க்கு ஆக்கமும் தரும்; ஆகவே, வந்தேர் அணைவரையும் ஒன்றென மதியாது, அவர் தகுதி அறிந்து மதித்து, அதற்கேற்பப் பரிசில் கொடுக்கும் வழக்கத்தினை இனியாயினும் மேற்கொள்வாயாக!” என்று அறிவுறுத்தினார்; கபிலரின் புலமைச் சிறப்பும், பிழை கண்டு பொரு அவர் உள்ளத் தூயரவும் உணர்ந்த காரி, அவர் மகிழும் வண்ணம் மேலும் பல பரிசில் அளித்துப் பெருமை செய்தான்.

“ ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே; மாவண் தோன்றல்!
அது நன்கு அறிந்தனை யாயின்,
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” (புறம்: கடக)

காரியால் சிறப்புச் செய்பப் பெற்று அவன் அவைக் களத்தே சில நாள் வரழுந்த கபிலர், அக் காலத்தே அவன் பால் அருங்குணங்கள் பல அமைந்து கிடக்கக் கண்டார்; அவை அவர் உள்ள த்தைக் கொள்ளை கொண்டன; கபிலர்

காலத்தில் வள்ளல்களாக விளங்கியோர் பலர்; அவர்கள் தம்மை நோக்கி வந்தவர்கட் கெல்லாம் தேர் பல கொடுத் துச் சிறப்புச் செப்கின்றனர் என்றாலும், அவர்கள் அவ்வாறு அளிப்பது மதுவண்டு மகிழ்ந்திருக்கும் காலத்தி வேலேயோம்; மதுவண்ட காரணத்தால், தாம் செய்வது யாது என்பதை அறிய மாட்டா மயக்க நிலையுற்றுவிடுகின் றனர்; அதனால் கொள்வோர் தகுதியும், கொடுக்கும் பொருளின் அருமையும் அறியாது போகின்றனர்; ஆகவே, அங்கிலையில் அவர்கள் பரிசில் அளிப்பது தம் இயற்கையறிவோடிருந்து செய்தும் செயலாகாது; ஆகவே, அது அவர்க்குப் பெருமைக்குரியதுமாகாது; ஆனால், காரி மதுவண்டு மகிழ்ந்தறியாதவனுவன்; ஆகவே, தான் செய்வதன் நன்மை தீமைகளை உணரும் நல்லறிவோடிருப்பவன்; அவன் பரிசில் அளிக்கிறான் என்றால், அது அவன் இயற்கையறிவோடு கூடிய செயல்; கொடுப்போர் தகுதியும், கொடைப் பொருளின் அருமையும் அறிந்து செப்த செயலாம்; அங்கிலையிலிருந்து அவன் கொடுத்த தேர்கள் பல; அவனுக்குரிய மூன்றூர் மலைக்கண் பெப்த மழைத்துளி களை எண்ணிறும் எண்ணலாம்; அவன் பரிசிலாகக் கொடுத்த தேர்களை எண்ணிக் காணல் இயலாது; காரிபால் அமைந்துகிடந்த இவ் வரும்பெரும் சிறப்பினை அறிந்து பாராட்டினார் கபிலர் :

“ நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர்ச் தல்லே;
தொலையா நல்லிசை விளங்கும் மலையன் மகிழாது சுத்த இழையணி நெடுங்தேர் பயன்கெழு மூன்றூர் மீயிசைப் பட்ட மாரி உறையினும் பலவே.” (புறம்: கடந)

மலையமான் திருமுடிக்காரி புலவர் பலரின் பாராட்டைப் பெற்ற பெருமையுடையவன்; அகம், புறம், நற்றினை, குறுங்தொகை ஆகிய நான்கு நாலினும், பத்துட்பாட்டுள் ஒன்றூகிய சிறபானுற்றுப் படையினும் அவன் பாராட்டப் பெற்றுளான்; அம்மூவனார், கபிலர், கல்லாட-

னூர், கோவூர் கிழார், நல்லூர் நத்தத்தனூர், பரணார், பெருஞ்சித்திரனூர், மாரேஞ்சுக்கத்து நப்பசலையார் முதலாம் புலவர் என்மார் அவன் புகழ் பாடியுள்ளனர்; “கபிலன், உலகில் வாழும் மக்கள் எல்லாரினும் குற்றமற்ற அறி வுடைய அந்தனானவன்; அத்துணைச் சிறந்த கபிலன் நின் னீனப் பாடியுள்ளான்; எப்படிப் பாடியுள்ளான்; உன்பால் வந்து உன் புகழ்பரவி, அதைக் கேட்டு நீ அளிப்பன பெற்று வாழ்வர் இரவலர்; இனி அவர்கள் பிழைப்பதற்கு வழியில்லை; அவர்களால் புகழ்ந்து பாடமுடியாத அளவு கபிலர் நின்னீனப் புகழ்ந்து பாடவிட்டார்; இனி, வேறு யாரும் நின்னீனப் புகழ்ந்து பாடமுடியாது; மேற்குக் கடற் கரையின்கண்ணே உள்ள சேராக்குரிய துறைமுகங்களுக்குள்ளே, பொன்னை ஏற்றிக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து வந்த பெரிய கப்பல்கள் வந்து தங்கிவிட்டால், எனைய சிறு கப்பல்கள் எவ்வாறு, அத் துறைமுகத்தினுள்ளே நுழைய முடியாதோ அப்படியே என்னீனப்போலும் சிறு புலவர்கள் நின் புகழைப் பாடமுடியாத அளவு அவர் நின்புகழ் பாடவிட்டார்” எனப் பாராட்டும் மாரேஞ்சுக்கத்து நப்பசலையார் பாடல், மலைப்பான் புகழை மாட்சியுறச் செய்கிறது!

“புலனமுக் கற்ற அந்த ஞௌன்
இரங்குசெல் மாக்கட்கு இனியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப்
பிறர்கலம் செல்கலா தணையேம்.” (புறம்; கடக)

ந. நள்ளி

தென்னவர்தம் தலைநகராம் மதுரை மாநகர்க்கும் தெற்கே தோட்டி என்ற பெயருடையதொரு மலையிருந்தது; அஃது அடுக்கிப் பல சூன்றுகள் தன்னைச் சூழ நிற்கும் அழகினையுடையது; நாடு, நலம் பல பெற்று நனிசிறந்து விளங்குதற்கு உறுதுணை புரியும் பெரு மழை, பொய்யாது பெப்பும் மழைதறு மேகங்கள் என்றும் படிந்து கிடத்தற்காம் உயர்வினை யுடையது; பளிங்கைப் பிளங்கு கண்டாற் போலும் தெளிந்த நீர்நிலை பலவற்றைக் கொண்டது; அக் குன்றுகளைச் சூழ அடர்ந்த காடுகளும் அமைந்திருந்தன; அக்காடு ஆனேம்பி வாழும் ஆயர்க்கு வாழ்விடமாம் அத்துணை வளம் செறிந்தது; அவ்வாயர்தறு நறுதிநப் நாட்டவர் போற்றும் நலமெலாம் கொண்டது; அக் காடு, மணமும், அழகும் மாண்புறக்கொண்ட காந்தள் மலர்கள் உண்மைபாலாய உயர்வும் உடையது.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த தோட்டி மலையையும், அதைச் சூழ உள்ள காடுகளையும் காவல் மேற்கொண்டு வாழ்ந்திருந்தான் நள்ளி எனும் நல்லோன்; நள்ளி கண்டு ரக்கோ எனவும், கண்மரக்கோப்பெரு நள்ளி எனவும் அழைக்கப் பெறுவன்; நள்ளி, நெடியபல தேர்ப்படை உடையவன்; விற்போர் வல்ல வீரர் பலரையும் பெற்றிருந்தான் அவன்; ம்-விரைந்து செல்லும் சூதிரைகளையும் கொண்டிருந்தது அவன் படை; தன்னெடு பகைகொண்டு வந்தாரை வென்று துரத்தும் வாளங்கையும் அவன்பால் பொருந்தியிருந்தது; இத்துணைப் பேராற்றல் பெற்றிருந்த நள்ளி, வளம் பல பெற்ற நாடும் உடைபனுகவே, தன்னைப் பாழிவரும் பாணர் முதலாமினார்தம் வருத்தம் தீரத, தேரும், களிறும், திரண்ட செல்வமும் சிந்தையுவந்தீயும் சிறந்த கொடையாள னுமாயினுண்.

நள்ளி நாடாண்டிருந்த தோட்டிக் குன்று, அதைச் சூழ இருந்த இருஞ் செறிந்த காடு, அவன் கொற்றம்,

கொடை ஆய இவற்றின் சிறப்புக்களை யெல்லாம், அகம் உவங்து பாடியுள்ளனர் புலவர் பல்லோர்.

‘இரும்பு புனைக்கு இயற்றுப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிகெடும் குன்றின்
பளிங்குவகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளி.’’

(வன்பரணர் : புறம்: கடி0)

‘திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயங்த கெய்.’’

(காக்கை பாடினியார் நச்செள்ளோயார் : குறுங் : உக0)

‘கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவினங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்ச நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி.’’

(இடைக்கழி நாட்டு நல் ஹார் நத்தத்தனூர், சிறுபாண் : கஙந-ஏ)

‘வல்வில் இளையர் பெருமகன் நள்ளி
சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிக்த
கடவுட் காந்தள்.’’

(பரணர்: அகம்: கடிய)

‘இரப்போர்க்கு
இழையணி நெடுங்கேர் களிரே டென்றும்
மழைச்சரங் தன்ன ஸகை வண்மகிழ்க்
கழல்தொடித் தடக்கைக் கவிமான் நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்துப்
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்.’’

(கபிலர் - அகம்: கநாஷ)

‘ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலவுநனி தீரத்
தள்ளாது சாயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளி.’’

(பெருஞ்சித்திரனூர் : புறம்: கடிய)

ஒரு நாள் நள்ளி, காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தான்; அக்காலை, அவ்வழியே வந்த வனப்ரணர், வறுமையாலும், வழிநடை வருத்தத்தாலும் மெலிந்து மர மொன்றின்கீழ் அமர்ந்திருந்தார்; அந்நிலையில், தான் வேட்டையாடிய மானின் தத்தின் குருதி தோய்ந்து சிவந்த கழல் காலிலும், மணி விளங்கும் முடி சென்னியிலும் கிடந்து சிறப்பளிக்க ஆண்டுப்போந்த நள்ளி, வனப்ரணர் தம் வருத்தம் அனைத்தையும் அறிந்து, தன்னைக் கண்டு எழு முயன்ற அவரைக் கை குவித்து இருக்கச் செய்து, தன்னெடு போந்து காட்டினால்லோ சென்று வேட்டம் புரியும் தன் வீரர் வந்துவிடின் தன்னை இன்னூர் என அறி வித்தலும் கூடும் என அஞ்சி, அவர் வாரா முன்னரே தீக்கடை கோலால் தீழுட்டித் தான் வேட்டையாடிக் கொன்ற விலங்கின் ஊனைச் சுட்டுச் சுவையுடையதாக்கிப் புலவர்க்கு அளித்தான்; அவன் அளித்ததை அமிழ்தென உண்டு மகிழ்ந்த புலவர் மலைச்சாரலில் ஓடும் அருவி நீர் உண்டு, அயர்வு ஒழிந்து, விடைபெற்று அப்பாற் செல்ல விரும்பினா; அக்காலை நள்ளி, “ஐய! காட்டில் வாழ்கின் ரேன்; கையில் ஒன்று மிலேன்” ஆகவே இவற்றை யாயினும் ஏற்றங்கள்” என வேண்டித் தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும், முன்கையில் விளங்கிய கடகத்தையும் அளித்தான்; இவ்வாறு வழியிற் செல்வார்க்கு, வலிதின் வந்து வழங்கும் ஓள்ளியோனுய அவன் யாவன் என்பதை அறிந்துகொள்ள விரும்பிய வனப்ரணர், “வேண்டாத போதே விருந்தேற்றுப் போற்றும் நீ யார்? நின் நாடு யாது?” எனப் பலகால் வினாவவும், அவர்க்கு விடையளியாதே வெளியேறினான்; பின்னர், வழிவந்தோரால், அவன் நள்ளி என்பதறிந்து வாயார வாழ்த்தினார் வனப்ரணர்.

கூதிரப் பருந்தின் இருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னும்உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி

மான்கணம் தொலைச்சிய குருதியம் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்லில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்ஸினைக் கொழுங்குறை
கானதர் மயங்கிய இளையர் வல்லே
தாம்வந் தெய்தா அனவை ஓய்யெனத்
தான்ஞாலி தீயின் விரைவனான் சுட்டுங்கின்
இரும்பே ரொக்கலோடு தினமெனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
நன்மரன் நளிய நறுந்தன் சாரல்
கன்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினே ஞக, வல்லே

“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டே’மென
மார்பிற் பூண்ட வயங்குகா மூரம்
மடைசெறி முன்கைக் கடகமோ மத்தனன்;
எங்நா டோ?என நாடும் சொல்லான்;
யா? ரோ?எனப் பேரும் சொல்லான்;
பிற்பிறர் கூற வழிக்கேட் டிசினே

..... நளிமலை நாடன் நள்ளியவன் எனவே.” (புறம் : கடு0)

பாடிப் பிழைக்கும் தொழிலில் உடையவர் பாணர்; பொருள் அளித்துப் புரக்க வல்லாரைத் தேடிச்சென்று, அவர் வாயில்முன் நின்று, காலையில் மருதழும், மாலையில் செவ்வழியும் பாடி மகிழ்வித்துப் பொருள்பெற்று வாழ் தல் அவர் குலத்தொழில்; அத்தகைய பாணர்தம் வறுமை யெலாம் நீங்குமாறும், மற்றும் பிறர் இடம் சென்று பொருள் வேண்டி நில்லாவாறும் பெரும்பொருள் அளித்து விட்டான் நள்ளி; அதனால், பாடல் தொழிலில் வல்ல அப் பாணர், தம் தொழிலையே மறந்து விடுவாராயினர்; காலையில் பாடவேண்டுவது மருதப் பண்; மாலையில் பாட வேண்டுவது செவ்வழிப் பண் என்ற பண்ணறி அறிவை யும் இழந்து, செவ்வழிப் பண்ணைக் காலையிலும், மருதப்

பண்ணை மாலையிலும் பாடத் தொடங்கிவிட்டனர் : இவ் வாறு, பண்ணிசைக்கும் பாண்குடி வந்தார்தம் பண்ணை வையும் மறக்குமாறு செய்யவல்லது நள்ளியின் கொடைப் பெருமை என்பதறிந்த வன்பரணர், அவன் வள்ளன்மையினை வியர்து பாராட்டுவாராயினர் :

“நள்ளி வாழி யோ! நள்ளி! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி

வரவெமர் மறந்தனர்; அதுங்

புரவுக்கடன் பூண்ட வண்மையானே.” (புறம் : கசக்)

கண்ணரக் கோவின் புகழ் பிறிதொரு வகைபாலும் விளங்கித் தோன்றுகிறது ; கண்ணரக்கோப் பெருநற் கிள்ளிக்கு இளையான் ஒருவன் இருந்தான் : இளங் கண்ணரக்கோ என அழைக்கப்பெறும் அவன், விச்சிக் கோவின் தம்பியாப இளவிச்சிக் கோவடன் நட்புப் பூண்டிருந்தான் ; ஒருநாள் இருவரும் ஒன்றுகூடி, ஒரிடத்தே ஒருங்கிருந்த காலை, ஆண்டு வந்த புலவர் பெருந்தலைச் சாத்தனையை இருவருமே விரும்பி வரவேற்றனர் ; ஆனால் புலவரோ, அவருள் இளங்கண்ணரக்கோவை மட்டும் அன்போடு தழுவிக் கொண்டார் ; அதுகண்ட இளவிச்சிக்கோ, “ஐயன்மீர்! என்னைத் தழுவுவதொழிலாக நீவிர, இளங்கண்ணரக்கோவை மட்டும் தழுவிக்கொண்டது ஏனேனு?” என அன்புடன் வினவினான். அதற்கு விடையாக, “வேந்தே, இக் கண்ணரக்கோ வண்மைபாற் பெற்ற வளமார் புகழ் உடையனுவன் ; இவன் நாட்டில், மனைக்குரிய ஆடவன், வினை கருதி வெளிசாடு சென்றிருந்த காலத்தே, அவன் மனைநோக்கிச் சென்ற வழியும், பரிசிலர் பொருள் பெறுது மீளார் ; ஆடவன் இன்மைபால், அவர் பொருள் இன்றி மீள்வதை விரும்புவாள்ளல்லன் அம் மனைக் கிழுத்தி; அவள் தன் அளவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு, சிற்மா பிடியாளைக்கையப்பாவது பரிசில் அளித்து அனுப்புவள்; அத் துளைக் கொடைவளம் உடையது அவன் நாடு ; அவன் நாட்டு வாழ்வார் நல்லியல்பே இஃதாயின், அவன் கொடை

வளத்தினைக் கூறல் வேண்டாவன்றோ? அத்தகையான் குடிவழி வந்தவன் இவ் விளங்கோ ஆதவின், இவனைத் தழுவி நின்றேன்,” எனக் கூறிய புலவர் பொன்னுரை, அவன் கொடைச் சிறப்பைக் குன்றிலிட்ட விளக்கென விளக்கி நிற்றல் காண்க. வாழ்க நள்ளி! வளர்க அவன் கொடை!

“ பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
 விண்டோய் சிமைய விறல்வரைக் கவான்
 கிழவன் சேட்புலம் படரின், இழையணிந்து
 புன்தலீஸ் மடப்பிடி பரிசி லாகப்
 பெண்டிரும் தம்பதம் கொடுக்கும், வண்புகழ்க்
 கண்ட ரக்கோன் ஆகவின் நன்றும்
 முயங்க லான்றிசின் யானே.” (புறம் : கடிக)

பறம்பு என்ற மலையையும், அம் மலையைச் சூழ இருந்த முந்தூறு ஊர்களைக்கொண்ட சிறு நாட்டையும் உரிமை குண்டு ஆண்டிருந்தான் பாரி எனும் பெயரூடைய வேளிர் குலத்தான் ஒருவன். “பாரியும் பாண்டியபன் மண்டலமே” என முடியும் பாண்டி மண்டல சதகச் செய்யுளாலும், மதுரையிலுள்ள பழைய சிறைக்கூடத்து வடபுறச் சுவரில், பறம்பு நாட்டைப்பற்றிக் கூறப்பட்டிருந்தலாலும், பறம்பு நாடு பாண்டி நாட்டைச் சேர்ந்தது என்பது அறியப்படும்; பாண்டி நாட்டுத் திருப்பத்தூர்ச் சிவன் கோயில் கல்வெட் டொன்றில், “புறமலை நாட்டுப் பொன்னமராவதி யூரூடையான், திருக்கொடுங் குன்றாருடையான்,” என்ற தொடர் காணப்படுகிறது; இப் பக்கத்துக் கொட்டாம்பட்டி மலைப் பகுதியைச் சேர்ந்த கூற்றம் பிரமாடு என்ற பெயரான் இன்றும் வழங்குகின்றது; ஈண்டுக் கூறிய புறமலை நாட்டைப் பறமலைநாடு என்பதன் மருஷவாகவும், பிரமாடு என்பதைப் பறம்பு நாடு என்பதன் திரிபாகவும் கோடல் பொருந்தும்; ஆகவே, இன்று பிராண்மலை என்பதே, பாரிக்குரிய பறம்பு மலையாம் எனக் கொள்வ தில் யாதொரு தடையும் இல்லை; மேலும் கொடுங்குன்றம் என வழங்கும் இப் பிரான் மலையில் கோயில் கொண்டிருக்கும் சிவபிரானுக்குப் பாரிசுவர முடையார் என்ற பெயரும் உண்டு எனப் பழைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன; இதனாலும், பிரான் மலையே, பண்டு பறம்பு மலை என்ற பெயரான் வழங்கிவந்தது என்பது உறுதி செய்யப்படும்; பாண்டிநாட்டின் கீழ்ப்பால் அமைந்த இம் மலை, பண்டைச் செய்யுட்களில் கூறியவாறே, வளமும் பெருமையும் வாய்ந்திருத்தலோடு, சிறைவுற்ற பழைய அரசையும், இனிய நீர்ச்சூளைகளையும், நிறைந்த தேனடைகளையும் கொண்டு விளங்குகிறது என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும்.

நால்வேறு வளாலும் நனிமிகக் கொண்டிருந்த பறம்பு நாடாண்டிருந்த பாரி, பண்டு புகழ்பெற்று விளங்கிய

வள்ளல்கள் எழுவருள்ளும் தலைசிறந்தோனவன்; ஒருநாள் தேர் ஏறிச்சென்ற பாரி, வழியில் தழைத்து வளர்ந்த மூல்லைக் கொடியொன்று, படர்ச்சற்குரிய கொழுகொம் பின்றிக் காற்றுல் அலைப்பட்டு வருந்துவதைக் கண்டான்; “அங்கோ! இக் கொடி, நம்மைப்போல் பேசும் ஆற்றலைப் பெற்றுனதாயின், தன் சூறைகூறி அழுதிருக்கும்; ஆனால், அஃது அவ் வாற்றலைப் பெறுமையாலன்றே அது செய்யாது வருந்துகிறது! எனினும், அதன் தேவை கண்டான், அதற்குத் துணை செய்பாது போதல் தகுதியன்று,” எனத் துணிந்தான்; உடனே தான் ஊர்ந்துவந்த பொற்றேரை அதன் அருகே நிறுத்திப் பற்றிப் படருமாறு விட்டுச் சென்றான்; பாரியின் இவ்வருள் உள்ளத்தையும், கொடைச் சிறப்பையும் தமிழகம் முழுவதும் பாராட்டிற்று;

“ தூத்தலை அரூபப் புளைகொடி மூல்லை நாத்தமும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுங்கேள்கொள்கெனக் கொடுத்த பரங்கோங்கு சிறப்பின் பாரி.” (புறம் : 200)

“ ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் மூல்லைக்கு சுத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி.” (புறம் : 20க)

“ சிறுவீ மூல்லைக்குப் பெருங்கேள் நல்கிய. பிறங்குவெள் ஓருவி வீழும் சாரல் பறம்பிற் கோமான் பாரி.” (சிறுபாண் : அக்-கக)

கொடை வள்ளலுக்கு எடுத்துக் காட்டாக இவைனேயே கொண்டது உலகம்; “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறி இனும் கொடுப்பாரிலை” என இவனது வரையா வண்மை சைவசமயாசாரியருள் ஒருவராய சுந்தரமூர்த்தி நாயன்ராலும் எடுத்துரைக்கப்பட்டுளது என்றால், இவன் பெருமையினை என்னென்பது! பாரிபால் வந்து பொருள் வேண்டி நிற்போர் பெரும் புலவராக, அருங்குணச் சீலராக இருக்க வேண்டும் எனபதில்லை. வாயில் வந்து நின்றேர்

அறிவிலாச் சிறியோராயினும் அவர்க்கும், அவர் வேண்டு வன அளிப்பன்; பொருள் வேண்டி வந்து நின்றேர் இழி குணமுடைய கிழோரே ஆயினும், அவர்க்கும் அவர் விரும்புவன அளிப்பன்; ஆகவே, அவன்பால் வந்து வறிதே மீண்டவர் எவரும் இரார் :

“ மடவர், மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.” (புறம் : காச)

பறம்பு நாடு முந்தாறு ஊர்களையுடையது; அம் முந்தாறு ஊர்களையும் தண்பால் பொருள் வேண்டி வந்த இரவலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஊராகக் கொடுத்து அவர் உடமையாக்கி விட்டான்; அவன் உடைமையாக எஞ்சி நின்றது பறம்புமலை பொன்றே;

“ முந்தாறு ஊர்த்தே தண்பறம்பு நன்னடு;
முந்தாறு ஊரும் பரிசிலர் பெற்றனர்.” (புறம் : ககங)

பாரியின் கொடைவளம் கண்ட புலவரெல்லாம், கொடைத்திறத்தில் அவனுக்கு நிகர் அவனே; நில விலகில் அவனுக்கு நிகராவார் எவரும் இலர் என உணர்ந்தனர்; கைம்மாறு கருதாமல் உலகைப் புரப்பதில் மாரி, பாரிக்கு நிகரே எனினும், வேண்டுவார்க்கு வேண்டும் போது வேண்டும் அளவு பொருள் அளிக்கும் பாரிபோல், மாரி அளிப்பதில்லை; வேண்டும்போது பெய்யாது வேண்டாதபோது பெய்யும்; வேண்டும் அளவு பெய்வதும் இல்லை; ஆகவே, உலகைப் புரப்பதில் பாரிக்கும் மாரிக்கும் ஒப்பு இருப்பக் கண்டும் புலவர்கள் மாரியைப் புகழாது, ‘பாரியின் கொடை’, ‘பாரியின் வள்ளன்மை’, ‘பாரியின் அன்பு’, ‘பாரியின் புகழ்’ என எங்கும் எப்போதும் பாரி பாரி பாரி என்று பாரி ஒருவனையே புகழ்வாராயினர் :

‘ பாரி பாரி என்றுபல ஏத்தி
இருவற் புகழ்வர் செங்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, சண்டு உலகுபுரப் பதுவே.’

(புறம் : கரின)

பாரியின் புகழ் நாள்தோறும் பெருகிறது; சேய்நாடு களிலும் அது பரவிற்று: தமிழகமெங்கும் உள்ள பாணர், கூத்தர் முதலாய இரவலர்களும், புலவர்களும் பாரியின் புகழன்றிப் பிறர் புகழ் பாடாராயினர்; இவ்வாறு அவன் புகழ் வளர்தல், அப்போது தமிழ் நாடாண்ட மூவேந்தர் உள்ளத்தில் பொருமைத் தீயை மூட்டிற்று: “பேரரசர் நாமிருக்கப் பாரியின் புகழ் பாரெங்கும் பரவுவதா?” என்று எண்ணினர்; புகழால் அவனைவிட உயர்தல் தம்மால் இயலாது என்பதையும், அவன் உயிரோடுள்ளவரை தம் புகழ் உயரவழியில்லை என்பதையும் உணர்ந்தனர்; ஆகவே, அவனை எவ்வாறுயினும் அழித்துவிட முடிவு செய்தனர்; மூவேந்தரும் ஒன்று கூடினர்; மூவேந்தர் பக்டையும் ஒன்று கூடின; பறம்பு மலையை முற்றி அழிக்க முனைந்தனர்; அவ்வாறே மூவேந்தர் பக்டையும் பறம்பரணை முற்றிக் கொண்டன.

பாரியின் புகழ்கேட்டு அவனைப் பாடிப் பரிசில் பெற வேண்டி வந்து, அவன் அன்பால் பிணைப்புண்டு, அவனை விட்டுப் பிரிய மாட்டாப் பெருநிலையுற்று, அவனேடு அப் பறம்பு மலையிலேயே தங்கிவிட்ட கபிலர், மூவேந்தர் முற்றியிருப்பது கண்டார்; அவர் செயல் விழுக்கிறைத்த நீராகுமே யல்லாமல் பயன்தாராது என்பதை அறிந்த கபிலர், அரசர் மூவர்க்கும் அறிவுரை மொழிந்து முற்று கையை ஒழிக்க எண்ணினார்.

முற்றுகையிடுவதால், அரனுள் இருப்போர் வெளியிலும், வெளியிலிருப்போர் உள்ளும் செல்லாதவாறு தடை செய்யப்படுவார்; அதனால், உள்ளிருப்போர்க்கு வேண்டும் உணவுப் பொருள்கள் வெளியே யிருந்து வருதல் இயலாது போம்; அந்திலை ஏற்படின், உள்ளிருப்போர் உணவில்லாக சூறையால் வருந்தி, அக்கோட்டையைத் திறந்து, பகை வர்க்குப் பணிந்து போவார்; இதுவே, முற்றுகையின் நோக்கம்; இவ் வெண்ணாம் கொண்டே பறம்பரணை மூவேந்தரும் முற்றுகையிட்டனர்; ஆனால், அவர் எண்ணியது தவறு; அவர் போட்ட போர்த்திட்டம் பிழைப்பத்து என்பதைக் கபிலர் அறிவார்.

ஆகவே, அதை அவர்க்கு உணர்த்தி முற்றுகை ஒழித்து நீங்குமாறு வேண்ட விரும்பினார்; அரண்விட்டு வெளியே வந்தார்; வேந்தர் மூவரையும் அழைத்தார்; “வேந்தர் பெருமக்களே! பறம்பு மலைக்கோட்டை நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு குறைபாடு உடையதன்று; அவ் வரணைக்கைப்பற்றுவது அத்துணை எனிதில் ஆகாது; பேரரசராய நீவீர் மூவரும் ஒன்று கூடியே முற்றுகை மேற்கொண்டுள்ளீர் எனினும், பறம்பரணைப் பாழ்செய்தல் இயலாது; உள்ளிருப்போர் உங்கட்கு என்றும் பணிய எண்ணார்; பணிந்து போகுமாறு அவர்கள் வாழ்வில் என்றும் குறை ஏற்படாது; காரணம், உழுதொழில் வேண்டாமலே பெறக் கூடிய உணவுப் பொருள்கட்கு ஆங்குக் குறை வில்லை; நெல்விளையும் மூங்கிற் காடுகள் நிறைய உண்டு; அம்மூங்கில் அரிசியே அவர்களுக்கு ஆண்டு முழுமைக்கும் ஆம்; பறம்புமலை எங்கும் பலாமரங்கள் நிறைந்துள்ளன; அப் பலாமரங்கள் ஒவ்வொன்றும் பெரும் பெரும் பழங்கள் பலவுடையன; பூமிக் கழியில் மறைந்து மண்டிக் கிடக்கும் வள்ளிக் கிழங்கு தோண்டிய இடங்களிலெல்லாம் தோன்றும்; அம்மலையில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும் தேன் கூடுகளினின்றும் தேன் தானுகவே வழிந்து பாயும். இதனால், உள்ளிருப்போர்க்கு உணவுக் குறையே உண்டாகாது; இடநெருக்கடி உண்டாகி ஒருவேளை பணிதலும் கூடும் என எண்ணுவீராயின், அதற்கும் வழியில்லை: பறம்பு, வான்போல் பரந்த இடம் உடையது; நீர்க்குறை உண்டாகாதா? நிலைகுலைந்துப் பணிபாரா? என்ற வேட்கை உங்கட்கு எழுதல் கூடும்; ஆனால் பறம்பு மலை நீர்ச்சூனை பல நிறைந்தது; வானத்து மீன்களை எண்ணிக் காணல் எவ்வாறு இயலாதோ, அவ்வாறே, அம் மலையில் உள்ள உண்ணு நீர்ச்சூனைகளை எண்ணிக் காணலும் இயலாது; ஆகவே, எவ்வகையாலும் குறையுடையா ரல்லர் பறம்பினுள் உள்ளார்; உங்கள் படை பெரியது என்பதை நான் அறிவேன்; காவற் காட்டு மரங்கள் ஒவ்வொன்றி னும் ஒவ்வொரு யானை எனக் கட்டிவைத்துள்ளீர்கள். களம் எங்கு நோக்கினும் தேர் வரிசைகளையே காணுகின்.

தேன்; என்றாலும், இப்படை பறம்புக்கோட்டையைப் பாழ் செப்துவிடும்; பறம்பு பணிந்துவிடும் என்று எண்ணூட்டிர்கள்; முயன்று போரிட்டுப் பெறுதல் உங்ளாலும் இயலாது; உங்கள் வாள்வலி கண்டு அஞ்சிப் பாரியும் பறம்பினைத் தாரான்,” என்று அறிவுரை கூறினார்.

“அளிதோ தானே பாரியது பறம்பே;

நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே;

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, திஞ்சுளைப் பலவின் பழம்னாழ்க் கும்மே;

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;

நான்கே, அணிசிற ஓரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேங்சொரி யும்மே;

வான்கண் அற்றுவன் மலையே; வான்து

மீன்கண் அற்று அதன்சையே; ஆங்கு

மரங்தொறும் பினித்த களிற்றினி ராயினும்,

புலங்தொறும் பரப்பிய தேரினி ராயினும்,

தாளில் கொள்ளவிர்; வாளில் தாரலன்.” (புறம் : கங்க)

பறம்பு கோடற்கு அருமையுடைத்து என்பதை அத்துணைத் தெளிவாக எடுத்துக் கூறியும், முவேந்தர் முற்றுகையைக் கைவிட்டாரல்லர்; கபிலர் பொறுமை இழந்தார்; வேந்தர்களை வெகுண்டு நோக்கினார். “வேந்தர்காள்! பறம்புநாடு, வளமிக்க ஊர்கள் முந்தாறு கொண்டது என்ற வேட்கை மேஸிட்டு வந்தீராயின், உங்கள் ஆசையை விட்டொழியுங்கள்; பறம்புநாடு, முந்தாறு ஊர்களை உடைத்து என்பது உண்மையே; எனினும், அவற்றின் மீது பாரிக்கு உரிமையில்லை; தன்னைப் பாடிய இவ்வர்க்கு அவ்வூர்களைனத்தையும் பரிசிற் பொருளாக அளித்து ஆண்டுகள் ஏத்தனையோ ஆகின்றன; ஆகவே, அவற்றின் பால் ஆசைகொண்டு பயன்கோடல் இல்லை; நான் இருக்கின்றேன்; பாரி இருக்கிறேன்; பறம்புமலை இருக்கிறது; இவையே எங்கள் உடைமை; பறம்புநாடு இல்லாது போயினும், பறம்பு மலையையாவது கைக்கொண்டு

போவோம் என்று எண்ணுவீராயின், அஃதும் உங்களால் ஆகாது; ஆற்றல்மிக்க பெரும்படை கொண்டு மூவரும் ஒன்றிநின்று கடும்போரிடினும் பறம்பினைப் பற்றல் இயலாது; வேற்படை உங்கட்கு வெற்றியைத் தராது; ஆகவே, முற்றுகை ஒழித்து அகலுங்கள்; அகலாது, ‘எவ்வாறு யினும் பறம்பினைப் பற்றுவதே எங்கள் கருத்தாம்’ என்டிராயின், அதற்குப் போர் உங்கட்குப் பயன் அளிக்காது; அதைப் பெறக்கூடிய எளிய வழிபொன்று உண்டு; பேரரசர், போர்ப்புரிந்து பெறமாட்டா ஒன்றைப் பெண் ஞெருத்தி பாடிப் பெற்றுவிடுவாள்; ஆகவே, பறம்பினைப் பெறவேண்டின், யான் கூறுமாறு செய்யுங்கள்; பாரிபால் சென்று பாடிப் பரிசில்பெறும் பாண்றைப்போல் வேடந் தாங்கிக்கொள்ளுங்கள்; உங்கள் மனைவிமார்களையும், பாணர்பின் செல்லும் விற்லியர்போல் உருமாற்றி விடுங்கள்; அவர்கள் முன்னே ஆடிக்செல்ல, கையில் யாழேந்தி அவர் பின்னே பாடிக்சென்று, பறம்பின் வாயிலில் நின்று பாரி யைப் பாடிப் பறம்பினைப் பரிசிலாகக் கேளுங்கள்; பறம்பு, உறுதியாக உங்கள் உடைமையாம்; பாடினால் கிடைக்கும் பறம்பு என்று கூறும் என் மறதியை என்னென்பேன்? பறம்புநாட்டைப் போன்றே, பறம்பு மலையும் பாடினார் உடைமையாகிவிட்டதை மறந்தேபோனேன், பறம்பினை அளிக்கும் உரிமையும் பாரிக்கு இல்லை; ஆகவே, பறம்பினைப் பெறுதற்கும் வழியில்லை; வேண்டுமானால் பாரியைத் தான் பெறமுடியும்; பாரியைப் பெறுதல் அருமையன்று; முன்னே யான் கூறியவாறே சென்று அவனைப் பாராட்டி, “பாரி! நின்னையே வேண்டிவந்தோம் நாங்கள்” என இருகையேந்தி இரந்தால், இரப்போர்க்கு இல்லை என்று கூறு அறமேற்கொண்ட அவன், வாரேன் என்று கூறுது, உங்கள்பால் வந்துநின்று உங்கள் உடைமையாகுவன்; ஆகவே, அவனைப்பெற அம்முறையினை மேற்கொண்டு முற்றுகை ஒழியுங்கள்,” என்று கூறினார்.

முந்தாறு ஊர்த்தே தண்பறம்பு நன்னடு

முந்தாறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

யாழும் பாரியும் உள்மே;
குன்றும் உண்டு ஸீர் பாடினிர் செவினே.” (புறம்)

“அளிதோ தானே பேரிருங் குன்றே !
வேலின் வேறால் வேங்தாக்கோ அளிதே ;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிளைமகட்கு எளிதால் பாடினன் வரினே.” (புறம் : ககக)

“யான்அறி குவன்அது கொள்ளு மாறே;
சகிர்புரி நரம்பின் சிறியாழ் பண்ணி,
விரையொவி கூங்தல் நும் விறவியர் பின்வர
ஆடினிர், பாடினிர் செவினே
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே.” (புறம் : காக)

“பறம்பு பாடினரதுவே ; அறம்புண்டு
பாயும் பரிசிலர் இருப்பின்
வாரேன் என்னுன் அவர்வரை யண்ணே.” (புறம் : காஶ)

முவேங்தார்கள், கபிலர் கூறிய அறிவுரையினைக் கேட்க மறுத்தனர்; முற்றுகையினைக் கைவிட்டாரல்லர்; அது மேலும் பலநாள் நீடித்தது; தம் அறிவுவர் பயன் தராமை கண்ட கபிலர், அதையே மேலும் மேற்கொள்ளாமல், பறம்பின் அகத்தே வாழ்வார்க்கு வேண்டுவான அளித்து, அவர்க்கு ஊக்கம் சூன்றுவாறு காக்கத் துணிந்தார்; பறம் பினுள் வாழ்வார்க்கு உணவுக்குறையில்லை பெனினும், அவர்களுக்கு நெல்லரிசியாலாய உணவு கிடைக்காக குறை பொன்று இருப்பது கண்டார்; அக் குறையினையும் போக்குதல்வேண்டும் என எண்ணினார்; பறம்பிற்குள்ளே நெற்பயிர் விளையும் நன்செய் நிலங்கள் இல்லை; நெல்லரிசி பறம்பிற்கு வெளியேதான் கிடைக்கும்; முற்றுகைபையைக் கடந்து வெளிச்சென்று நெற்கொணர்தல் இயலாது; ஆகவே, அதற்கும் ஓர் உபாயம் கண்டார்; பறம்புமலைக் கிளிகளை பெல்லாம் பிடித்துப் பழக்கினார்; கோட்டையைக் கடந்து வெளியே வெகுதொலைவு சென்று, ஆங்கே வயல் களில் விளைந்து முற்றிச் சாப்ந்திருக்கும் செந்நெற் கதிர் களைக் கொண்டும்வண்ணம் பணித்தார்; அவையும், அவுள்

வாழே நான்தோறும் காலையில் கூட்டமாகக் கோட்டையைக் கடந்துசென்று, மாலையில் கதிர்களைடன் மீள்வவாயின; இதனால், அகவாழ்வோர் அரிசி உணவும் பெற்று அகமகிழ்ந்தனர்; அரணைக் காக்கலாம் உரனும், உள்ளமும் உடைபராயினர்; உற்றுழியில் உதவும் கபிலரின் இவ்வரும் பெரும் பணியினைப் போற்றிப் புகழ்ந்தனர் ஓளவைபாரும் நக்கிரரும்:

“புலங்கந் தாக இரவலர் செலினே,
வரைபுரை களிற்கிரு நன்கலன் சுயும்
உரைசால் வண்புகழிப் பாரி பறம்பின
விறைபறைக் குரிஇயினம் காலைப் போகி
முடங்குபுறச் செங்கெல் தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்டின வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு.” (அகம் : நடங்)

• உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழும்செய் நெல்லின் விளைக்கிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயின் விழையாது
தாளிடுக் கடந்து, வாளவர் உழக்கி
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஒட்டிய
கடும்பரிப் புரவிக்கைவண் பாரி.” (அகம் : எஷ்)

முற்றுகையிட்டுப் பணியவைத்தல் மூவேந்தரால் இயலாது என்பதைப் பாரி அறிவான் எனினும், மூவேந்தரால், பறம்பு முற்றுகையிடப்பட்டுள்ளது என்ற இழிசௌல் கேட்கவும் அஞ்சினுன்; ஆகவே, முற்றுகை நாள்பல நீடிப்பதை வெறுத்தான்; பறம்பினின்றும் அவரை வென்று துரத்துதல் வேண்டும் என்று முடிவு செய்தான்; ஒருங்காள் வீரர்க்கும் வெளியே வந்தான்; வாள்வலி காட்டிப் போரிட்டான்; அவன் தாக்குதல் எதிர்பாராதது; ஆகவே, வேந்தர்படை, வேள் பாரியின் வாள்வீரர் முன் எதோத்துநிற்க மாட்டாது நிலைகுலைந்து தோற்றது; பாரி, பேரரசை ஒட்டி வெற்றிப் புகழுபெற்று விளங்கினான்.

பாரியின் புகழ் இயல்பாகவே எங்கும் பரவியிருந்தது; இம்முற்றுகை அவன் புகழை மேலும் உயர்த்துவதா யிற்று; பாரியின் புகழ் வளர்வதைக்கண்டு பொருமை கொண்ட மூவெந்தர்கள் அவன்புகழ் மேலும் வளர்த் தாமே காரணமாயது கண்டு வெட்கித் தலை குனிந்தனர்; அதனால், அவனை வாழுவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்க்கு முன்னையினும் பன்மடங்கு மிக்கது; ஆனால், பாரியைப் போரில் வெல்வதோ இயலாது; அதை, அவர்கள் நேரிலேயே அறிந்துகொண்டனர்; ஆகவே, அவர்கள் போர் முறையை மேற்கொள்ள விரும்பவில்லை; கபிலர் கூறியன் அவர் தம் கவனத்திற்கு வந்தன; பேரரசர்கள் பிழைநெறி செல்லார் என்றே கபிலர் உண்மையினை உரைத்தார்; ஆனால், அப் பேரரசர்களின் பொருமையுள்ளம், நெறி தவறுவதைத் தடுக்காது போயிற்று; கபிலர் கூறியவாறே பாணர்போல் சென்று, பாரியைப் பாடிப், பரிசிற் பொரு வாக அவனையே பெற்று உடன்கொண்டு சென்று உயிர்க் கொலை புரிந்துவிட்டனர்.

அந்தோ! மாரிபனைய பாரி மறைந்து போயினான்; அவன் மறைவு கேட்ட பாணர் பரிந்தனர்; வயிரியார் வருந்தினர்; இரவலர் ஏங்கினர்; கபிலர் கண்கள் கடல்களாயின; பாரி இல்லாவாழ்வு, பாலைநில வாழ்வுபோல் பாழ் என் எண்ணினர்; பாரியை இழந்து தனித்து உயிர் வாழ்தலை வெறுத்தார்; ஆனால், பாரி, இறத்தற்குமுன் கபிலரை அருகமைத்து, “ஐய! என் பிரிவினைப் பொருது உயிர்விடாதிருக்கத் தங்களை வேண்டுகின்றேன்; தாங்கள் இன்னும் சிலநாள் வாழுவேண்டும் என்பது என் வேண்டு கோள்” என்று கூறினன்; பாரியின் அன்புக் கட்டளையினை அவரால் மறுத்தல் இயலாதாயிற்று; உயிரோடிருந்து பொருள்கொடுத்துப் புலவரைப் போற்றித் தமிழ்வளர்த்த பாரி, இறந்தும் தமிழ் வளர்த்தான்; அவன் வேண்டாதிருப்பின், அவனேடு கபிலரும் இறந்திருப்பார்; அப் போதே இறந்திருப்பின், அதற்குப் பின் பாடிய அவர் பாடல்களைத் தமிழுலகம் பெற்றிராதன்றே? அப்பாடல்

களைப் பாடினார் கபிலரே எனினும், அவை பாரியின் அன்பளிப்பு; யாழ்க அவன் புகழ்!

கபிலர் உயிர்வாழ்வதற்குப் பாரியின் வேண்டுகோளே யன்றி, வேறுசில கடமைகளும் காரணமாம்; மறைந்த பாரிக்கு மகனிர் இருவர் இருந்தனர்; இளமையும், சிறிலா அழகும் உடையார்; மணப்பருவம் எப்திய மங்கையர்; தந்தை பிரிவுத்துயர் தாங்கமாட்டா நொந்த உள்ளத்தினர்; ஆதரவு அற்ற அவர்களுக்கு அருந்துணையாய் இருந்து, அவரைத் தக்கவர்க்கு மணஞ்ச செய்துவைத்தல், அவர் தந்தை தோழனுயை தன் கடனே என்று உணர்ந்தார் கபிலர்; அதனால், அவர்க்கு மணஞ்செய்து மகிழும்வரையில் மண்ணுலகவாழ்வை மறுப்பது கூடாது என மனந்துணிந்தார்.

பாரியை இழுந்து பாழ்பட்ட பறம்பில் இருந்து வாழ்தல் இனிக்கூடாது என்று எண்ணி, அவன் மகனிறை யும் அழைத்துக்கொண்டு பறம்பு நீங்கிச் செல்வாராயினர்; பறம்பு நீங்கிச் செல்லும் அவர்கள் பறம்பின் பல்வேறு சிறப்புக்களையெல்லாம் எண்ணி, எண்ணி வருந்தி அழுது கொண்டே சென்றனர். முழுநிலா ஒளிவிடும் ஒருநாள், அவர்கள் சிற்றார் ஒன்றில், ஒரு சிறிய குடிசைத் திண்ணீலில் இருந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர்; அப்போது உப்பு வணிகர், உப்புழுட்டை ஏற்றிய தங்கள் வண்டிகளை வரிசையாக ஒட்டிக்கொண்டு அவ்வழியாகச் சென்றனர்; வண்டிகள் வரிசையாகச் செல்லும் ஒழுங்கைக்க கண்ட பாரி மகனிர் இருவரும், தம் துயர் மறந்து எழுந்தோடினர்; அவ் வீட்டிற்கு முன்னே இடப்பட்டிருந்த சூப்பைமீது ஏறி நின்று அவவண்டிகளை ஒன்று, இரண்டு என வரிசையாக எண்ணி மகிழுவாராயினர்; அக்காட்சியை வீட்டுத் திண்ணீலில் இருந்தவாறே கண்ட கபிலர் கண்கள் நீர் கொண்டன; பறம்பு மலையில் பண்டு தாம் கண்ட காட்சியொன்று அவர் மனக்கண்முன் வந்து நின்று அவர் உள்ளத்தைக் கலக்கிறது.

மூவேந்தர் முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்; பாரி மகளிர் இருவரும், பறம்பின் மிகவுயர்ந்த உச்சியொன்றில் ஏறினின்று, வெளியே பறம்பரணைச் சூழ இருந்த பகைவர் படையினைக் கண்டனர்; பகைவர் படையின் பெருமை கண்டு பயங்கொள்வதற்குப் பதிலாக நடைகொண்டனர். “நம் தந்தை ஒரு சூறுநில மன்னன்; பகைவர்களோ பேரரசர்கள்! பறம்புமலீ ஒன்றைக் கைப்பற்ற, மூன்று பேரரசர்களின் பெரும்படை அவர்கள் படையில் கலந்துவாங்குதலான குதிரைகளதாம் எத்தனை! ஒன்று, இரண்டு.....அம்மம்ம ! என்னிக் காணவே இயலாது போலும்!” என்று சூறிக்சூறிச் சிரித்தனர்; அன்று, அக் காட்சியைக் கண்டு களித்த கண்களால், இன்று அவர்கள் சூப்பைமேடேறி உப்புவண்டி எண்ணும் இந்தக் காட்சியை மும் காண நேர்ந்ததே! என்று எண்ணினார்; துயர் மிகுந்தது; அங்கோலை என்று வாப்பிறந்து அழுதுவிட்டார்.

“ சத்திலைக் குப்பை ஏறி, உமணர்
உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ !

நோகோ யானே ; தேய்கமா காலை

.....
அண்ணல் நெடுவரை ஏறித் தக்கை
பெரிய நறவின் சூரியேல் பாரியது
அருமை அறியார், போர்ன்திர்ந்து வந்த
வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கல்மா எண்ணு வோரே.”

(பறம் : கக்க)

அழுகையொலி கேட்டு ஆங்கு வந்த மகளிர் இருவரும் புலவர் புலம்புவது கண்டனர்: இதுகாறும், அவர் உறுதுணையால், தங்கள் துப்பரை ஒருவாறு மறந்திருந்தனர்; இப்போது, அவர் துபருறுவது காணப்பே, இவர்களும் துயர் உற்றனர்; தங்கள் தந்தையொடு வாழுந்த வளமார் வாழுவை எண்ணினார். “சென்ற முழுநிலா அன்று, எங்கள் பறம்பில், எங்கள் தந்தையோடிருந்து மகிழ்ந்தோம்; இன்றும் முழுநிலா நாள்தான்; ஆனால் இன்றை எங்கள்

தந்தை எங்களோடில்லை; அவரை இழந்துவிட்டோம் பாங்கள்; எங்கள் குன்றும் பகைவர் கைப்பட்டுவிட்டது; பகைவர்கள் பேரரசர்கள்தாம்; ஆனால், அவர்கள், எங்கள் தந்தையைக் கொண்டு பறம்பரைக் கொண்டது போர் புரிந்து அல்லவே! வஞ்சித்தன்றே கொண்டனர்?" என்று வாய்விட்டு அழுவாராயினர்;

'அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்கள், இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்! எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!' (புறம்: ககடு)

பாரியை நினைந்து புலம்பிக்கொண்டிருந்த புலவர், அவன் மகளிரின் அழுகை பொலி கேட்டு உணர்வுற்றார்; அம்மகளிர்க்கு அறிவுரைகள் பலகூறித் தேற்றினார்; செல்வ வாழ்வில் சிறக்க வாழ்ந்த இவர்கள் இவ்வாறு தனிமையில் வாழ்நேரின், அவர் உள்ளம் உறுதுபர்கொள்ளும்; தனிமைத் துயர் வளரத் துணைசெய்யும்; ஆகவே உள்ளத்துயர் தீர்க்கும் உறுதுணையே அவர்களுக்கு இப்போது தேவை; தாப் தந்தையர்க்குப் பின், மகளிர்க்கு உறுதுணையாவார் அவர் கணவரே; ஆதலின் இம்மகளிர்க்கு விரைவில் மனம் முடித்தல் வேண்டும் என்று முடிவுகொண்டார்; உடனே, பாரியின் பெருமைக்கும், இம்மகளிரின் அருமைக்கும் ஏற்ற ஆடவரைத் தேடிக் காணவேண்டிய கடமையினை மேற்கொண்டார் புலவர்.

விச்சி என்ற மலையையும், அதைச்சுழி இருந்த சிறு நாட்டையும் ஆண்டுவந்தனர் விச்சிபார் என்ற ஓர் அரச இனத்தார்; அக்காலை அந் நாடாண்டிருந்த விச்சிக்கோ எனும் பெயருடையான் குலத்தாலும், குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்குவது அறிந்த கபிலர், அவன், பாரி மகளிரை மனக்கும் தகுதி புடையனுவன் என்று கொண்டார்; உடனே, மகளிரையும் உடனழூத்துக்கொண்டு அவன்பால் சென்றார். "விச்சிக்

கோவே ! இவர்கள், மூல்லைக்குத் தேரிந்த வள்ளியோன் மகளிர் ; நான் ஒரு பரிசிலன் ; மேலும் அந்தணன் ; இவரை மணங்துகொள்ளத்தக்க மாண்புடையாய் நீ என உணர்ந்தேன் ; இவர்களை நான்தர, ஏற்று மணங்து இனிது வாழ்க !” நன்று வேண்டினார்.

“ விளங்குமணிக் கொடும்புண் விச்சிச் கோவே !
 இவரே, பூத்தலை யறுஅப் புனைகொடி மூல்லை
 நாத்தமும் பிருப்பப் பாடா தாயினும்
 கறங்குமணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த
 பரங்தேரங்கு சிறப்பின் பாரி மகளிர் ;
 யானே, பரிசிலன் ; மன்னும் அந்தணன் ; நீயே
 வரிசையில் வணக்கும் வாள்மேம் படுஙன் ;
 நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி !” (புறம் : 203)

ஆனால், கபிலர் வேண்டுகோள் வீணையிற்று ; பேரரசர் மூவர்க்கும் பகைவனுகியப் பாரியின் மகளிரை மணங்து கொண்டால், அவ்வரசர் தன்னையும் பகைப்பார் என அஞ்சியோ, அம்மகளிரின் சீரழிந்த செல்வநிலை கண்டு நாணியோ, அம்மகளிரை மணக்க மறுத்துவிட்டான்.

விச்சிக்கோண்பால் விடைபெற்ற கபிலர், பாரிமகளிர் பிறந்த வேளிர் மரபிலே வந்த இருந்கோவேள் என்பான், ஆண்மை, ஆற்றல், அருளுட்டமையால் சிறந்து விளங்குவதறிந்து, அவன் நாடு சென்று அவனைக் கண்டார் ; “ வேளிருள் வேளே ! இம் மகளிர் மூல்லைக்கு மணித் தேரும், இரவலர்க்கு முந்தாறு ஊரும் கொடுத்துப் புகழ் கொண்ட பறம்பிற் கோமான் பாரியின் மகளிர் ; நான் இவர் தந்தை தோழன் ; அந்தணன் ; புலவன் ; அரசரும் கண்டஞ்சும் ஆண்மையும், பாடி வரும் பாணர்க்குப் பொன்னை அள்ளி வழங்கும் அருளும் ஒருங்கே யுடையாய் நீ என்பது உணர்ந்தேன் ; ஆகவே, உனக்கு மணம் செப்து கொடுக்க வேண்டி மகளிரொடு வந்துளேன் ; இவர்க்கு மகிழ்ச்சியும், எனக்கு மன அமைதியும் உண்டாக இவர்களை ஏற்றுக் கொள்க,” என்று வேண்டினார். *

“ இவர்யார் என்குவை யாயின், இவ்ரீ,
ஊருடன் இரவலர்க் கருளித், தேருடன்,
முல்லைக் கித்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
செடுமாப் பாரி மகளிர் ; யானே
தங்கை தோழன் ; இவர் என் மகளிர் ;
அந்தணன் ; புலவன் ; கொண்டுவங் தனனே ;
.....
யான்தர இவரைக் கொண்மதி.’’ (புறம் : १०५)

ஆனால், இருங்கோவேஞும் கேளாக் காதன் ஆயினைா் ;
மகளிரை மணக்க அவனும் மறுத்துவிட்டான் ; இரு இடங்
களில் தம் சொல் ஏற்கப் படாதது காணக் கபிலர் உள்ளாம்
நாணிற்று. “தங்கை இருந்தால், தங்களை மணக்க விரும்பித்
தங்கள் பறம்பு நோக்கி வரும் இவரைச் சூட்டத்தைக்
கண்டுகளிக்க வேண்டிய இவாகள், தங்கள் காலகடுக்கப் பிற
அரசர் அவைக்களம் ஏறி அவமானப்பட வந்ததே,” என்று
வருந்தினார் ; இத்தகைய இழிகுணம் மிக்க இளைஞர்கள்
விடத்தே இனிச் செல்லேன் ; என் சொல், செல்லும் இட
மாய், இவர்க்கும் ஏற்ற இடமாய்க் கண்டே செல்லேன் ;
அவ்வாறு செல்லும் போதும் யான் மட்டும் தனித்துச்
செல்லேனே யல்லாமல், இணக்கம் அறிவிக்கா அரசர் முன்
இவரையும் உடனமைத்துச் செல்லேன் என்று முடிவு
கொண்டார். அத்தகையான் ஒருவனைத் தேர்ந்து அவன்
ஒப்புதல் பெற்று வரும்வரை இவரைத் தக்கார்பால் ஒப்ப
படைத்துச் செல்லுதல் வேண்டும் என்று எண்ணினார் ;
மலையமானட்டுத் திருக்கோவலூர் செந்தண்மை மிக்க
அந்தணர் நிறைந்தது என்பதை அவர் முன்னரே அறி
வார் ; அவர் மலையமானேடு வாழுந்த காலத்தில் அவ்வங்கள்
ணருள் சிலரை அறிந்திருந்தார் ; ஆகவே, பாரி மகளிரை
அழைத்துக் கொண்டு திருக்கோவலூர் சென்று, ஆங்கே
தமச்சுத் தெரிந்த பார்ப்பார் சிலரிடத்தில் அவர் அருமை
பெருமை கூறி, “அன்புடன் ஓம்புக” என்று ஒப்படைத்து
“விரைவில் மீண்டு வருவேன் ; அதுவரை ஆற்றியிருங்கள்”
என்று அம் மாளிருக்கும் ஆறுதல் உரைத்து அகன்றார்.

“ மகளிரை மணக்க மறுத்தனர் அரசர் இருவர் ; அவர்கள் மறுத்தது, மகளிர் மணத்திற்கேற்ற மங்கையர் அல்லர் என்று? அன்று ; பாரியின் பகைவர் பேரரசர் மூவர் என்ற அச்சமே அவர்கள் மறுத்ததற்குக் காரணம். அவ் வேந்த ரைக் கண்டு அஞ்சம் ஆண்மையிலா அரசர் எவரும் இவரை மணக்க இசையார் ; ஆகவே, அவரைக் கண்டு அஞ்சா ஆண்மையாளர் பாவர் எனத் தேர்ந்து அவர்பால் செல்வதே நன்று ” என்று எண்ணினார் ; தமிழ் நாட்டரசர் அனைவருள்ளும், அவ் வேந்தரைக் கண்டு அஞ்சா ஆற்றல் வாய்ந்தவர் மலையமான் நாட்டு அரசர்களே. அவர்கள் அவரைக் கண்டு அஞ்சாமை மட்டும் அன்று ; அவர்க்குப் படைத்துணை போகும் அளவு பேராற்றலும் வாய்ந்தவராவர். ஆகவே, இம் மகளிரை மணப்பதால் அவர் பகைப்பறே என்ற அச்சம் மலையர்க்கு உண்டாகாது ; மேலும், மலையர் புலவர்க்கு மதிப்புத் தரும் மாண்பினர் ; ஆகவே, பாரிமகளிரை மணக்கும் மனமும் மறமும் ஒருங்கே பெற்றவர் மலைப் மன்னர்களே எனத் துணிந்தார். அப்போது, அந்நாடாண்டிருந்தவர் மலையமான் திருமுடிக் காரியின் மக்கள் இருவர் ; மங்கையர் இருவர் இருப்பதற் கேற்ப, மலையமானுக்கும் மக்கள் இருவர் இருப்பது கண்டு மகிழ்ந்தார் ; கபிலர் அவர்களைச் சென்று கண்டார் ; தந்தை வாழ் காலத்தில் வந்திருந்தபோது கபிலர் யெருமையை அறிந்தவராதலின், அண்டுடன் வரவேற்றனர் ; அவர்களி டத்தே தம் உள்ள விருப்பத்தை உணர்த்தினார் கபிலர் ; புலவர்வேண்டுவன அறிந்து அளித்துப் புரக்கவல்ல அவ்வர சிளங்குமர்கள், “மணங் கொள்” என மங்கையர் இருவரை அப்புலவர்களே அளிப்பர் எனின், அதை மறுப்பாரோ? மலையர் இருவரும் மணவினைக்கு இசைந்தனர் ; நன்னாள் ஒன்றில், மலையர் இருவரை, மகளிர் இருவரும் மணந்தனர் ; மகளிர் மண விழாக்கண்டு களித்த கபிலர், அவர் தந்தை பரியின் பிரிவு எண்ணி இரங்கினர் ; தம் கடமை இனி து முடிந்ததால் மகிழ்ந்து, மகளிர்பால் விடைபெற்றுச் சென்று, பெண்ணையாற்றின் தென்கரையடைந்து, பாரியை நினைந்து, வடக்கிருந்து உயிர்விட்டுப் புகழ் பீற்றார்.

பாரி மகனிர்க்கு மணம் முடித்த பின்னர்க் கபிலர் பெண்ணையாற்றங் கரையில் தீப்புகுந்து உயிர் விட்டார் எனக் கூறிப் புறாநானாற்றுச் செய்திகளை ஒரு வகையில் உதுதி செப்யும் கல்வெட்டென்று திருக்கோவலூர்க்கண் உள்ளது.

“.....முத்தமிழ்க் கபிலன்,

மூவிவண்டடக்கைப் பாரிதன் எடைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
அஸிபுன வழுவத் தந்தரிசஞ் சௌல
மினல் புகும் வீடுபே ரண்ணிக்
கனல் புகுங் கபிலர்க் கல்லது, புனல்வளர்
பேரெட்டான வீரட்டானம்
அனைத்தினும் அநாதி யாயது.”

(S. I. I. Vol. VII, No. 863)

இனி, ‘பார்ப்பார் இல்லத்தில், பாரி மகனிர் வாழ்ந் திருந்தகாலை, ஒரு நாள், பெரு மழை பெய்துகொண்டிருக்கையில், ஒளாவையார் முற்றும் நீணாந்த மேனியராய் அவ்வில்லுள் நுழைந்தார் ; வந்தவர் ஒளாவையார் என்பதை யுணர்ந்த அம் மகனிர், ஒளாவையாரை அனுகி, நீணாந்த அவர் ஆடையைப் பகற்றினர் ; உடுத்துக்கொள்ள அவர்க்கு வேறு ஆடை இன்மை அறிந்து, தங்கள் நீலச் சிற்றுண்டுகொடுத்து நடுங்கும் அவர் குளிர் போக்கினர் ; கொல்லையில் கொழுந்துவிட்டு வளர்ந்திருக்கும் கிரையைப் பறித்துக் கொணர்ந்து, சுவைபடச் சமைத்துச் சூடுடன் அளித்து அவர் பசியையும் போக்கி, அவர் உடற்கும், உள்ளத்திற் கும் ஊக்கம் ஊட்டினர் ; “இன்னது இரக்கப்படுதல் இரங்தவர் இன்முகம் கானும் அளவு” என்ற குறள் உரையைப் போற்றுது, வந்தவர் இன்முகம் கானும் வரை பொருள்களை வாரி வழங்குவதே வாழ்வின் பாபன் எனக் கருதியதாலேயே அவர்கள் தந்தை உயிர் துறந்தான் ; அவர்கள் அதை அறிவார்கள் ; அறிந்தும்,

“எங்கை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு சந்து என்று அவன் மைந்தர் தம்சகை மறுப்பரோ—பைங்தொல !

நின்று பயன்உதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்றும் உதவும் கனி' (நன்னெறி : கன)

என்பதைப்போல், தங்கையை இழந்து, தனித்துயர் உற்றுத் தவிக்கும் அங்கிலையிலும், தனக்கு ஆடையும் உணவும் அளித்துப் பேணிய அம்மகளிர் செயல், ஒளவையார் உள்தத்தில் அளவிலா மகிழ்ச்சியை உண்டாக்கிற்று; வெண்பா இரண்டு பாடி, விரும்பிப் பாராட்டினார்:

“ வெய்தாய், நறுவியதாய், வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி, நிறையிட்டுப்-பொய்யே
அடகு என்றுசொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு,”

“ பாரி பறித்த பறியும், பழைய ஞார்க்
காரி அன்று ஈத்த கனிக்கொட்டும்—சேரமான்
வாராய் என அழைத்த வார்த்தையும், இம்முன்றுஞ்
நீலச்சிற் ரூடைக்கு நேர்.”

தம்பால் அன்புகாட்டி ஆதரித்த அம்மகளிர் மணப் பருவம் எப்திய மங்கையராதவின், அவர்க்கு மணம் முடித்து வைத்தலே, தம்முடைப் தலையாய கடன் என எண்ணினார் ஒளவையார்; பாரி மகளிரை மணந்துகொள் ளத்தக்க பிடும், பெருமையும், அறிவும், ஆற்றலும், ஆண்மையும், அழகும், ஒழுக்கமும், உயர்வும் உடையான் யாவன் என எண்ணிப் பார்த்து, அத்தனையும் ஒருங்குடையான் திருக் கோவலூர் அரசன் தெய்வீகனே என அறிந்தார்; அவன் பால் அவ்விரு மகளிரையும் அழைத்துச் சென்று மணம் முடித்துக்கொள்ளுமாறு வேண்டினார்; புலவர் வேண்டுவன வற்றைக் குறிப்பான் அறிந்து, அவர் அகமும், முகமும் மலர அள்ளி அள்ளிக் கொடுக்கும் அருள் உள்ளத்தனகைப் புவனும், அவர் வேண்டுகோளை ஏற்க மறுத்தான். ஒளவையார்க்குச் செய்வதொன்றும் புலப்படவில்லை; பேரழகும், சிரிளாமையும் வாய்ந்தவர் பாரிமகளிர்; குலத்தாலும், குணத்தாலும் குறையுடையாரல்லர்; அறிவிலும் அன்பிலும் அணைவரிலும் சிறந்தவர். இவ்வளவும் இருந்தும், இவர்களை

மணக்க மன்னர்கள் மறுப்பானேன்? என்று எண்ணிரி எண் னிப்பார்த்தனர்; ஒன்றும் விளங்கவில்லை; “மறுப்பது ஏன்?” என்று அவளையே கேட்டார். தெய்வீகன், “புலவர் பெருந்தகையீர்! இவ்விள மங்கையர் இருவரையும் மணந்து கொள்ள மறுக்கும் உள்ளாம், எவர்க்கும் எனிதில் உண்டாகாது என்பது உண்மையே; என்றாலும், இவர்களோ பாரியின் மகளிர்; பாரியோ, பேரரசர்களாய் சேர, சோழ, பாண்டியர் பகைவன்; நான் இம் மகளிரை மணந்துகொள் வேணுபின், அம் மூவேந்தர் பகையை இருகையேந்தி வர வேற்றவனுவேன்; ஆகவேதான், இவர்களோ மணக்க மறுக்கிறேன்” என்று கூறினான்.

பாரி மகளிரை மணக்கப் பாரரசர் மறுத்ததற்கான காரணத்தின் உண்மையினை உணர்ந்த ஒளவையார், அதற்கு யாது செய்வது என எண்ணிப் பார்த்தார்; அவர்க்கு ஒரு வழி தோன்றிற்று : வேந்தர் மூவரும் தன்பால் பேரன் புடையவர்; தான் விரும்பும் எதையும் செய்யும் நெஞ்சப் பாங்குடையவர்; அவர்களிடத்தே பாரி மகளிர் நிலை கூறி, அவரை மணக்க விரும்பும் மன்னர்பால், பகை கொள்ளுதல் கூடாது என்று வேண்டின், அவர்கள் மறுக்கமாட்டார்கள்; மனம் ஒப்புவர் ஆதலின், அவர்கள் இசைவினைப் பெற்றுத் தர உறுதிமொழியளித்து, அரசனை, அம் மகளிரை ஏற்கு மாறு செய்தல் வேண்டும் என எண்ணினார்; அரசனும் அதற்கு இசைந்தான்; உடனே ஒளவையார், தெய்வீகன் பாரிமகளிரை மணந்துகொள்ள இசைந்ததை அறிவித்து, அம் மன விழாவிற்கு வந்து மணமக்களோ வாழ்த்திச் சிறப்பிக்குமாறு, அம் மூவேந்தர்கட்கும் கீழ்வரும் அழைப்புச் செய்யுள்களை அனுப்பினார் :

‘சேரலர்கோன் சேரல்! செழும்புங் திருக்கோவல் ஊரளவும் தான்வருக! உட்காதே—பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனம்இயைந்தான் சங்கவையை யுங்கூத்த தான்.’

‘புகாரமன்னன், பொன்னித் திருநாடன், சோழன்! தகாதென்று தான்அங்கு இருந்து—நகாதே,

கடுக வருக ! கடிக்கோவ ஹார்க்கு
விடியப் பதினெட்டாம் நாள்.”

“ வையைத் துறைவன், மதுரா புரித்தென்னன் !
செய்யத் தகாதென்று தேம்பாதே, —தையலர்க்கு
வேண் உவன கொண்டு விடியச ரொன்பான்நாள்
ஈண்டு வருக இசைந்து.”

அழைப்பு அனுப்பிய ஒளவையார், பின்னர்த் திரு-
மணத்திற்கான செலவுகட்கு வேண்டும் பொன்னும்,
பொனும் பெருகத் தேவை என்பதை யுணர்ந்து, அவற்-
றைப் பிற அரசர்பால் இரந்து பெறுவதினும், தம் ஆற்ற-
லால் தாமே தேடல் சிறப்பாம் எனக் கொண்டு வருண்ணை
நோக்கி,

“ கருணையால் இந்தக் கடல் உலகம் காக்கும்
வருணனே ! மாமலையன் கோவல்—திருமணத்தில்
மும்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யரகப் பொழி”

என்ற பாடலைப் பாடினார் ; உடனே, அவ்வுரார்க்கும், அம்-
மணவினைக்கும் வேண்டுமளவு பொன்மழை பெய்து மக-
கள் மனத்தில் மகிழ்ச்சியை விளைத்தது ; இனி, மண விழாக்-
கான வருவார்க்கும் மனம் விரும்பும் ஆடையும், உணவும்
அளித்தல் மணமக்கள் கடனுதலின், அவற்றைப் பெறு
வதற்காகப்,

“ பொன்மாரி பெய்யும் ஊர், பூம்பருத்தி ஆடையாம் ;
அங்நாள் வயலரிசி ஆகும்ஊர் ;—எங்நாளும்
தேங்குபுக மேப்படைத்த சேதிமா நாடதனில்
இங்கும் திருக்கோவ ஹார்,”

“ முத்தெரியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்த்து
தத்திவரு நெய்பால் தலைப்பெய்து—குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ ஹார்க்கு
வருமளவும் கொண்டோடி வா”

என்ற இரு பாடல்களைப் பாடினார். உடனே, அந் நாட்டில்
விளைந்திருக்கும் பருத்திச் செடிகள் எல்லாம், ஆடை-

யாகவே காய்த்தன. அந் நாட்டு நன்செப் வய்க்கனில் வளர்ந் திருக்கும் செங்கெற் பயிர்கள் எல்லாம் அரிசியாகவே விளைந் தன; அத் திருக்கோவலூரை அடுத்துப் பாடும் பெண்ணை மாற்றில் நீர் ஓடுவது நிங்கி, செப் ஒருபாலும், பால் ஒரு பாலும் பெருக்கெடுத்து ஓடத் தொடந்கின.

இவ்வாறு திருமணத்திற்கான எல்லாம் இனிது நிறை வேறின; மண நானும் வந்துற்றது; முடியுடை மன்னாரும், குறுநில மன்னாருமாக எல்லா அரசர்களும் வந்து சேர்ந்த னர்; மணவிழாத் தொடந்கவேண்டிய அமையத்தில், தெய் வீகனுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்று வான் வேண்டி “அங்கவை, சங்கவை ஆகியோரைத் தெய் வீகன் மணம் செய்து கொள்வதைத் தடுக்கவில்லை; அது குறித்து அவனேடு பகை கொள்ளோம்; இம் மண விழா எங்கட்டு விருப்பமே” என அறிவிக்குமாறு ஒளவையார் மூலேந்தரையும் வேண்டினார்; அவர்கள், அவரை நோக்கி, “அன்புடையீர்! இம் மணம் எல்லோரானும் ஏற்கத்தக்க தாயினும், இம் மணப் பந்தலில் யாதேனும் ஓர் அற்புதம் நிகழ்தல் வேண்டுமே; அவ்வாருயின், இத்திருமணத்திற்கு எங்கள் இசையினையும் தருவோம், மணமக்களையும் வாழ்த் திப் போற்றுவோம்” என்றனர்; உடனே, ஒளவையார், அம் மணப் பந்தலுக்குக் காலரச நிற்கும் பனங்துண்டு என்றை நோக்கித்,

“ திங்கட்குடையுடைச் சேரனும், சேரமுனும், பாண்டியனும் மங்கைக்கு அறுகிட வந்துளின் ஓர்மனப் பந்தரிலே; சங்கெக்க வெண்குருத் தின்ற, பச்சோலை சலசலத்துக் கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு நுங்குக் கணமுற்றி, அடிக்கண் கறுத்து, நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழும் தரவேண்டும் பனங்துண்டுமே”

என்ற பாடலீப் பாடினார்; உடனே, வெட்டுண்டு உலர்ந்து போன அப் பனங்துண்டு, உயிர் பெற்றது; வெண் குருத்து வெளிவர்ந்தது; பின்னர்ப் பச்சோலையாக மாறி ஒலித்தது; ஒருபால் பனங்குலை தோன்றி, நுங்கு முற்றிக் காயாகிக், காய் கனியாகிக் காட்சியளித்தது; ஒளவையாரின் இவ்

வரும் பெருஞ் செயல் கண்ட வேந்தர் மூவரும், அச்சமூழ் வியப்பும் கொண்டவராப், மணவினைக்கு மேலும் தடையாக இருத்தல் தகாது எனக் கொண்டு மணவிழாவை முன்னின்று முடித்து, மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர் : பாரி மகளிர் மணவினை கண்டு மன அமைதியுற்றார் ஒளவையாரும்,” என்ற கதையொன்றும் நாட்டில் வழங்குகிறது.

இவ்வாறு பாரி மகளிர் மணங் குறித்துப் பல்வேறு பட்ட கருத்துக்கள் நாட்டில் நிலவுகின்றன ; பாரி மகளிர் மணத்திற்கு முயன்றார் கபிலர் எனக் கூறும் புறானாலும் ருச் சான்றும், அம் மகளிரை மலையற்கு மணம் புரிவித் தார் கபிலர் எனக் கூறும் திருக்கோவலூர்ச் சாஸனச் சான்றும், அவரைத் தெப்வீகனுக்கு மணம் செப்பித்தார் ஒளவையார் எனக் கூறும் தமிழ் நாவலர்ச் சரித்திரச் சான்றினும் வலிவுடையன ; ஏற்றுக் கோடத்தக்கண ஆதலின், பாரி மகளிர்க்கு மணஞ் செய்வித்தவர் கபிலரே ; ஒளவையாரல்லர் என்று துணிதலே நன்றார்.

எ. பேகன்

மதுரை மாவட்டத்தில், பொதினி என்ற பெயருடைய மலையகத்தோரூர் உளது; அஃது ஆவிநன்குடி என்ற பெயரானும் வழங்கிவந்துளது; இப்போது, பழனி என்ற பெயரான் வழங்கும் மலையே அவ்ஆவிநன்குடி; முருகன் உறையும் ஆறு படை வீடுகளுள் ஆவிநன்குடியும் ஒன்று; பழனிமலை முருகனுக்குரியது என்பதற்கேற்ப, பொதினி மலைக்குரியோன்கிய நெடுவேளாவி எனபானின் பேராற்ற அக்கு, முருகனின் போர்த்திறம் உவ்வை கூறப்படுவதும், அம்மலை தெய்வக் காப்புடையது எனக் கூறப்படுவதும் காண்க.

“ முழுவுறழ் தினிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி.”

“ முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறகோட்டு யானைப் பொதினி.” (அகம் : சு, க)

“ ஈரந்தன் சிலம்பின் இருள்தாங்கு நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகன்.” (புறம் : குதிஅ)

ஆவிநன்குடிக்குச் சித்தன் வாழ்வு என்ற பிறிதொரு பெயரும் உண்டு. “இனிச் சித்தன் வாழ்வு என்று சொல்லு கின்றவூர் முற்காலத்து ஆவிநன்குடி யென்று பெயர் பெற்றதென்றுமாம்; அது, ‘நல்லம்பர் நல்லகுடி யுடைத் துச் சித்தன் வாழ்வு - இல்லங்தொறும் மூன்று ஏரி யுடைத்து, நல்லவைப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியனின், நாட்டுடைத்து நல்ல தமிழ்’ என்று ஒனாவை பார் கூறியதனான் உணர்க. “சித்தன் என்பது பின்னொயா ருக்குத் திருநாமம்,” (திருமுருகாற்றுப் படை : கனசு) என நச்சினர்கினியர் கூறுவது காண்க. ஆவிநன் குடி, வேளிருள் ஒரு பிரிவினராப் ஆவியர் என்ற குறுவில் மன்னரால் ஆளப்பட்டமையால் வந்த பெயராம். அகநாலூற்று அரும்பதவுடைகாரர், “நெடுவேளாவி, குறுவில் மன்னன் ; பொதினி, ஆவிமலை” என எழுதுவது உணர்க.

பேகன்

இவ்ஆவியர் என்பார் யாவர் என்பது நன்கு புலனை வில்லை; அகநானாறு அளிக்கும் நெடுவேள்ஆவி என்ப வனே, இக்குடி முதல்வனுவன் என்று சிலர் கூறுவர்; ஆவியர், சேர வேந்தாக்கு மகட்கொடுக்கும் மாண்புடைய ராவர்; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செல்வக் கடுக்கோ வாழிபாதன் என்ற இரு சேரப்பெருவேங் தர்க்கும் மனீவியராய் வாழிக்கைப்பட்டார் இருவரும், வேளாவிக் கோமாண் பதுமன் என்ற ஆவியர் வழிவந்தான் மகளிராதல் அறிக் சேராக்குப்பி தலைகாராய் வஞ்சிமா நகரத்தே, இவ்ஆவியர் பேயரால், அழகிய மாளிகை பொன்றும் அமைந்திருந்தது எனச் சிலப்பதிகாரத்தால் தெரிகிறோம் :

“ பேரினச வஞ்சி முதார்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி.”

(சிலம்பு : நடுகல் : கக்க - அ)

இவ்வாறு கிறப்புற்ற ஆவியர்குடியில் வந்தாருள் பேகனுட் ஒருவனுவன்; பேகன் வையாவிக் கோப்பெரும் பேகன் என அழைக்கப்பெறுவதும், ஆவின்குடியாகிய பழனியில் உள்ளதொரு குளம் வையாவிக்குளம் என அழைக்கப் பெறுவதும், பேகன் ஆவியர் குடிவந்தவன், அவ்ஆவியர், பொதினிமலைக்கு உரியவர் என்ற உண்மை களை உறுதி செய்வனவாதல் அறிக் பேகன் கடைபெழு வள்ளல்களுள் ஒருவனுவன் என்றும், கொடைவள்ளலாய குமண்ணுக்கும், சிறபானுற்றுப் பாட்டுடைத் தலைவனுய ஒய்மானுட்டு நல்லியக் கோடனுக்கும் காலத்தால் மூற் பட்டோன் என்றும் பெருஞ்சித்திரனுரும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனுரும் கூறுவர்.

பேகன் பெரிய கொடையாளி; ஒருகாள் சோலையில் உலாவிவரச் சென்ற பேகன், ஆங்கு, குளிர்ந்த வாடை விசாவும், விசம்பில் முகிற்குலம் கறுத்துத் திரண்டு முடிக் கொள்ளவும் கண்ட மயிலொன்று தன் தோகை விரித்து மகிழ்ந்து ஆடலைக் கண்டான்; அதன் ஆடல் கண்டு

மகிழ்ந்த பேகன், தன்னைப் போன்றே, அதுவும் சூரியால் நடுங்குகிறது; ஆகவேதான் அவ்வாறு ஆடுகிறது என்று எண்ணினான்; உடனே, வாடைக்கு அஞ்சித் தான் அணிந்து வந்திருந்த அழகிய பொன்னைடையை அம் மயில்மீது போர்த்திவிட்டு, வாடைவருத்த வருந்தி அரண்மனை அடைந்தான்; பேகனின் பேரருள்திறமும், பெருங் கொடைச்சிறப்பும் விளங்கத் துணைபுரியும் இவ்வரிய நிகழ்ச்சியைப் புலவர் பலரும் பாராட்டிப் பாடுவாராயினர்.

“ டாஅ ; போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்சனங்கு ஈத்த எங்கோ
கடாஅ யானைக் கவிமான் பேகன் !” (புறம் : கசக)

“ மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப்
படாஅம் ஈத்த கொடாஅ நல்லீசைக்
கடாஅ யானைக் கவிமான் பேக !” (புறம் : கசகு)

“ கான மஞ்சனங்குக் கவிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்.” (சிறுபாண் : இ-எ)

பேகன் கொடைவளத்தைப் பாராட்டிப் பாடினாருள் பரணர் பாடிய பாடல் அவன் கொடைப் பெருமையினைக் குன்றிலிட்ட விளக்கென விளக்கி நிற்கின்றன. “ நீரற்று வற்றிய குளத்தினும், வித்தி வான் நோக்கும் வயல்களினும் பெப்து பயனுடையதாகும் மழை, ஒன்றும் விளையாக களர் நிலத்திலும் பெய்து பயனின்றிக் கழிதலும் உண்டு; இவ்வாறு, பெய்தால் பயனளிக்கும் இடம் இது; ஆகவே ஈண்டுப் பெய்தல் வேண்டும்; பெய்தாலும் பயனுறு இடம் இது; ஆகவே ஈண்டுப் பெய்தல் கூடாது என வரை பறுத்துக்கொள்ளாது எல்லா இடத்தினும் பெய்யும் மழைபேபோல், பேகனும் இரவலர்தம் தகுதி, தகுதி யின்மைகளை அறிந்து நோக்கும் அறிவிலனுபத் தன்பால் வந்து இரப்பார் யாவரேயாயினும் அவர் அளைவர்க்கும் பொருள்கொடுக்கும் புல்லறிவுடையனுவன்; பேகன், இவ்வாறு கொடைத்தொழிற்கண் அறிவற்றவன் ஆவனே

யன்றிப் பேர்க்களத்தே, போராவு அறியாது போரிடுவானவைன்; போர்க்களத்தே, பேராண்மை பெறுதாரும், புறமுதுகிட்டுப் புன் பெற்றீரும், இளமையும், முதுமையும் உடையராய்ப் போர்த்தகுதி பெறுதாரும் வருவார்; அவரோடெல்லாம் அமர்தொடுத்தல் ஆண்மையோ, அறமோ ஆகாது; ஆண்டாலும், ஆற்றலாலும் தம்மை பொத்தார்மீதே போர்தொடுத்தல் வேண்டும்; இது போர் அறம்; இவ்வறும் அறியாது போரிடும் அறிவினியாகான் பேகன்; அஃதறிந்து அமர் உடற்றும் ஆண்மைபாளன் ஆவன்.”

“அறகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர்கிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழக்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர்படை மயக்குறினே.”

(புறம் : கசு)

பேகன்பால் பரிசில் பெற்று மீளும் ஒரு பாண்மகனை, வழியிடை ஓரிடத்தே, வறுமை மேய் அணிகலனுக்க கொண்ட மற்றொரு பாண்மகன் காண்கிறான்; பரிசில் பெற்ற பாண்மகன், பொற்றுமரைப் பூச்சுடித் திகழ்வதையும், அவன் உடன்வரும் விறையர், பொன்னரி மாலையால் மாண்புற்று விளங்குவதையும், அவர்கள் வழியை நடந்து கடக்காது, விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேர் ஏறி வந்திருப்பதையும், குறைபொன்றும் இன்றி நாட்டிடை வாழ்வாரேபோல், காட்டிடையேயும் கவலையற்று வாழும் அவர் வாழ்க்கையினையும் கண்டான்; அக்காட்சி அவனுக்குப் பெருவியப் பளித்தது; “நம்போலும் பாண்மகன் இவன்; இவனுக்கு ஏது இத்துணைப் பெருஞ் செல்வம்?” என்று எண்ணுவானுயினன்; அவன் அகச் குறிப்பினை முகக் குறிப்பால் அறிந்து கொண்ட பரிசில் பெற்ற பாண்மகன், அவனை நோக்கிக், “காக்கவேண்டும் பெருஞ் சுற்றுத்தின் கடும்பசியைப் போக்கத் துடிக்கும் வ...-6

பாண்மகனே ! வெல்லும் வேலேந்திய பேகனும் பெரு வள் வளைக் கண்டு பரிசில் பெருமுன், நின்னினும் வறுமையுடை யேன் யானும் ; இந் நிலையினை இன்றுதான் பெற்றேன் ; இது பேகன் அளித்த பெரு வாழ்வு ; பேகன் பெருங் கொடையாளன் ; உடை உடுத்தல் வேண்டும் ; குளிர் போக்கப் போர்வையினை மேற்கோடல் வேண்டும் என அறியும் அறி வற்றது மயில் ; அவ்விபல்பினதாம் மயிலுக்கும் போர்வையளித்துப் புரக்கவல்ல பேரூள்ளாம் உடையான் அவன் ; வந்தோர்க் கெல்லாம் பொருள்களை வாரி வழங்குதலாம் கொடைப் பயன், மறுமையுலகில் வந்து மாருது பயன் தரும் என எண்ணிக் கொடுப்பா னல்லன் ; அவன் கொடைகைம்மாறு கருதி நிகழ்வுதன்று ; வந்து வாயிற்கண் நிற பார் தம் வறுமையின் கொடுமையைக் கண்டே வாரி வழங்கும் வழக்குடையான் அவன் ; அத்தகையானை நீவிரும் சென்று காணுங்கள்,” என அறிவித்து ஆற்றுப்படுத்தான். இவ்வாறெல்லாம், பேகன் பெருங்கொடையைப் பாராட்டியுள்ளார் பரணர்.

“பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிமை விறவி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைனி
ஊரீர் போலச் சுரத்திடை இருங்தனிர்,
யார் ரோஙன வினவ வானுக
காரென் ஒக்கல் கடும்பசி இரவல !
வென்வேல் அண்ணல் காணு ஊங்கே,
நின்னினும் புலவியேம் மன்னே ! இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே ! என்றும்
டாஅ ; போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞஞுக்கு ஈத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யர்யினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றே அன்றே ;
பிறர், ஏறுமை நோக்கின்று அவன் கைவண் மையே.”

(புறம் : காக)

கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த பேகன் பால் தீயொழுக்கம் ஒன்றும் குடிகொண்டிருந்தது : அவன், அழகே உருவென வந்த, காரிகையர்க்குக் கற்பே பொற் டுடை அணியாம் எனக் கருதும் கண்ணகி எனும் பெயருடையாளை மனைவியாகப் பெற்றிருந்தும், அவள் உண்ணேதும், உறங்காதும், நல்லன உடாதும் இருந்து ஓயாது அழுது நிற்குமாறு அவளைக் கைவிட்டு, நல்லூரில் வாழ்ந்திருந்த பரத்தை யொருத்தியோடு உறவுகொண்டு அவளோடு ஆங்கு வாழ்வதை மேற்கொண்டான.

பேகனைப் பாடிப் பொருள்பெற வேண்டும் என்ற பெரு விருப்பினராய கபிலர், அவன் மலை நோக்கிச் செல் வர்ராயினர் ; செல்வார், வழியில் மழையின்றி வருந்திய அவன் நாட்டுக் குறவர்கள், மழை வேண்டிக் கடவுளை வழிபடுவதையும், உடனே பெருமழை பெய்வதையும், தேவைக்கு மேலும் மழைபெய்யக் கண்டு, “மழைபோதும் : நிறுத்தித் துணைபுரிக” என மறுவதும் கடவுளை வேண்ட, மழை மேகம் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து அப்பாற் செல் வதையும், குறவர், மழை நின்ற மகிழ்ச்சியால் திணியுண்டு கனிப்பதையும் கண்டு கொண்டே சென்றூர் : கடைசியில், முரச முழங்குவதுபோல் ஒலித்துக் கொண்டோடும் மலையருஷியின் அருகே அமைந்திருந்த பேகன் பெருமனை படைந்தார் ; வாயிற்கண் இருந்தவாறே, உள்ளிருப்போர்க் குத் தம் வருகையினை உணர்த்தினார் : சிறிது நேரத்திற் கெல்லாம் ஆண்டு அவர் கண்ட காட்சி, அவர் உள்ளத்தைக் கலக்குவதாயிற்று ; பேகனின் மனைவியாம் மாண்புடைய ளாய கண்ணகி, வாயிற்புறத்தே வந்து நின்று “வருக” என வரவேற்பதற்கு மாருக, வாய்விட்டு அழுவதையும், அவள் கண்கள் கண்ணீர் உருத்துக் கலங்குவதையும் கண்டார் ; “கலங்குதற்குக் காரணம் யாது !” எனக் கனிவுடன் கேட்டார் ; அதற்கு அவள், “பெரியீர ! தலைவர் பேகன், சண்டு வாழ்வதை வெறுத்து, நல்லூர்ப் பரத்தை யொருத்தி பொடு வாழ்கிறூர் : அதனால், என்மனை நோக்கி வருவார்க்கு விருந்தவித்து வாழும் மாண்பு எனக்கு இல்லையாயிற்று” எனக் கூறி வருந்தி நின்றூள்.

பேகன், கொடையும் கொற்றமும் உடையவனே யெனினும் தீயோழுக்கமும் உடையான் என்பது கண்டு அவன்பால் வெறுப்பும், அவன் தீச்செயல் கண்டு வருங் தும் அவன் மனைவி கண்ணகிபால் இரக்கமும் கொண்டார் புலவர்; பேகன் தவறினேன் எனினும் திருத்தி நல்வழிப் படுத்தலும் கூடும் என்று நம்பினார் : உடனே பேகன் வாழும் நல்லூர் சென்றார் ; பேகனைக் கண்டு, “பேக ! நேற்று யானும் என சுற்றமும் மலைமேல் அமைந்த நின் ஊர் சென்று, நின் மனையின்முன் நின்று, நின்னையும் நின் மலை பயையும் வாழ்த்திப் பாடி யிருந்தோம் ; அப் பாடல் கேட்டுப் பெண் ஒருத்தி வெளியேவந்தாள் ; அப்போது அவளிருந்த கோலம், எங்களை ஆரூத்துயரில் ஆழ்த்துவதாய் இருந்தது : கண்களினின்றும் ஒழுகிய நீர், உடலெல்லாம் நினைப்பா அழுது நின்றாள் ; அவள் குரல் யாழ்போல் இனிதே ஆகவும், அந்நிலையில் அது, துன்பத்தின் எல்லையைத் தொட்டு நிற்பதுபோல் தோன்றித் துயர் விளைத்தது : நின் மலைவாழ் மக்கள், தங்கட்கு வேண்டிய மழையை வேண்டும்போதெல்லாம் பெற்று மகிழ்ந்து வாழ்கின்றனர் என்றால், நின் மனை வாழ் மகளொருத்தி மட்டும் மாளாத் துயரில் மாழ்குவது மாண்புடைத்தாமோ ? நின் மனையில் ஒருத்தி துயருற்று வாழ், நீ ஈண்டு மகிழ்ந்துறைதல் நன்றோ? ஆண்டுச் சென்று அவள் துயர் துடைத்தலன்றே அன்புடையார் கடன் இ” என்றெல்லாம் கூறி அறிவுரை பல தந்தார் :

‘மலைவான் கொள்கென உயர்பவி தூஉய்
மாரி யான்று மழைமேக குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனத்தினை, அயினும் நாட ! சினப்போர்க்
ஒகவள் ஈகைக் கடுமான் பேக ;
யார்கொல் அளியின் தானே ! நெருநல்
சுர்னுமந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குளில்பாய் முரசின் இரங்கும் அருவி .
ஏனியிரும் சிலங்கின் தீரார் ஆங்கண
வாயில் தோன்ற வாழ்த்தி ஏன்று

ஈன்னும் ஈன்மலையும் பாட, இன்னது
இருத்த கண்ணீர் ஸிறுத்தல் செவ்வாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே.” (புறம்:கசங்)

பேகனுக்கு அறிவுரை கூறினார் கபிலர் ஒருவரே யல்லர்; பரணர், பெருங்குன்றார் கிழார், அரிசில் கிழார் முதலாயினாரும் அறிவுரை பல அளித்துள்ளனர்; பேகனைக் கண்டு பாராட்ட விரும்பிய பரணர், ஆவினன்குடி பட்டந்து, பேகன் பெருமளைமுன் நின்று, அவளையும், அவன் நாட்டையும் பாடினார்; அப் பாடல் கேட்டு ஆங்கே வந்தாள் பேகன் பெருங்கேதவி; வந்தவள் முகத்தைப் பரணர் பார்த்தார்; நீலமலர்போன்ற அவள் கண்களினின் தும் சிந்தும் கண்ணீர், அவள் அளிகளையல்லாம் நனைப்பதை அறிந்தார்; “பேகன் பேராற்றல் பெற்றவன்; பெருங்கொட்ட யாளான்; ஆகவே அவனுக் குரியார் இன்ப வாழ்வினராத ஸன்றித் துன்பவாழ்வினராகார்; ஆனால் ஈண்டு நிற்கும் இவளோ ஆருத் துயருடையளாய் விளங்குகிறார்; இதற்கு என்னையோ காரணம்?” என்றெல்லாம் என்னாங்கொண்ட பரணர், அவளை வணக்கி, “அழகும், இளமையும் அணி யெனக் கொண்டார்! நீவீர், எம்மால் விருப்பம் பெறும் பேக னுக்குரிய பெருங்கிழமை உடையீர் அல்லரோ?” என்று வினவினார்; அது கேட்ட அவள், தன் கண்ணீர் வெள் ளத்தை மலர்போலும் தன் கையால் துடைத்துக் கொண்டே, “ஐய! நான் அவற்கு உரிமையுடையே என்று வேண்; அவன், என்போன்றார் ஒரு பரத்தையொடு உறவு டையனுய் மூல்கிலேவு சூழ நல்லார்க்கண் வாழ்கின்றான்” என்று கூறினார்.

பேகன் பரத்தையரொழுக்கம் உடையான் என்பது கேட்டு அவன்பால் வெறுப்புற்ற பரணர், அவளைத் திருத்தி நல்வழிப்படுத்தல் தம் போன்றார் கடமையாம் என்று கொண்டார்; உடனே, பேகன்வாழ் நல்லார் இசன்று பேகனை நோக்கி, “பேக! மயில், வாட்டகண்டு வருந் தாது மகிழ்ந்து ஆடும் இயல்பின்தீர்க்கும், அது வாடி

வருந்தும் என்று கொண்டு அவ் வாட்டம்தீர ஆடை அளித்து அருள்செய்யும் அஞ்புள்ளாம் உடையாப் நீ என்பர்; ஆனால் அவ்வருட்குணம் நின்பால் இருக்கக் காண்கிலேன்; இருக்குமாயின், நின் மனைவி, மனையின்கண் இருந்து வருந்த, நீ ஈண்டு மகிழ்ந்து வாழாப் அன்றே? நின்பால் கானும் இவ்வொழுக்கம் இழிவடைத்து: பாழ் இசைத்து நின்னைப் பாடுகின்றேன்; அருள்புரிவாயாக என நின்னை வேண்டுகின்றேன்; இவ்வாறெல்லாம் வேண்டுவது என் பசித்துயர் போக்க அன்று; பசியால் வருந்தும் சற்றமும் எனக்கு இல்லை; ஆகவே, பொருள் வேண்டும் புன்மையுடையேனல்லேன்; உண்மையில், என் பெருமை யறிந்து அளிக்கும் பேருள்ளாம் உடையையாயின், உடனே நின் தேரேறிச் சென்று நின் மனையின்கண், நின்னையே நினைந்து கைந்துருகும் நின் மனைவியின் துபார் களைந்து களிப்பூட்டுவாயாக; யான் வேண்டும் பரிசில் அஃது ஒன்றே” என்று கூறினார்.

“அருளா யாகலோ கொடிதே! இருள்வரச் சீற்யாழ் செவ்வழி பண்ணி, யாழின் காரெதிர் கானம் பாடினே மாக,
நீன்று நெய்தலிற் பொலிந்த உண்கண்
கதுமின்துவார் அரிப்பனி பூணகம் நன்பப் புனைதல் ஆனு எாக, இளையோய்!
கிளையை மன்னம் கேள்வெய் யோற்கு? என யாம்தன் தொழுதனம் வினவக், காந்தன் முகைக்குரை விரலிற் கண்ணீர் துடையா யாமவள் கிளைஞரே மல்லேம்; கேளினி எம்போல் ஓருத்தி நலன்நயந்து என்றும் வருங்கம் என்ப வயங்குபுகழப் பேகன்,
ஓல்லென ஓலிக்கும் தேரொடு மூல்லை வேலி நல்லூ ரானே.” (புறம் : கசக)

“மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கெடாஅி யானைக் கலிமான் பேத!

பசித்தும் வாரேம் ; பாரமும் இலமே ;
 களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
 நயம்புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி
 அறம்செய் திமோ அருள்வெய் யோய் ! என
 இஃதுயாம் இரங்த பரிசில் ; அஃது இருளின்
 இனமணி நெடுங்தேர் ஏறி
 இன்னு துறைவி அரும்ப்பார் கணோமே.”

(புறம் : கசஞ்)

பேகன் பெருமையுணர்ந்து பாராட்ட விரும்பிய
 பெருங்குன்றார் கிழார், மலையிடை வழிகள் பலவற்றைக்
 கடந்துசென்று அவன் மனையடைந்தார் ; மனை முன்றிலில்
 பெண்ணெலுருத்தி தனியே நின்று வருந்தியிருப்பதைக்
 கண்டார் ; அவளாருகே சென்று, “அம்மையே ! தனியே
 அழுது நிற்கும் நீலீர் யாவிரோ ? பேகன் நுமக்கு என்ன
 உறவினனே? அழுதற்கு என்னையோ காரணம் ?” என்
 ரெல்லாம் வினவினார் ; அவன், “பேகன்பால் கிடந்து பழி
 தரும் பரத்தையர் ஒழுக்கத்தினை உணர்த்தி உறுதுபர்
 உற்றான் ; பெருங்கொடையாளன் எனப் போற்றற்குரிய
 பேகன் பிழையுடையான் என்பதற்கிண்த புலவர் பெரிதும்
 வருந்தினார் ; தம் வறுமைதீர அவனாரிக்கும் பொருள்
 பெற்று மீள்வதினும், அவனை நல்வழிப்படுத்தி, அவன்
 மனைவி நல்லாளோடு வாழுச்செய்வதே தம் முன்னிற்கும்
 பணியாம் எனத் துணிந்தார் ; உடனே பேகன்வாழ்
 நல்லூர் சென்றார் ; பேகனைக் கண்டு பாராட்டினார் ;
 பாராட்டிய புலவர்க்குப் பரிசளிக்க முன்வந்தான் பேகன் ;
 அங்கிலையில், “பேக ! எமக்குப் பரிசளிக்க விரும்புவை
 யாயின், யாம் வேண்டும் பரிசிலையே அளித்தல்வேண்டும் ;
 யாம் வேண்டும் பரிசில் பொன்னே, பொருளோ அன்று ;
 நின் பிரிவால் வாடிப் பொலிவுகுன்றி நிற்கும் நின் மனைவி
 மாணலம் பெறுமாறு நீ இன்னே நின்மனை செல்லுதல்
 வேண்டும் ; அதுவே யாம் வேண்டும் பரிசில்” என்று
 அறிவரை கூறினார் :

“கன்முழை அருவிப் பன்மலை நீங்திச்

சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்

கார்வான் இன் உறை தமியள் கோரா.
 நெருஙல் ஒருசிறைறப் புலம்புகொண்டு உறையும்
 அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
 நெய்யொடு துறங்த னமயருங் கூந்தல்
 மண் னுறு மணியின் மாசற மண்ணிப்
 புதுமலர் கஞல, இன்று பெயரின்,
 அதுமன் எம்பரிசில்; ஆவியர் கோவே !” (புறம்: கஷா)

கபிலரும், பரணரும், பெருங்குன்றார் கிழாரும்கூடி, அறிவுரை கூறினிற்கும் அங்கிலையில் ஆண்டுவந்த அரிசில் கிழாரும், பேகனை அடுத்து, “பேக ! நின் நாடு நோக்கி வந்து, செவ்வழிப்பண் இசைத்து நின்னையும், நின் நாட்டையும் பாடி நிற்க, அது கேட்டு, நீ மகிழ்ந்து அளிக்கும் பரிசாக, அரிய அணிகலன்களைப்பன்று யான் விரும்புவது : அவற்றை ஏற்றுக்கொள்ளும் சிறுமையுடையேனல்லன் ; என்னை உண்மையில் பாராட்டி உள்ளம் உவந்து பரிசளிக்க விரும்புவையாயின், நின் அன்பைப் பெற்மாட்டாது மிகமிக வருந்தி வாடித் துயருறும் நின் அரும்பெறல் மணைவி, நின்னை அடையப்பெற்ற மகிழ்ச்சி பால், இதுகாறும் சிவி முடிக்காதிருந்த தன் கூந்தற்கு அரிய மணம்ஹாட்டி, அழகாகச் சிவிமுடித்து, மலர்கூடி மகிழும்வண்ணம், இன்றே தேர் ஏறி நின்னூர் செல்க. அதுவே நீ மகிழ்ந்தனிக்கும் பரிசாக அமைதல்வேண்டும்” என்று அறிவுரை கூறினார் :

“அன்ன வாகநின் அருங்கல வெறுக்கை ;
 அவைபெறல் வேண்டேம் ; அடுபோர்ப் பேக !
 சீரியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
 நன்னாடு பாட, என்னை நயந்து
 பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ
 நல்கா மையின் நைவரச் சாஅய்,
 அருங்குயர் உழக்கும்நின் திருங்திழை அரிவை
 கவிமயில் கலாவம் கால்குவித் தன்ன
 ஒவிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
 தன்கமழ் கோதை புணைய
 வண்பரி நெடுங்தேர் பூண்கநின் மாவே.” (புறம்: கஷா)

புலவர் பலரும் கூடியுரைத்த அறவுரை அனைத்தையும் அமைதியுறக் கேட்டான் பேகன்; அவ்வாறு அவர் உரைத் தன உளங்கொண்ட பின்னரும், அவர்வழி நடவாது மறுக்கும் மதியிலானல்லன் பேகன்: தேர் ஏற்ற தன் வீட்டைந்து மனைமாட்சியை மாண்புறச் செய்தான். அறி விழுந்து அல்வழி புக்க தனக்கு அறவழி காட்டிப் பெரு வெறி நிறுத்திய புலவர் அனைவர்க்கும் பரிசுபல அளித்துப் புகழ்பெருக வாழ்ந்திருந்தான்.

அ ஒய்மான் நல்லியக்கோடன்

தென்னர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தை யும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத் தென் பகுதியையும் தன்கண் கொண்ட நாடு, தமிழ்ச்சங்க காலத்தே ஒய்மானுடு என்ற பெயர் பெற்றிருந்தது. அதியமான் நெடுமானஞ்சி பிறந்த அதியர் குடியும், பேசன் பிறந்த ஆவியர் குடியும்போன்ற பழந்தமிழ்க் குடிகளுள், ஓவியர் எனும் குடியும் ஒன்றும்; அதியர் குடிவந்த நெடுமானஞ்சி அதியமான் என அழைக்கப் பெறுதலேபோல் ஓவியர் குடிவந்த அரசனும், ஓவியர்மான், ஓவியமான் ஒய்மான் என அழைக்கப்பெறுவன்; அதைப்போன்றே ஓவியர் ஆண்ட நாடும், ஒய்மான் நாடு எனவும், ஒய்மானுடு எனவும் அழைக்கப்பெறும்.

ஒய்மானுடு, ஐந்தில் வளமும் அமைப்பெற்ற அழகிய நாடு. அந்நாடு, மாவிலங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், கிடங்கில் போன்ற பெரிய நகரங்களைத் தன் னகத்தே கொண்டிருந்தது. இவற்றுள், நாட்டின் தலை நகராம் பெருமையுடையது மாவிலங்கை. மாவிலங்கை நீர்வளமும், நிலவளமும் நிறைபக்கொண்ட மருதநிலத்து மாநகராகும்; அவ்வுரையடுத்து ஒடிவரும் ஆறு, தன்கண் புகுந்து நீராடும் மகளிர் பற்றி நீந்தும் புகையாகப் பயன் படத்தக்க சந்தனக் கட்டைகளையும், அகிற்கட்டைகளையும், சுரபுன்னை மரத்தின் நறுமலர்களோடு அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும். அவ்வூர்வாழ் இளமகளிர், கோரைக்கிழங்கு தேடிப் பன்றி உழுத சேற்றுநிலத்தில் ஆட்புகுந்து, அந்திலத்தைக் காலால் கிளறியவிடத்து, ஆண்டு ஆம்பற்கிழங்கும், யாமை முட்டையும் அகப்படக் கண்டு அகமகிழவர். நிலத்துட்புகுந்து நெல்லரியும் உழவர் தம் கூரிய அரிவாள் வாய் மழுங்கியவிடத்து விரைந்து தொழிலாற்றுவான்வேண்டித், தம் அருகே கிடக்கும் யாமை யின் வளைந்த முதுகு ஓட்டைத் தீட்டுக் கல்லாக்கொண்டு தீட்டுவர். அத்துணை மிகுவளம் உடையது. அம் மாவிலங்கை.

“நறுவீ நாகமும், அகிலும், ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்டுணை யாகிய
பொருபுனல் தருங்கும் போக்கரு மரபின்
தெர்ன்மா விலங்கைக் கிருவொடு பெயரிய
நன்மா விலங்கை.” (சிறுபான் : ககசு, கடி 0)

“இரை யாயத்து ஒன்டோடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை சன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறாது
இழுமென ஓலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கை.” (புறம் : களசு)

“நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
பின்னை மறத்தோ டரியக் கல்செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
நெல்லமல் புரவின் இலங்கை.” (புறம் : நளகு)

எபிற்பட்டினம், கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலத்து நகராகும். மதிலால் பெயர்பெற்ற இம் மாநகர், குளிர்ந்த உண்ணுவீர் நிலங்களையும், நிலமணிபோலும் நீர் நிறைந்த உப்பங்கழிகளையும் உடையது.

‘ மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பணிநீர்ப் படுவின் பட்டினம்.’ (சிறுபான் : இட-ஈ)

கிடங்கில், கிடங்கால் என இக்காலத்து வழங்கப்பெறு கிறது. சிறைந்த அகழியும், இடந்த கோட்டையும் சன்னடு இன்றும் உள். மலர் நிறைந்த மரச்சோலைகளால் மாண்புற்றது இக் கிடங்கில். ஓய்மாநைடு ஊர்களுள் கிடங்கிலும் ஒன்று எனக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. (S I. I. vol III. Part II. Page 201)

‘ கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில்.’ (சிறுபான்: ககசு)

வேஹர், உப்புவேஹர் என, இன்று அழைக்கப்பெறு கிறது. வேல்போல் வடிவடைய மலர்கள் மணக்கும் கேணிகளை உடையது இவ்வேஹர் எனப் புல்வர் கூறுகிறார்.

“நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வழி, அவன் ‘இக் கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறி’ என்று கனவிற்கூறி, அதிற் பூவை வேலாக நிருமித்தான். இதனுடே வேலூர் என்று பெயராயிற்று” என்ற, இவ்வூர் பற்றிய கதையொன்றும் வழங்குகிறது.

“திறல்வேல் நுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.”

(சிறுபான் : களூ-ஈ)

ஆழூர், அந்தணர் வாழும் வளம் உடையது அரிய காவல் நிறைந்தது; ஆழந்த அகழியையும் உடையது:

“அந்தணர் அருகா அருங்கடி வியனகர் அந்தண் கிடங்கின் அவன் ஆழூர்.”

(சிறுபான் : கசுள-ஈ)

ஓய்மானுட்டை ஆண்ட மன்னர் பல்லோருள்ளும், புலவரும், பிறரும் போற்ற வாழ்ந்தோன் நல்லியக்கோடன் எனும் நல்லோனுவன்; அவன் புலிபோலும் பெருவலி யுடையான்; பகைவர்தம் முகத்தினும், மார்பினும் அல்லால் புறத்தே புண் உண்டாகாவாறு போர்செப்ப வல்ல வாட்போர் வீரன்; களிமேற்கிக் களம்சென்று தழும்பேறிய காலில் கட்டிய வீரக்கழல் உடையான்:

“நன்மா விலங்கை மன்ன ருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்.
உறுபுவித் துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழல்தயங்கு திருந்தடி
.....
நல்லியக் கோடன்.”

(சிறுபான் : கலங்கு)

நல்லியக்கோடன், கொடைபாற் புகழ்பெற்ற கடை பெழு வள்ளல்களுள் ஒருவனால்லன். ஆனால், அவன் அவு வெழுவரினும் சிறந்தோனுவன்; வளளல் எழுவரும் தனித்தனியே மேற்கொண்டிருந்த கொடைத்தொழிலாகிய பெரும்பாரம் அளைத்தையும், தான் ஒருவனுகவே தாங்கி நிற்கும் உருண்டையான் நல்லியக்கோடன்; அம்மட்டோரீ

வள்ளன்மையில், வேந்தரும் அவனுக்கு ஈடாகார் ; வருவார்க்கு அவன் வழங்கிய பொருள் அளவு இறந்ததாம் ; அவன் அளித்த கொடைப்பொருட் பெருமைபொடு கோக்கியவழி, குட்டுவர்க்குரிய வஞ்சிகரச் செல்லவழும் சிறிதாம் ; சேழியர்க்குரிய மதுரைமாநகர்த் திருவும் சிறிதாம் ; சோழர்க்குரிய உறந்தையின் உறுபொருளும் சிறிதாம். மாருது பெய்யும் மழைபோல், வரையாது வழங்கும் அவன் கைகள் ; பாடிவருவார்க்கு அவன் அளித்த பிடியானைகள் பலவாம் ; ‘அவன்பால் பரிசில்பெற்ற அந்நாள் முதல் இந்நாள்வரை, பிறர்மனை சென்று பாடிப் பிழைப் பதை மறந்தேன்’ எனப் புலவர் ஒருவர் பாராட்டுவர்னின்,, அவன் கொடைத்தொழிலில் என்னெனப் புகழ்வது !

“வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே;”

“மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே;”

“இடாப் பூட்கை உறந்தையும் வறிதே:”

“எழுவர் பூண்ட சுகைச் செங்றுகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருநான் தாங்கிய உரனுடை நோன்தான்

.....

பிடிக்கணம் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன்; பேரிசை.

நல்லியக் கோடன்.”

(சிறுபாண் : இ0; சுன; அந; ககந-கஉ.சு)

“இரவி னனே ஈத்தோன் எந்தை;

அன்றை ஞான்றினைடு இன்றி னாங்கும்

இரப்பச் சிந்துபீயன்:”

(புறம்: நடக்க)

கடவுளர் உறையும் மகாமேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பற்றத்தாலோத்த உயர்வுடைய அவன் கோபுர வாயில், புகைவராய் வருவார்க்கு துழுதற்கரிய காலிலை உடையதெனிலும், அது, பெருநகாக்கு அடைக்கப்படாது ; புலவர்க்கு அடைக்கப்படாது ; அருமறையறிந்த அந்த ணர்க்கு அடைக்கப்படாது ; நல்லியக்கோடன், தன்னைப் பாடிவரும் பானர் முதலாயினார்க்கு அளிக்கப் பெருஷ

பொருள் வேண்டியக்கால், பகைவர் நாட்டுட் சென்று பெரும்பொருள் கொண்டுமாறு தன் படைவீரரை அனுப்புவன்; அவர்களும், அவ்வாறே சென்று, வென்று பெரும் பொருள்பெற்று, ஆண்டுத் தன் அரசன் புகழ்பாடி வந்தார்க்கு வழங்கியனபோக எஞ்சியவற்றைக் கொண்டார்த்து கொடுப்பார்; இதனால், நல்லியக்கோடன் கொடைத் தொழில் நாடொறும் நடைபெறுவதாயிற்று:

“பொருநர்க் காயினும், புலவர்க் காயினும்
அருமறை நாலின் அந்தணர்க் காயினும்
கடவுள்மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில் அவன் அருங் கடை.”

(சிறுபாண்: உநூ-க)

“திறவரால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி
விறல்வேல் மன்னர் மன்னெனயில் முருக்கி
நயவர், பாணர் புன்கண் தீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு

.....

தரீஇ, அந்தே விடுக்கும் அவன் பரிசில்.”

(சிறுபாண்: உசகு-கக)

ஆற்றலும், அருளும் உடையனுய நல்லியக்கோடன், ஆடவர்பால் அமையவேண்டும் அரும்பண்புகள் அத்தனையும் பெற்றிருந்தான்; நல்லியக்கோடன், செய்ந்தன்றி மறவாச் சிறப்புடையன்; சிற்றினம் சேரான்; இன்முகம் உடையன்; இனிய பண்பினன்; அஞ்சி அடைந்தாரை ஆட்கொள்ளும் அருளுடையான்; ஆறிய சினத்தன்; அணி வகுத்து நிற்கும் ஆற்றல் மறவரை அழித்தொழிக்கும் ஆண்மையாளன்; அழிந்து ஒடிவரும் தன் படைபைத் தடுத்து நிறுத்தித் தாங்கவல்ல தாளாளன்; எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியன்; கண்டார் விரும்பும் கவினுடையான்; ஒருதலைப்படா உயர்நிதியுடையான்; வருவது உணரும் வாலறிவுடையான்; பெண்டிர் விருமப் பூழுகும் மெல்லிய பண்புடையான்; அறிவன அறிந்த அறி வடையான்; வரியில் வந்து வருந்தி இரப்பார்தம் வரிசை பறிந்து, வரையாது வழங்கும் வள்ளன்மையான :

“ செய்க்கண்ணி அறிதலும், சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும், இனிய நூதலும்,
செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும்,
ஆண்ணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்தக்
கருதியது முடித்தலும், காழுறப் படுதலும்,
இருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும்
அரியேர் டண்கண் அரிவையர் ஏத்த,
அறிவுமடம் படுதலும், அறிவுஙன் குடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில் ஏத்தப்
பன்மீன் எடுவண் பான்மதி போல
இன்னகை ஆயமோடு இருந்தோன்.”

(சிறுபாண் : 20-20)

நல்லியக்கோடன்பால் அமைந்து கிடந்த பண்பு
நலம், அவனைப் பாடிய நல்லூர் நத்தத்தனுரை இந்த அள¹
வோடு நிறுத்தவில்லை: அவர் அவனை மேறும் புகழுலானுர்;
நல்லியக்கோடன், தாய், தந்தை, தன்முன், ஆசிரியன்
போலும் ஆண்டால் முதிர்ந்தோர்க்குக் கூப்பிய கையுடை
யான் என, அவன்பால் அமைந்த பெரிபோரைப் பணியும்
பண்புடைமையினைப் பாராட்டினார்; வீரர்களுக்கல்லாமல்,
மகனிர் அணைய மலர்ந்த மார்புடையான் என, அவன் காதற்
சிறப்பினைப் புகழ்ந்தார்; உழவர், தம் உழுதொழிலினை ஒரு
குறையும் இன்றி நன்கு ஆற்றுமாறு நாடாண்டான் என,
அவன் நல்லரகின் நன்மையினை நாவார வாழ்த்தினார்;
தேரேறி வந்து போர்புரிவார் தம்மைப் போர்புரிந்து
ஒழிக்கவல்ல வேற்படையுடையான் எனப் பகைவர்க்கஞ்சா
அவன் பண்பினைப் பாராட்டினார்; இவ்வாறு நல்லூர் நத்தத்
தனாரும், புறத்தினை நன்னூக்கனாரும் போற்ற நாடாண்
ஒருந்தான் நல்லியக்கோடன்.

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,

தேரோர்க்கு அழுன்ற வேலினை எனவும்.”

(சிறுபாண் : 20-20)

க. குமண்

வள்ளால்கள் எனப் பல்லோர் வாழ்த்த வாழ்ந்த, பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்ற எழுவர்க்கும் காலத்தால் பிற்பட்ட கொடைவள்ளால் குமணன். வள்ளால்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மலைக்கு உரியராய் வாழ்ந்ததைப் போன்றே, குமணனும், முதிரம் எனும் மலைக்கு உரியனுப் வாழ்ந்தான்; முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் ஒன்று; இம்மலையடிவாரத்தே குமணமங்கலம் என்னும் சிற்றார் இன்றும் உள்ளது. உடுமலைப்பேட்டை யைத் தண்ணகத்தே கொண்டு, பழனிவட்டத்துத் தென் மேலைப் பகுதியையும், உடுமலைப்பேட்டை வட்டத்துத் தென்கீழ்ப் பகுதியையும் கொண்டது குமணன் நாடு.

முதிரம் மலைவளம்பிக்கது; முங்கிலும், சுரபுன்னையும், ஆசினியும், பலாவும் செறிந்து வளர்ந்து சிறந்துதோன் ரும் அம்மலையில், பலாக்கனியைப் பறித்துத் தின்னும் ஆண்குரங்கு, பெண்குரங்கோடு கூடிய தன் இனத்தை அழைக்கும் அழகிய காட்சிகளைக் கொண்டது; தெருக்களில், மக்கள் மதுவுண்டு மகிழ்தற்காம் செல்வ வளமும் சிறக்கப் பெற்றது.

“விசம்புறக்

கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி

ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று

முட்புற முதுகனி பெற்ற கடுவன்

துய்த்தலை மந்தியைக் கையிழேசுப் பயிரும்

அதிராயரணர் முதிரம்.”

“மட்டார் மறுகின் முதிரம்.”

“பழங் தூங்கு முதிரம்.” (புறம்: கடுச; கசு; ககந)

குமணன், கிறந்த கொடைவள்ளால் ஆவன்; வரிசைக்கு, வருந்தும் பரிசில் வாழக்கையுடையவர் பழந்தமிழ்ப் புலவர்கள்; இயற்றமிழ் வளர்த்த புலவரும், இசைத்தமிழ் வளர்த்த பாணரும், நாடகத்தமிழ் வளர்த்த கூத்தரும்,

தம் வாழ்ச்சிற்காம் வள்ளுதேடி உழுலும் வாழ்க்கையின ராகாது, தாம் அறிந்த அவ்வருங் கலைகளை வளர்ப்பதில் ஆழந்த சிந்தனையாய் வாழ்ந்தமையினாலேயே அவை வளர்ந்தன; அவற்றை வளர்க்கும் அவ் விரவல்க்கு, வறு மைத்துயர் வந்து வருந்தாவசை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அக்கால அரசரும், பிற செல்வரும். அன்னார் பெரும்பொருள் அளித்துப் பேணி வந்தமையால், அவ்விரவல்ரும், தம் வாழ்வுபற்றிய கவலை யிலராய், அவ்வருங் கலைகளைக் கருத்துணரி வளர்த்தனர்: ஆகவே, ஆடியும், பாடியும் தமிழ் வளர்ப்போர் அவ்விரவல்ரே எனினும், அவர் அதை வளர்க்கப் பெருந்துணை புரிவோர், அவர்க்குப் பொருள் அளித்துப் பேணும் புரவல்ரேயாவர். அப்புரவலர் இலரேல், இரவலர் வாழ் வதோ, தமிழ் தழைப்பதோ இயலாது; கடைச்சங்ககாலத்தே, அத்தகைய இடர்னிலை ஒருகால் உண்டாயிற்று; வரையாது வழங்கித் தமிழ்வளர்த்த வள்ளல்கள் எழுவரும் இறந்துவிட்டனர்; இரவலரைப் புரப்பார் எவரும் இலராயினர்; தமிழ் வளர்வதும் தடையுற்றது. அந்நிலையில், புலவர்க்கும் பிறக்கும் பொருள் அளித்துப் போற்றித் தமிழ்தழைக்க வழிசெய்தான் வள்ளல் ஒருவன்; அந்த வள்ளல், முதிர்த்துக் கிழவன் குமணன். இவ்வண்மை, “அலை ஒலிக்கும் ஆழ்கடலும் குறைபடுமாறு நீரைமுகந்து, விரைந்து விண்படர்ந்து, மலையென மருஞும் தோற்றும் உடையவாய், வேண்டும் இடத்தே ஒன்றுகூடிய மேகமும், இடியும், மின்னாலும் துணைசெய்யப் பெருமழை பேய்தகாலம் கடந்துபோக, வறுமை வந்துற்ற கோடைக்காலத்தே, உயிர்ப்பன்மைகள் எல்லாம், உண்ணும் நீர்பெற்று உயிருமாறு, கங்கை வெள்ளம் பெருகி விளங்க தோடி வருவதேபோல, வள்ளல்களைக் காண்மாட்டாது, வள்ளம் இழந்து, வறுமையுற்று வாடிய எம்போலும் புலவரும், பிறரும் வாழ்வுபெற்று வள்ளுகிறக்க வந்து தோன்றியவன், கொடைவள்ளல் குமணன்கு என்ற யுலவர் பெருஞ்சித்திரனர் பாராட்டிப் பாடிய பாட்டால் புலனுகல் அறிக்.

“ நின்டோலி அழுவம் குறைபட முகங்துகொண்டு சண்டுசெலவ் கொண்டு, வேண்டுவயின் குழிடிப் பெருமலை யன்ன தோன்றல, குண்முதிர்பு உருமரற கருவியோடு பெயல்கடன் இறுத்து வளமழை மாறிய என்றாழ்க்க காலை மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக் கரைபொரு மலிநீர் சிறைந்துதோன்றி யாங்கு எமக்கும், பிறர்க்கும் செம்மலை யாகலின்.”

(புறம் : கங்க)

“ எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப் பாடி வருந்தும், பிறரும் கூடி இரக்தோர் அற்றம் தீர்க்குளன, விரைந்திவண் உள்ளி வந்தனென் யானே.”

(புறம் : கங்க)

குமணன் கோலோச்சி வாழ்ந்த காலத்திலேயே, வெளிமான் என்றெருரு வள்ளாலும் வாழ்ந்திருந்தான்; வெளிமான்பால் பரிசில் பெறச் சென்றிருந்தார் புலவர் பெருஞ்சித்திரனுர்; அவர் ஆண்டுச் செல்வழி, அவன் வாழ்ந்தால் வற்றிவிட்டது; இறக்கும் அந்நிலையிலும், தன் பால் வந்து பரிசில் வேண்டி நிற்கும் புலவரை வறிதே அனுப்ப எண்ணினுன்ல்லன் வெளிமான்; தமிழையை அழைத்துப் புலவர்க்கு வேண்டும் பொருள் அளித்து அனுப்பக் கூறி உயிர் துறந்தான்; ஆனால், இளவெளிமான், வெளிமானளவு வள்ளான்மை வாய்க்கப் பெருதவன்; புல வர்தம் தகுதியறிய மாட்டா அவன், அவர்க்குச் சிறிதே பொருள் அளித்துச் செல்லப் பணித்தான்; புலவர் அதை ஏற்றுக் கொண்டாரல்லர்; அவனுக்குத் தான் யார்? தன் ஜெப்போலும் புலவர்கள் தகுதி யாது என்பதை உணர்த்த விரும்பினார். உடனே விரைந்து முதிர மலையடைந்தார்; குமணனைக் கண்டார்; “குமண! வறுமை வருத்த, நின் வாயில்கைந்து, நின்னை வாழ்ந்ததி நின்கும் யான் கூறுவன் வற்றைச் சிறிது செயிமடுப்பாயாக! நிற்பாற் பரிசில் பெற லாம் தகுதி என்பால் உள்தோ, இன்றே? அதை பான் அறியேன்; நீடியும் அதை நோக்குவது செய்பாது, நின் தகுதிக்கேற்ற பொருள் அளித்துப் போற்றவாயா!”

இன்று அளிக்கும் பெரும் பொருள் கண்டு, பேரசர்கள் வெட்கித் தலைகுனிதல் வேண்டும்; அத்துணைப் பெரும் பொருள் நீ அளித்தல் வேண்டும்; நின்பால் யான் வேண்டு வது ஒரு களிறு; பனைபோல் பருத்த கையும், முத்து உதிருமாறு முற்றிய கொம்பும் உடைத்தாதல் வேண்டும்; மலைபோல் உயர்ந்த உருவுடைத்தாதலும் வேண்டும்; அக் களிற்றின் மீது, இருபாலும் தொங்கும் மணியொலிக்கக், கண்டோர் வியக்கக் செம்மாந்து செல்லும் வேட்கையுடையேன் பான்” எனக் கூறினார்; இரவலர் தம் குறிப்பறிந்து அளிக்கும் கொடை வள்ளலாய குமணன், புலவர் விரும் பிய களிற்றேடு, கணக்கிட்டுக் காணலாகாப் பெரும் பொருளும் அளித்தான்.

“ நின், தான்படு செல்லும் காண்டொறும் மருளப் பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய தயாரமருப் பேந்திய வரைமருள் நோன்பகடு ஓளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில் படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து செல்லங்கை இயுற்றனஎன், வீறன்பிகு குருசில்! இன்மை துரப்ப, இசைதர வந்துநின் வண்மையிற் ரெடுத்த என்நயந்தனை கேண்மதி! வல்லினும், வல்லே ஞயினும், வல்லே என்னளாக் தறிந்தனை நோக்காது, சிறந்த நின்னளாக் தறிமதி பெரும! என்றும் வேந்தார் நாணப் பெயர்வேன்.” (புறம்: கக்க)

களிறு பெற்ற புலவர், வறுமைத் துயரால் வாடும் தம் மனை நோக்கிச் சென்றால்லர்; நேரே வெளிமானார் சென்றார்; யானையை அவன் காவன்மரத்தில் கட்டினார்; இளவெளிமானை அழைத்துப் போந்து யானையைக் காட்டினார்; “இளவரசே! இந்த யானை யான் பாடிப் பெற்ற பரிசில்; குமணன் என் புலமை பாராட்டிப் பரிந்தளித்த கொடைப் பொருள்; இரவலிரை புரக்கம் இனிய யண்புடையான் அவன்; நீ அப்பண்பற்றவன்; இரவலரைப் புரக்கும் வள்ளல்கள் உலகில் வாழ்விழுந்து போய்விட வில்லை; உலகில் இரவலரும் உள்ளனர்; ஆவ்விரவ்லஸரப் பேணிப் புரக்கும் புரவலரும் உள்ளனர்; இதை, நின்

காவல்மரத்தில் யான் கட்டியுள்ள இவ் பாளையைக் கண்ட இறகேஞும் அளிந்து கொள்க! இரவலருக்குக் களிறு அளித்துப் புரக்கும் குமணன் எங்கே! இரவலர்தம் தகுதி பறிந்து சம்பாட்டா நீ எங்கே! வருகிறேன்” என்று கூறி விடைகொண்டார்:

“இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்தினி; இரவலர்க்கு
சுவோர் உண்மையும் காண்தினி; நின்னார்க்
கடிமரம் வருந்தத் தந்துயரம் பிணித்த
நெடுநல் பாளை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.”

(புறம்: கசுட)

“அவர் (பெருஞ்சித்திரனார்) வெளிமானுழைச் சென் றர்க்கு வெளிமான் துஞ்சவான் தம்பியைப் பரிசில் கொடு வென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமானார்க் கடிமரத்து யாத்துச் சென்று அவர் சொல்லியது.”

(புறம் : கசுட)

ஆண்டு நின்றும் குமணன் தந்த பெரும் பொரு ளோடு தம் மனை புகுந்தார் புலவர்; அவன் அளித்த பொருளை யெல்லாம் தம் ஆருயிர் மனைவிமுன் கொட்டி அடு. “நின்னை விரும்பும் நின் உறவினர்க்கும், நீ விரும்பும் நின் சுற்றத்தினர்க்கும், குணங்களால் நிறைந்த நின் குடிமுதல்வர்க்கும், நம் வறுமைச் சுற்றத்தின் வயிற்றுப் பசிதீர முன்னர்ப் பொருள் அளித்துப் புரந்தார்க்கும், இவர்க்குத் தரலாம், இவர்க்குத் தரலாகாது என வரையறை செய்யா தும், என்னைக் கேட்டே அளிக்கவேண்டும் என்று எண்ணு வதும் செய்யாது, இப் பொருளைக்கொண்டு பல்லாண்டு பெருவாழுவு வாழுலாம் என வேட்கையும் கொள்ளாது எல்லோர்க்கும் வாரி வாரி வழங்கி வாழ்வாயாக! இப் பொருள் எல்லாம் குமணன் கொடுத்த கொடைச் செல் வமை!” என்று உள்ளாம் துள்ள உவந்து உரைத்தார்.

“‘வள்ளியோன்’ என வாழ்த்த வறுமைபோக வழங்குவதொன்றே சாலும்! வறுமை ஒழிக்கோடு, வளம் பலவும் பெற்று வாழு, வரைபரது வழங்குவோன் வள்ளாலுள்உயர்ந்த வள்ளலாவன்! அவ்வாறு வழங்கி வாழ்ந்த குமணன் வாழ்க!

“ சின்னயங் துறைநர்க்கும், நீநயங் துறைநர்க்கும்,
பன்மாண் கற்பின் நின்கினை முதலோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழுமின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இர் ஞேர்க்கு என்னது, என்னெடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனைக்கிழ வோயே!
பழங்குங்கு முதிரத்துக் கிழவன்,
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.”

(புறம்: கசுங்)

கொடைவள்ளலாய்ப் புலவர் போற்ற வாழ்ந்த குமணன் ஆட்சிக்கும் கேடுண்டாயிற்று; குமணனுக்கு ஒரு தம்பி யிருந்தான்; இளங்குமணன் என அழைக்கப் பெறும் அவன், குணங்களில் குமணனுக்கு முறைலும் மாறுபட்டிருந்தான்; அண்ணைன் அழித்துவிட்டு ஆட்சிப் பொறுப்பைத் தானே மேற்கொள்ள ஆசை' கொண்டான்; அஃதறிந்தான் குமணன்; கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டினும், கடும்புலி வழங்கும் காட்டே நன்று என மக்கள் நினைப்பர்; நாடாஞ்சு குமணன், நாட்டில் நல்லோர் வாழ்தல் வேண்டும்; நல்லோரில்லா நாடு, காட்டினும் கேடு கடைத்து; நற்பண்டிழந்த தம்பியொடு நாட்டில் வாழ்வதி னும் காட்டில் வாழ்தலே நனி நன்று என்று எண்ணினான்; உடனே காடு சென்று வாழ்வானுயினன். இளங்குமணன் ஆட்சிப் பிரேதத்தில் அமர்ந்தான். ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் அமைதியற்றானல்லன்; அண்ணன் உயிரோடு ஆண்டிருக்கும் வரை, நாட்டில் தான் நன்கு வாழ்தல் இயலாது; ஆகும் காலம் வந்ததும், அடங்கியிருப்பதொழித்து, ஆட்சியைக் கைப்பற்ற அவன் வருதலும் கடும்; அவன் வாராது போயினும் அவன்மாட்டு அண்டுடையார், அவன் பொருட்டுத் தன் ஆட்சியை அழித்தனும் கடும் கான

அஞ்சினுன்; ஆகவே அண்ணைக் கொன்று அமைதிபெற எண்ணினால். ஆனால் குமணை கொடைவள்ளல்; அருளுடைமையால் அங்புடையார் பலரைப் பெற்றிருந்தான்; அன்றார் அவன் அழிவு காண அடங்கியிரார்; அவனை அழிக்கத் துணியும் தன்னையே அழிப்பார்; மேலும், குமணைக்க் கொல்லுதலும் அத்துணை எளிதன்று; குமணை கொடைவள்ளல் மட்டுமல்லன்; கொற்றமும் உடையான்; பெரும் படையொன்றும் அவன்பால் உளது; அவனையேயன்றி, அவனைச் சூழ வாழும் அத்துணைப் பேரையும் நல்வாழ்வில் நிறுத்தவல்ல பெரும்படை அது. “நான் முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்னின் தாள் நிழல் வாழ்நர் காலம் மிகுப்ப வளமார் உழங்த நின்தானை” (புறம்: கசுக) எனப் புலவர்தம் பாராட்டையும் பெற்றுளது அப் படை. அதை வென்று, அவனைக் கொன்று வெற்றிபெறல் இயலாது என்பதை அறிந்தான்; அதனால் படைவலியால் பெறலாகா ஒன்றைப் பிறிதொரு, வழியில் பெறத் திட்டமிட்டான். “குமணன் தலையைக் கொண்டார்க்குக் கோடிப் பொன் கொடுப்பேன்” என நாட்டில் பறைசாற்றினான். சாற்றி நாள் பல ஆயின்; ஆயினும் அவன் கனவு நனவாகவேயில்லை.

இந்திலையில் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் முதிரமலை யடைந்தார்; ஆண்டு அவர் குமணைக்க் கண்டாரல்லர்; நிகழ்ந்தன அறிந்தார்; குமணன் காட்டில் வாழ்கின்றான் எனினும், அவனை ஆண்டுச் சென்று கண்டு யாதேனும் பெற்றுச் செல்ல வேண்டும் என விரும்பினார்; அவர் வறுமை அத்துணைக் கொடிது; மேலும் வாழும் இடம் காடேயாயினும், வருவார்க்கு வழங்கத் தவறான் குமணன் என உறுதியாக நம்பினார்; உடனே, அவன் வாழும் காடு சென்றார்; குமணைக்க் கண்டார்; தம் வறுமை நிறைந்த வாழ்க்கைக் கொடுமைகளை வகைபெற எடுத்துக் கூறினார்; “நின் நிலை அறிந்தும் நின்பால் பொருள்வேண்டி நிற்கின்றேன்; எனக்கு யாதேனும் ஒன்று கொடுத்தே அனுப்புதல் வேண்டும்” என்று கூறினார்.

மனையோள் எவ்வும் நோக்கி சினை இ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண்!
என்னிலை அறிந்தலையாயின், இங்கிலத்
தொடுத்தும் கொள்ளாது அமையவென்.”(புறம்: கசை)

குமண்ண் புலவர் தம் பெருமை அறிவான்; வறுமை யால் வாடும் அவர் வாழ்வின் கொடுமையும் அவனுக்குத் தெரியும்; எனினும், அவர்க்கு அந்திலையில் ஒன்றும் கொடுக்க இயலவில்லை; அது அவனைப் பெரிதும் வருத் திற்று; நாடிமுந்ததனால் தான் பெற்ற துயரினும் பெருந் துயர் உற்றான்; செய்வதறியாது சிந்தித்தான் சிறிது ராழிகை. அந் நிலையில் அவன் உள்ளத்தே உதித்தது ஒர் எண்ணம்; தன் தலையைக் கொண்டவார்க்குத் தம்பி கோடிப் பொன் கொடுப்பன் என்ற செய்தி, அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது: புலவரை அருகமைத்தான்; எவ வாற்றுஞும், தம்பியால் யான் தலையிழப்பது உறுதி; என் தலையை யாரோ ஒருவன் கொண்டு சென்று கொடுத்துப் பொருள் பெற்றுப் போவதினும், அப்பொருள் புலவர்க்குக் கிடைப்பதாயின், அவர் வறுமை ஒழியும்; தன் வாழ்வும் உயரும் என்பதை அடைவே எடுத்துக் கூறி, “ஐய! இதோ என் வாள்; இதைக் கொண்டு என் தலையைக் கொப்பு சென்று பொருள் பெறுக” என்று கூறி, வாழ்த்திய புலவர் கையில் வாளை வைத்தான், வள்ளல் குமண்ண்.

வாள் பெற்ற புலவர் வாயினின்றும் உரை எழு மறுத்தது. தன் கொடைச் சிறப்பால், உலகமக்கள் உள்ளத்தே அழியா இடம் பெற்ற அவன், அம் மக்கள் இடையே இருந்தும் வாழ்தல் வேண்டும் என விரும்பிற்று, அவர் உள்ளாம். அவனை வாழுவைக்கத் துணிந்தார் புலவர். உடனே, வாரோடு விரைந்தார், இளங்குமணன் இருந்த அவை நோக்கி; அவன் அண்ணன் அளித்த வாளை, அவன் முன் வைத்தார்; வாள் வந்த வகையினையும் விளங்கக் கூறினார். நில்லா இயல்புடைத்து இங்கில வுலகம்; நிலையில்லா இவ்வுலகில் நிலைபெற்று வாழும் வகையினை அறிந்தாரும் உளர்; அவரெல்லாம், தம் புகழ் உலகம் உள்ளன

ஒம் விவத்து வாழ வாழ்ந்து, வாழ்விழந்தனர்; அவருள் ஒருவனும் உயர்ந்து விட்டான் உன் உடன் பிறந்தான்; அவ்வப்பெரும் வள்ளாம் இல்லாப் பிறரோ, தம் பொருளைப் பிறர்க்கு அளித்து அதனால் பயனுறை கொண்ணே இறந்தனர்; உலகத்தே, அவர் ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் உலகம் மறந்து விட்டது; அவருள் ஒருவனும் உலவுகின் றனை நீ எனக் கொடுத்துப் புகழ்பெற்ற குமணன் சிறப்பையும், கொடை வள்ளல் குமணனைக் கொண்று வாழ என்னும் அவன் கொடுமையையும் அவன் உளங்கொள்க்குறினார். புலவர் தம் பொன்னுரையின் பயன் என்ன என்பதை அறிதற்காம் வாய்ப்பு இல்லை எனினும், இனங்குமணன் உள்ளமும், இளகியிருக்கும்; குமணனும், உயிர் பிழைத்துக் கொடைவளரக் கோவோச்சி பிருப்பன் என்றே, பண்டைப் புலவர் தம் பாடற் சிறப்புணர்ந்தார் பலரும் கொள்வார்.

“மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோ
தம்புகழ் சிறிதித் தாமாய்க் தன்றே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செங்வர்
இள்ளையின் இரப்போர்க்கு ஈயா மையின்,
தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே;
தாடாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யரனை பாடுங்க்கு அருகாக
கேடில் கல்லிசை வயமான் தோன்றலைப்
பாடு வின்றனை ஞாகச், ‘கொண்ணே
பாடுபெறு பரிசிலன், வாழனன் பெயர்தல், என்
நாடிமுட் ததனினும் நனி இன் ஞது’ என
வாள்தங் தனனே, தலையெனக்கு ஈயத்,
தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்,
ஆடுமலீ உவகையொடு வருவல்
ஒடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே.”

(புறம்: கக்கு)

கழக வெளியீடு: எடுக

பதிப்பாளர் :

திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
1/140, பிராட்வே, சென்னை - 1.

தலைமை நிலையம் :

24, க்ஷேத்ரத் தெர்த்தெரு, திருநெல்வேலி.

விலை ரூ. 1-12.

புப்பர் அச்சகம், சென்னை-1—O. 1000.